

திருச்சிற்றம்பலம்
பொங்கும் மங்களம் எங்கும் தங்குக

தமிழ் வியாசங்கள்

இஃது

சென்னைக் கிறிஸ்தவ கலாசாலைத் தலைமைத்
தமிழ்ப் பண்டிதராயிருந்த

வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியார் ஏ.ர.,
அவர்கள் இயற்றியது.



பிரசர்கர்த்தர் :

வி. சூ. சுவாமிநாதன்
மதுரை :: திருநெல்வேலி

[பதிப்புரிமை]

ஆக்கியோன் பெயர்

இஃது திருமயிலை வித்துவான்
மகா-ா-ா-ழு சண்முகம் பிள்ளையவர்கள்
சொல்லியது
அறுசீர்க்கழி நெடிலடி யாசிரிய விருத்தம்

பொலம்பூத்த தற்காப்பு நியமமெனும் விடயமரும்
புலவோர் நாட, நலம்பூத்த சுவைசெறிசெந் தமிழ்வசன
நடையினானி நலக்கத் தந்தான், குலம்பூத்த பிறப்பொழுக்கங்
குன்றுத நான்மறையோர் குலத்துட்டோன்றி, வலம்பூத்த
வேற்கு கற்றுழ் சூரியநா ராயணநாவலவ ரேறே. (1)

6376a



V. A. Suryanarayana Sastry, B.A.

பரிதிமாற்கலைஞர்

PREFACE

NEARLY two decades have elapsed since the lamented demise of V. G. Suryanarayana Sastriar whose life in its brief compass had been so full of promise and performance for the restoration of the glory of Tamil Literature and the revival of Tamil studies. During these two decades, strange to say, the student of Tamil in our University has had little chance of becoming acquainted with the works of that scholar, with almost the single exception of *The History of the Tamil Language* which has often been prescribed as a text book. One of the greatest votaries of the Deity of Tamil Culture is thus rapidly passing into oblivion, very possibly because, in spite of the eminence of his literary productions, there are few of them capable of being used as text-books. That such an excuse is poor and ridiculous goes without saying. But even such a halting excuse will become impossible with the publication of this small volume of essays culled from various magazines to which they had been contributed by the author. Written in elegant prose, brief in compass, and replete with those excellences which are demanded of the best literature and which are known in Tamil as சொல்நயம் and

பொருள்நயம், these essays are in every way remarkable and worthy of close study. We would commend, in particular, to the reader's attention the ability with which scientific ideas (of reputed Western growth and modernity) have been expounded in Tamil without any violence to sense or sound. This must serve as an eye-opener to the opponents of vernacular medium of instruction. But the object of the publisher-who, by the way will feel extremely grateful to Editors of magazines and reviews who will bring to light any more essays of V. G. Suryanarayana Sastriar not yet published in a collected form-will be more than achieved, if this volume serves to familiarise students of Tamil in our University with the name and something of the work of this great scholar, who did so much for our Literature, but alas! was not spared by unkind Fate to do more.

S. S. SURYANARAYANAN,
*Reader in Philosophy,
 Limbidis Garden, Royapettah*

மு க வு ரை

இவ்வியாசநால் சென்னை, கிறிஸ்தவக் கலாசாலையில் தலைமைத் தமிழ்ப்புலமை நடாத்திய பிரும்ம ஞேவி. கோ. சூரியநாராயண சாஸ்திரியார் பி. ஏ., அவர்கள் சில பத்திரிகைகளுக்கு எழுதிவிடுத்தகட்டுரைத் தொகுதியாகும். சாஸ்திரியரவர்களுடைய தமிழபிமானமும், தமிழ்ப்புலமையும் அவர்கள் இயற்றிய அரிய பல நூல்களாலும், தம் மாணவருள்ளத்து எழுப்பிய கிளர்ச்சியாலும் தமிழுலகம் நன்கறிந்ததே. ஆங்கிலமுறையிற் கல்விபயின்று, தமிழுலகுக்கு இக்காலத்து வேண்டற்பாலன வாகிய தமிழ்மொழியின் வரலாறு, நாடகவியல் ஆகிய துறைகளிற் புது நூலியற்றிப் புகழ்படைத்தவரும் இவரே.

இக்கலைவல்லாளர் மேற்கூறியவாறு தனி நூல்களியற்றியதோடமையாது, அவ்வப்பொழுது அவகாசப் பட்டபோதெல்லாம், சபைகளிற் பிரசங்கமூலமாகவும், பத்திரிகைகளில் வியாசனுபாமாகவும் நவீன சாஸ்திரக்கருத்துக்களையும், தமிழ் மொழி சம்பந்தப்பட்ட சிற்சில ஆராய்ச்சிகளையும் வெளியிட்டு வந்துளர். இவை அக்காலத்துப் (30, 35 வருடங்கட்டு முன்னர்) படிப்பார் மனத்தைக் கவர்ந்து பொருள் விளக்கத்தாலும் சொற்றெடுராக்கத்தாலும், பெரிதும் மதிக்கப் பெற்றன.

இத்தகைய தனி வியாசங்கள் பழம் பத்திரிகை களிற் பொதியுண்டு படிப்போர்க்குக் கிடைத்தற்கரியன வானமைகண்டு, சாஸ்திரியார் குமாரன் ஆண்டில் இளைஞனேனும், தமிழபிமானம், செய்தொழிலுக்கம் இவற்றிற் சிறந்தவனுகிய வி. சூ. சுவாமிநாதன் தம் தந்தையாரது வியாசங்களை முயன்று திரட்டி ஒரு நூலாகவெளியிட்டிருக்கின்றனன். தமிழில் பல்வகைய வசனநூல்கள் பல்கிவரு மிக்காலத்தில், அதிலும் ஸ்கூல்களிலும், காலேஜ்களிலும் தமிழ் வியாசம் கட்டாய பாடமாயிருக்கும் நிலைமையில் இந்நூல் வெளி வருவது சாலவும் வேண்டற்பாலது.

இதனைக் கலாசாலைகளில் உரியவர்கள் பாட புத்தகமாகத் திட்டஞ்செய்து நற்பயனெய்த முன் வரு வார்களென்று நம்புகிறேன்.

வே. முத்துசாமி ஜியர், எம்.ஏ., எல்.டி.,
டிப்டி இன்ஸ்பெக்டர், முசிரி ரேஞ்சு.

முன்னுரை

எந் தந்தையார் அப்போதைக் கப்போது எழுதி, பல பத்திரிகைகளின் மூலமாய் வெளிவிடுத்த பல தமிழ் வியாசங்களை யொருங்கு சேர்த்து, “தமிழ் வியாசங்கள்” என்ற தலைப்பின்கீழ் வெளிவிட வேண்டுமென்ற பேரவா வெகு நாட்களாக எனக்கு இருந்து வந்தது. அப் பேரவா கைகூடும் காலம் இப்போது வாய்த்ததைப்பற்றி யான் பெரிதும் மனமுவக்கின்றேன்.

இவ்வியாசங்கள் பல பெரியோர்கள் கூறிய முறைப்படியே வகுக்கப்பட்டுள்ளன. அதுபற்றி அன்னாருக்கு என்னுடைய மனமார்ந்த வந்தனத்தைச் செலுத்துகின்றேன். மற்றும் இதனைத் தங்கள் பத்திரிகைகளினின்றும் எடுத்துப் பிரசுரிக்க உத்தரவளித்த பத்திராசிரியரவர்களுக்கும், எந்தந்தையாரது நண்பர்களுக்கும் மாணவர்களுக்கும் என் நன்றியைச் செலுத்துகின்றேன்.

இன்னும் எந் தந்தையார் எழுதிய வியாசங்கள் அநேகம் உள்ளதனை அறிகிறேன். அவ்வாறு உள்ளதன்பிரதி யாரிடமாவது இருப்பின் அதனை எனக்குத் தந்து உதவும்படி வேண்டிக்கொள்ளுகிறேன்.

இப் புத்தகத்திற்கு ஆங்கிலமுகவரை யெழுதி உதவிய மகா-ா-ா-ஸ் எஸ். எஸ். சூரியநாராயண சாஸ்திரியார், எம். ஏ., பி. எஸ்ஸி., அவர்கட்டும், தமிழ் முகவரை யெழுதியும், மற்றும் பிழைதிருத்தியும் உதவிய மகா-ா-ா-ஸ் வே. முத்துசாமி ஜியர், எம். ஏ., எல்.டி., அவர்கட்டும் என் மனமார்ந்த வந்தனம் செலுத்துகின்றேன்.

1-10-'35 |
மதுரை.

இங்ஙனம்,
வி. சூ. சுவாமிநாதன்.

பொருளாடக்கம்

| | | |
|--|-----|-----|
| 1. தற்காப்பு நியமம் | ... | 9 |
| 2. பொய்த் தோற்றங்கள் | ... | 24 |
| 3. ஜீவராசிகளின் நாநாவித வர்ணங்கள் | ... | 41 |
| 4. மனவமைதி | ... | 48 |
| 5. உயர்தனிச் செம்மொழி | ... | 51 |
| 6. பதினெட்டாம் நூற்றுண்டின் தமிழ் பாலாபிவிரத்தி | ... | 55 |
| 7. சொற்பொருளாராய்ச்சி | ... | 60 |
| 8. ஓர் நண்டுத்தெறுக்கால் | ... | 67 |
| 9. தமிழ் நூலாராய்ச்சியின் தற்கால நிலைமை | ... | 70 |
| 10. வறுமையுந் தமிழ்ப் புலமையும் | ... | 73 |
| 11. தமிழ்ப் புலவர் பொருமை | ... | 78 |
| 12. தமிழ் அகராதி | ... | 81 |
| 13. தமிழ் நூலாதரிப்போர் | ... | 84 |
| 14. சுதேச பாடை நீக்கம் | ... | 87 |
| 15. சர்வ கலாசாலை விசாரணை | ... | 89 |
| 16. சுதேச பாடை யாக்கம் | ... | 100 |
| 17. தமிழ்ப் பாடசாலைகள் | ... | 101 |
| 18. இந்தியர் ராஜபக்தி | ... | 104 |

பொங்கும் மங்களம் எங்கும் தங்குக

தமிழ் வியாசங்கள்

I. தற்காப்பு நியமம் *

கடவுள் வாழ்த்து

நேரிசையாசிரியப்பா

திருவளர் செல்வத் தருள்வளர் தவத்தின்
அகத்தியர்க் குத்தமிழ் மகத்துவந் தெரித்த
நற்காப் பரங்கிரி நாயகற் பணிகுதும்
தற்காப்பு நியமந் தன்னை
எடுத்தினிது விரித்து முடித்தற் பொருட்டே. (2)

செந்தமிழ்ப்பயின்ற செல்வர்காள் !

யாமீண்டு எடுத்து உபந்நியாசிப்பான் புகுந்த விஷ
யந் * தற்காப்பு நியமமென்பது. இஃது நீவி
ரறியாததன்று. அங்குனமாகவும் எனியேம் இதனைக்

* தற்காப்பு நியம மென்னும் பெயரிய இவ்வியாசம்,
சென்னைத் தமிழ்ப் பாஷாபிலிருத்தி சபையாரது வேண்டு
கோட்கிணங்கிச் செய்யப்பட்டுச் சென்னை இராஜதானிக் கலா
சாஸ்கிருத பட்டாசாரியாராகிய மகா-ஈ-ஈ-ஞூ
தி. மி. சேஷ்கிரி சாஸ்திரியாரவர்கள், எம். ஏ. சபாநாயக
ராக வீற்றிருந்துழி, வருஷாந்த வந்தனப் பிரசங்கமாக
வாசிக்கப்பட்டது. இஃது பலர்க்கும் பயன்படுமாறு நண்பர்
விரும்பியவண்ணம் பிரசுரிக்கப்பட்டது. வி. கோ. சூ.

* Law Self Preservation.

கையாடுதல், ஒப்புயர்வில்லாத் திப்பிய குணத்த, அருமையாம் பாஷஷக எளவிலவறிந்த, பெட்டுடன் பலநா ஹுட்பயனேர்ந்த அக்கிராசனுதிபதியார் கூறும் பொற்புறு பற்பல அற்புத நற்பொருள் கற்பது கருதி யன்றே ! ஆதலினென்மைநோக்கி ‘என்னே யிவர்தம் புலமை’யென எள்ளி நகையாடாது அன்புடன் போற்றுமின் !

தற்காப்பு நியமத்தின் பொதுவியல்பு

தற்காப்பு நியமமென்பது ஒரு பிராணி தன்னைத் தானே பற்பல அபாயங்களினின்றுந் துன்பங்களினின் றுந் தப்புவித்துக் காத்துக்கோடன் முறையாம். இங்ஙனங் கூறிய தற்காப்பினை இவ்வுலகின்கணுள்ள ஒவ் வொரு ஜீவராசிகளிடத்துங் காணலாம். காட்டிலுள்ள புலிகள் உயிர்த்திருப்பதும், தீக்கோழி கள் வேட்டைக்காரர்களினின்றுந் தப்பித்திரவுதும் யாங்ஙனாம் ? ஆழ்ந்து நினைவின் ! சிறுபான்மை தத்தமது அறிவினாலும் பெரும்பான்மை இயற்கையினாலுமா மென்பது வெளிப்படும். “ஆம், அவை தத்தம் அறி வினாற் கரந்துறைவதை யறிவேம் ; மற்று இயற்கை யினாற் பிழைத்துத் திரியு மென்றே ; அஃதென்னை?” என்பீரேல் :—புலிகள் தம்முடலின் மஞ்சள் வரிகளுங்கருநிறக் கீற்றுக்கணு மிருப்பதினாற் போந்த பயன்தானென்னை ? அவை ஓங்கிவளர்ந்த கோரைப்புற்கிடையில் நிற்குமாயின், நம் கண்ணிற்கு அப்புலிகளினிருப்பிடம் எளிதிற் புலப்படமாட்டாது. ஏனெனிற் கோரைப் புல், மூங்கிற் புதர் ஆகிய இவற்றின் நிறமும் புலியின் நிறமும் ஏறக்குறையப் பார்வையினுக்கு ஒன்றுயிருத்தல்பற்றியென்க. இவ்வாறு ஒன்றுயிருத்தலின் மான்கள் புலிகளிருத்தலை யறியாது உலாவு

கையிற் புலிகள் அம்மான்களின்மேற் பாய்ந்து இரையெடுத்துக்கொண்டும் வேடரினின்றுந் தப்பிக் கொண்டுந் திரிகின்றன. இனித் தீக்கோழிகள் மணல் வனங்களிற் சுற்றுத் தூரத்து நிற்குமாயின் அவை ஆண்டு நிற்றல் நடந்தாலன்றிக் கண்ணுக்குப் புலப் படாது. ஆதலின் அவை வேடர்களது கஜைக்கு இலக்காகாது பிழைத்து வாழுகின்றன. இவ்வண்ணம் புலி களுந் தீக்கோழிகளும் பிழைத்துத் திரிவதற்கு முக்கிய ஏதுவான அவ்வாற்றின் நிறப்பேறு தத்தஞ் செயலி னுலோ, அன்றி இயற்கையினுலோ? கூறுமின். இயற்கையினுலென்பதற்கு ஓராகேஷபணையு மின்றும். இவ்வுலகின்கண் எப்பொழுதும் பயனுள்ளனதாம் இயற்கையாகவே நிலைத்து நிற்கும். இங்ஙனம் பயனுள்ளன நிலைநிற்றலைத்தான் இயற்கைப் பிரிநிலை (Natural Selection) யென்றும், தகுந்தவை தங்கி நிற்ற (Survival of the Fittest) லென்றும் மேன் மொழி உயிர் நூலோர் (Western Biologists) கூறுவர். இஃது சுபாவ நியமங்களுக்கெல்லாம் (Laws of Nature) முதன்மைத்தாய் விளங்கலு முனர்க.

தற்காப்பின் இன்றியமையாமை

இதுகாறும் மனிதற்குக் கீழ்ப்பட்ட பிராணி சம் பந்தமாகவே கூறிப் போந்தோம். இனி மனித சம் பந்தமாகவே கூறுவோம். கடவுளாற் சிருஷ்டிக்கப் பட்ட பொருள்களைல்லாவற்றினும் ஒருவித ஒழுங்குளது. அவ்வொழுங்கினைத்தான் தற்காலத்திலுள்ள சான்றேர் இயற்கையொழுங் (The order of Nature) கென்றுரைப்பர். இவ்வியற்கை யொழுங்கிற் காணப் படும் பிராணிகள் யாவற்றினும் மனிதனே மேதக் கானுயினும் மற்றைப்பிராணிகளைப் போன்றே இவனும்

வாழ்க்கை நியமங் (Laws of Life)கட்கு உட்பட்டிருத் தல் வேண்டுதலின் இவனுக்குந் தற்காப்பு இன்றியமையாததாகின்றது. அங்ஙனமின்றேல், தமக்கும் பிறர்க்கு மின்பம் பயப்பனவாகிய ஏனைய கடமைகளைச் செய்தல் அசாத்தியமாய்விடுமென்க. “சுயநயவிரக்தியுள்ளவன் அன்றே முக்தி யெய்துவான்; அங்ஙனமிருப்ப நீவிர் தற்காப்பு மனிதற்கு இன்றியமையாததென்று கழறுவதென்னையோ?” என்று சங்கிப்பீரேல்—கூறுவாம். நம் உடலுயிர்களைப் பற்றி ஜாக்கிரதையா யிருக்குமாறும், ஒரு பயனுமின்றி நம் முடலை வருத்தாமலும் நம்முயிரினைப் பலியிடாமலுமிருக்குமாறும் ஒழுக்கநூல் (Ethics) விதிக்கின்றது. இதை உதாரணமாகக் கொண்டு விளக்குவோம்—தெய்வபக்தி யுடையானாருவன் ஒரு பயனுமின்றிக் கடவுள்முத்தி தந்தருஞ்சுவாரென்னுங் கருத்தினாய் நகங்கள் வளர்ந்து தொளைத்துக்கொண்டு புறங்கைக்கு வருமட்டும் அகங்கையினை விரல்களோடு சேர்த்து மூடிக்கரங்களை வானத்தை நோக்கி நீட்டிக் கொண்டிருப்பானின், பயன்கருதிக் கடவுளால் மனிதர்க்குக் கொடுக்கப்பட்ட அங்கங்களிற் கையென்ற மகா அற்புதமான ஒன்றினை நாசப் படுத்துகின்ற தைவின் அவன் பாபியேயாவா னென்பதற்கு ஐயமின்றென்க. இத் தற்காப்புக் கடமையினுஞ் சாலச்சிறந்த கடமைகளுமளவாம். இஃது அவற்றெடு முரணுங்கால் அக்கடமைகளையே செய்தல் வேண்டுமென்பது ஒழுக்கநூல் விதியாம். தனது குடும்ப சம்ரக்ஷினைக்காகத் தலைவன் தன்னுடைய சக்திக்கு அதீதமாயு முழுத்து வருந்துதல் வேண்டும். நாடுகாப்பின் பொருட்டுப் போர்வீரர் யுத்தத்தில் உயிர் துறக்கவும் வேண்டும். இவ்வமயங்களில் அவர் தற்காப்பினைக் கருதி நடப்ப

ராயின், அவர் குற்ற வாளி யேர யாவார் என்பதும் ஜியற்றபாலதோ? ஆகவே ஒரு பயனு மின்றித் தன் உடலுயிர்களை ஒருவன் வருத்துகிற்பா ணுயின், அவன் ஆண்மத் துரோகியென் றழைக்கப் படுவானேயன்றி, ஒருநாளுந் தான் கருதியவண்ணம் முத்தியெய்தான். தற்கொலை புரிவது மாபாவம் என்ற நந்தமக்கு இதுமாத்திரம் பாவச் செயலா காததேனே? சாற்றுமின்!

தற்காப்பினைக் குறித்து ஒழுக்கநாலோர் கொள்கை

மனிதரின் பொது நன்மைநாடுதல் ஒழுக்க நூல் இலக்காம்; ஆதலின், ஓவ்வொருவனது நன்மையினை நாடுதலுந் தக்க இலக்காம்; ஆகவே, ஓவ்வொருவனுந் தன்றன் நன்மையினை நாடலும் நேரிய இலக்காம். பிறன் உற்ற நலமானது மனிதரின் பொதுநலத்தில் எவ்வளவினதாகுமோ அவ்வளவினதேயாம் ஒருவன் தானுற்ற நன்மையும்; தன்னின்பம் நாடப்படாதா யின், பிறனது இன்பந்தான் நாடப்படுதலேனே? தன் னின்பம் பிறரால் நாடப்பட்டுஇத் தான் பிறனதின்பம் நாடுதலினுற் பொதுநன்மை யதிகப்படுமாயின், யாவும் செவ்வனே செல்லும். அங்குனமின்றி, ஓவ்வொருவனும் தன்றன் நன்மையினைப் பிறனென்றுவன் நாடுவான் என்பது நினைத்தே, தன் தன் நன்மை நாடும் அப்பிறனுக்கே இவ் வொவ்வருவனும் நன்மை நாடுவானதலாலும், நம்மின்பங்களிற் பெரும்பாலன நமது சரீரசெளக்கியத்திற்கு ஆவசிகமான செயல் களோடு ஒற்றுமைப்பட்டிருக்கின்றன வாதலாலும், இச் சரீர சம்பந்தமான இன்பங்களையொப்பாமை

மிகத் தாழ்ந்த தரமான வாழ்க்கையினையும், பலவீனத் தினையும், செய்யவேண்டிய கடமைகளைச் செய்வ தற்கு ஏலாமையினையும் விளைவிக்கின்றதாதலாலும் ஒவ்வொருவனும் பிறர் இன்பத்தையே நாடுதல் அசம்பாவிதமாம் என்க.

தற்காப்பின் பகுதிகள்

தற்காப்பின் பகுதிகள் பலவிதப்படும். அஃதெப் படியெனில் :—ஈண்டுத் தான் என்றது இவ்வுலக இன் பத்திற்கு முக்கிய சாதனங்களாய் சரீரத்தினையும், மனத்தினையும், குணத்தினையும், குறிப்பதானாலும் நின்றுவிடாமல், பேரின்ப சாதனமாகிய ஜீவான்மா வினையுங் குறித்து நிற்றலின், தற்காப்புப் பலவகைப் படுகின்றது. அவைதாம் சரீராபிவிர்த்தி, மநோபி விர்த்தி, குணபிவிர்த்தி, மோட்ச சாதனப்பேறு, என்னுந் தலைச்சாத்திட்டுப் பின்னர் விரித்துக் கூறப் படும். இது நிற்க, சில மேற்புலவிஞ்ஞானிகள் தற்காப்பென்னுந் தொடரின் கண்ணுள்ள தான் என்பது மெய்ம் மனங்களையே குறிக்குமெனக் கூறுவாராயி னுந், தென்புலக்கலைஞர்கள் ‘தன்னையறிதல்’, ‘தன் னைத்தான் காண்டல்’ என்பனவற்றுள், தான் என் பது ஜீவான்மாவினை யுணர்த்துகிறபது போலத் தற்காப்பின் கணுள்ள தானென்பதுஞ் ஜீவான்மாவினைக் குறிக்குமெனக் கூறுதல்பற்றி யாழும் அவ்வாறே கூறுகின்றும்.

சரீராபிவிர்த்தி

இனி மேற் கொடுத்துச் சுட்டியவற்றை வகுத்துக் காட்டுவான் தொடங்கி நிறுத்த முறையாலே முதற்கட் சரீராபிவிர்த்தியினைப் பற்றிப் பேசுகின்றும். நன்றா

யுழூத்து வேலைசெய்பவனே சரீராபிவிர்த்தி யடைந்து தேகசௌக்கிய முறுவான். அங்குனமல்லாதவன் சரீராபிவிர்த்தி யடையாது வாழ்நாள் முழுவதும் பின்னியினால் வருந்தி வீணாளாய்க் கழிப்பான். இக்கருத்தினை யுட்கொண்டன்றே “போதுமான மட்டுஞ் சுறுசுறுப்பாயிருப்பவனே பிராண்தாரணப் பிரயத்தனத்தில் (Struggle for existence) ஒழிந்துவிடாது தங்கி நிற்பான்” என்று உயிர் நூல் (Biology) முறையிடுகின்றது. ஆயினும் அவ்வாறு சுறுசுறுப்போடு வேலைசெய்பவனுக்கு வேலைக்கிடையிற் சிறிது ஒய்வும், இரவிலுறக்கமும், சின்னைட் பின்னர் ஒரு நாளாழி வும் பன்னைட் பின்னர்ச் சின்னைள் விடுமுறையு மிருத்தல் வேண்டும்; இன்றேல் தேகம் வலியிழந்து கட்டழிந்து போய்விடும். அங்குனம் இவன் செய்யும் வேலையும் பிரியகரமாகவே இருத்தல்வேண்டும். அது பிறரது கட்டாயமின்றிச் செயேச்சையாற் செய்தலும் வேண்டும். இல்லையேல், மனவருத்தத்திற்கு இடனுகி அஃதவனைத் துண்புறுத்து மென்க.

வேலைசெய்ய வேண்டாதவன் உடல்விருத்தி விளையாட்டுக்களாகிய உதைபந்தாட்டம் (Foot-ball) சல்லடைப் பந்தாட்டம் (Tennis) மரச்சட்டப் பந்தாட்டம் (Cricket) முதலியனவாதல் ஆடல்வேண்டும். ஒருவன் தனதுந் தன் குடும்பத்தினதுமான சுகஜீவனங்கட்கு ஆவசியகமும் உபயோகமுமுள்ள எல்லாவிதப் பயிற்சியும் அறிவும், திரவிய சம்பாதனமும் அடைந்திருத்தல் வேண்டும். அவ்விதப் பயிற்சிகளுள் முதன் மையானது கைச்சாதுரியப் (Manual dexterity) பேறு. இவ்வுலகின்கண் காணப்படும் பற்பல சுகமூலங்களையும் உபயோகித்தற் கேற்றவர்களாய்ச் செய்யுந் தன்மைய திறத்தினை யொவ்வொருவனும்

முதிருமாறு செய்தலும் வேண்டும் ; அன்றேற் சுகாநுபவம் அசாத்திய மாய்விடு மென்க. “எந்த விஷயங்களிலும் ஏகரீதியானது (Monotony) வேண்டற்பால தன்று; மேலும் து வாழ்க்கையினுக்குக் கேடு விளைப்பதாகவும் காணப்படுகின்றது” என்று உடல் நூலோர் (Physiologists) கூறுவர். இவ்வெல்லாவற்றிலும் மிகச் சிறந்ததும், தற்காலத்தில் விசேஷமாய்க் கவனிக்கப்படாததுமாயிருப்பது மிதமான உண்டிகோடலாம். போதிய உணவுகோடலானது சரீர சுகத்திற்கு மூலமந்திரமா மென்பதை யுணர்ந்திருந்தும், பலர் சிவப்ரானது மூத்த பிள்ளையார்க்கும் தமையஞராய்த் தின்னாத் தலைப்பட்டு அஜீரணமாதிய பலவித நோயினாலும் வருந்துகின்றனர். ஆதலின் இது விஷயத்தில் நாம் மிகக் கவலையெடுத்துக் கொள்ளல் வேண்டும். கள்ளாருந்திக் கழிபெருங் களியாட்டயர் வதும் உடற்கேடு விளைத்தவின் வேண்டப்படாததாம். உண்டாட்டிலும் களியாட்டிலும் வீணை கைப்பொருளினைச் செலவிட்டுக் கடன்பட்டு உழல்வதும் கேவல அறியாமையாதவின் அதினின்றும் ஒவ்வொருவனுந்த விர்தல் வேண்டும். இவ்விஷயங்களிலெல்லாம் இயற்கை ஒழுங்கிற்கு விரோதப்படாமல் நடத்தல் வேண்டும் என்பது ஒரு பெரிய நிட்சேபம் போலும் ! இதுகாறுஞ் சரீராபிவிர்த்தியினைக் குறித்து எம் சிற்றறிவினுக் கெட்டியவாறு கூறிப்போந்தாம். இனி மநோபிவிர்த்தியினைப் பற்றி யுபநியசிக்கப் படுவாம்.

மநோபிவிர்த்தி

மநோபிவிர்த்தியினுக்குப் பிரதான சாதனங்களாயுள்ளன முறைப்பட்ட சாத்திரக்கல்வி (Scientific culture)யும் இலக்கியப் பயிற்சியும், நற்கலைத் (Fine

arts) தேர்ச்சியுமேயாம். இவையிற்றினை முறைவழி வாது விரித்துரைப்பாம். உலகத்தின் கணுள்ள பொருள்களின் தத்துவங்களை யுணர்தற்கேற்ற மனப் பயிற்சி முக்கியமாம். இச்சுபாவ விஷயங்களுள் ஒரு பகுதியினை, மற்றைப் பகுதிகளின் ஞானங்களினுடைய மின்றி யறிதல் கூடாமையாம். அஃதாவது சுபாவ விஷயங்களுள் ஒரு பகுதியினை யறிய விரும்புகின்ற வன் அப்பகுதியின் பூரண ஞானத்தினையும் பெற வேண்டுவானாயின் அவனுக்கு மேற்குறித்த சுபாவ விஷயங்களுள் ஏனைய பகுதிகளின் ஏகதேசப்படி முணர்ச்சியாதல் இருத்தல் வேண்டும். இத்தகைய மனப்பயிற்சி அசாத்தியமென்ற தோற்றுவதாயினும், ஒழுங்குபெறக் கல்வி கற்பிக்கப்படுமாயின் ஒவ்வொரு நூலின் தத்துவார்த்தங்களும் தெளிவாய்ப் பரவப்பட்டு உறுதியாய் மனத்தின்கண் பற்றிக்கொள்ளப்படும். ஈண்டுக்குறித்த நூல் என்பது உயிர் நூல், உள்நூல், (Psychology) மனிதநூல், (Anthropology) ஒழுக்க நூல், செல்வநூல், (Political economy) பொமிய நூல், (Geology) முதலியவற்றின் பொதுப்பெயர். இந்நூலறிவுள் மனிதசமூக (Sociology) நூலறிவும் அடங்கும். இதுதான் சாத்திரக்கல்வி யென்று சிறப் பித்துச் சொல்லப்படுவது.

இனி இலக்கிய வணர்ச்சியினைக் குறித்துக் கூறுகின்றாம். இவ்விலக்கிய வணர்ச்சியானது, கற்பணச் செல்வமும், சொல்வன்மையும், மனவுறுதியும், பிறர் மனங்கவரும் ஆற்றலுமாகிய இன்னேரன்ன பயன்களை யெல்லாம் விளைக்கின்றது. இஃதின்றேல் சம்பாஷிணை பயனின்றும் விடுதல்காண்க. நற்கலை ஞானமும் வேண்டற்பாலதென்று முன்னர்க்கூறினும். நற்கலைகளாவன யாவை? அவைதாம் கானம், கவிதை,

நாடகம், சிற்பம், மதுரபாஷணம் (Eloquence) என் பன முதலியவாம். கானம் மனிதனது கடின சுபா வத்தை மிருதுவாக்கும். கவிதை உற்கரிஷ்டமான மநோதர்மங்களையும், நாடகம் மனிதனது அந்தஸ் ஸபாவத்தையும், சிற்பம் கூரிய அறிவினையும் ரசிக சக்தியினையும், மதுரபாஷணம் வசீகர வண்மையினையும் மெய்க் கீர்த்தியினையுங் கொடுக்கும். இயற்கைப் பொருள் வனப்பின் காட்சியினாற் போதரும் ஆநந்தம் அளந்துரைக்குந் தன்மையதன்றுதலின் ஒருவர்க்கு இயற்கை வனப்பு (Aesthetics) நூற்பயிற்சியும் இருத்தல் வேண்டும். கதைகள் படித்தலும், நாடகம் பார்த்தலும், சதுரங்க முதலியன விளையாடலும் இன்பதுற்றுதல் (Fountain of happiness) பற்றி விரும்புதற் பாலனவாம்.

இனிச் சர்ராபிவிர்த்திக்கும் மநோபிவிர்த்திக்கும் பொதுவாகிய இல்வாழ்க்கையினைக் குறித்து எமக்குத் தோன்றியவற்றையெடுத்து இயம்புகின்றோம்.

நித்திய பிரமசாரித்துவத்தினுடைய லுண்டாகுஞ் சரீரக்கேடுகளைக் காட்டிலும், நித்தியக் கண்ணித் தன்மையாகிய அபரிபூரண வாழ்க்கையினின்றும் போதருஞ் சரீரக்கேடுகள் மிகவுமதிகமாம் என்பது பெரும்பாலார் கொள்கை. இதனேடு சிறுபான்மையோர் கொள்கை முரணினும், மநோதத்துவ விஷயத்தில் அங்ஙனம் ஆடவரும் மாதரும் பிரிந்து வாழ்தலினின்று உண்டாகுங் கேடுகள் மகா நாசகரமானவேயாம் என்பதினேடு எத்தகையோர் கொள்கையு முரணுதென்க. இதுபற்றி யறிவு முதிர்ச்சியினாலும் மநோவிகாரத் (Emotions) தினாலும் முண்டாகும் நற்பயன்களை யநுபவியாமையாகிய துர்ப்பாக்கியத்தினுக்கு அவர் ஆளாதல் ஒரு தலையேயாம். ஸ்திரீபுமான்களாய் வாழுதல் ஊக்கத்தை

யுயர்த்தித் தொழில் புரியுமாறு தூண்டி அவ்விருவர்க் கும் மனக்களிப்பினைத் தருகின்றது. இதுபற்றி யன்றே,

“ மாசிலா வையகத் திவ்வுயிர் வாழ்க்கை
யாம் பெருங் கடலுட் போ(ம)மரக் கலனும்
ஆடவர் நெஞ்சம் அறத்துறை யகன்று
நீடிசை சுழற்று நிலையிலாக் காற்று
நின்னைய மற்ற வெண்ண மியக்கச்
சென்றுழிச் சென்று தன்றி வின்றி
அலையா வண்ணம் அறத்துறைக் குடாவின்
நிலைபெற நிறுத்துநங் கூரமாய்ப் பின்னுஞ்
செய்வினை முயற்சியிற் பொய்வகைப் புன்னெறிக்கு)
எற்றுண்டகன்று பற்றென் நின்றி
ஆசையாந் திசைதொறு அலைந்து திரிந்தும்
கெடாவணங் கடாவிக் கெழுமிய வன்புசேர்
அறப்பிடி கடைப்பிடி யாகக் காட்டிச்
சிறப்புயர் சுகத்துறை சேர்க்குசுக் கானுய்
நின்றது மங்கையர் நிலைமை ” யன்றியும்
“ மெள்ள மெள்ளத்த னுள்ளம் விரித்துப்
பொறையுஞ் சாந்தியும் படிப்படி புகட்டிச்
சிறிது சிறிதுதன் சித்தந் தெளித்துப்
பக்குவஞ் செய்யுநற் பள்ளிச் சாலை
இல்லறமென்பது ” சொல்லவும் வேண்டுமோ ? (3)

என்று தற்காலத்திலுள்ள * பெரியோர் கூறியதூடு மென்க.

இவ்வில் வாழ்க்கை நலத்தினால், எப்பொழுதும் விளையாட்டிலேயே கருத்துப் பதிந்து ஆலோசனை யென்பது சிறிது மில்லாது கருவமே உருவமாயிருந்த எத்தனை மாதரார் பத்திய நேசமுமூள்ள தலைவியரும் அன்புள்ள தாயாரும் ஆகின்றனர் ! இரக்க மற்றுக்

கோபமென்பதே சூடிகொண்டிருந்த எத்துணையாடவர், தாம் உயிர்த்துணை யற்ற பின்றை, அமைதியுஞ் சாந்தமும் உள்ள தலைவரும் கவலையுள்ள தந்தையரு மாகின்றனர் ! காண்மின்! மேலும் இவ்வில் வாழ்க்கை யினால் தலைவி தலைவரது ஆராய்ச்சிவன்மை சாலவும் பலப்படுகின்றது.

இதுகாறுங் கூறிப் போந்தனவெல்லாம் நாசகாரணமாய் நேசமில்லா † வாணிபவதுவை யானவிடத்தி ணல்லாது, நேசம் பற்றிச்செய்த வதுவையான இடத்தே யாமென்க. ஆதலின் ஸ்திரீபுமான்க ஸிருவரும் தமக்குள் பரஸ்பரம் அன்பில்லையாயின் விவாகஞ் செய்துகோடல் ஒருநாளுங்கூடாது. அன்றியும் ஒரு குடும்பத்தினைக் காப்பாற்றும் ஆற்றல் இல்லாதவர் மணமாடக் கருதுதல் பெருங் குற்றமாம். அவ்வாறு காப்பாற்றும் வலியிலார் மணப்பாராயின் அவர் செயல் காசுகொடுத்துத் தேள் கொட்டிக் கோடல்போலும். இதன்பின்னுந் தாம் துண்புறுவதேயன்றி ஒன்று மறியாத தமது மனைவிமக்களையும் அவர் வறுமைக் கடலில் ஆழத்தித் துண்புறுத்தலையுங் காண்க. இன்னும் இவ்வளவோடு நின்று விடாமல் அவர் தமது மக்களை அசெளக்கியப் படுத்துவதினாற் குருபி களாக்கித் தற்காப்பினுக்கும் அநருகராக்குதலின் மாபாதகரோ அல்லரோ? அந்தோ ! இவரதறியாமைக் கென்செய்வது? தமிழ்வல்லீர் ! மென்னஞ்சாதியாதீர் ! வாய்திறந்து கூறுமின் ! பெற்றேர்க்குச் சிறு பிராயத்திற் பிறக்கும் பிள்ளைகள் கேடெய்திச் சீக்கிரத் தில் அழிவுறுமாதலின், அப்பருவத்து மணமாடுவது அசங்கதமாம்.

† Marriage as a trade.

குணைபிவிர்த்தி

மனிதன் ஜனசமூகத்தில் விருப்பவகையின் குணைபிவிர்த்தியும் ஆவசியகம் ஆகின்றது. சிலர் சர்ராபி விர்த்தி மநோபிவிர்த்தி யாகிய விவர்நினும் இக்குணைபிவிர்த்தி மிகவும் முக்கியமான தென்று கூறுவாராயினும் குணைபிவிர்த்தி அவற்றிற்குப் பிற்பட்டதாகவே கொள்ளற்பாற்றென்பது எம்மனேர் கொள்கையாம். குணைபி விர்த்தியினால் உண்டாகும் பெரும்பயன் எந்நானுமழியாத புகழ்ப்பேரூம். புகழ்கருதிச் சற்குணமுடையவனு யிருத்தலினும், சற்குணமுடையவனுதலே கடமையென்ற எண்ணத்தோடு சற்குணமுடையவனு யிருத்தல் மேன்மையானது. சற்குணச் செல்வத்தினுக்குக் காவலாயிருப்பன கற்பெனப்படும் பதிவிரதா தர்மமும் ஏகபத்தினி விரதமுமேயாம். இவ்விரதங்களை அனுசரியாதவர் தேகசௌக்கியமும் புகழும் பெறுதல் “ஓப்பிலா மலடிபெற்ற மகனஞருமுயற்கொம் பேறித்தப்பிலா காயப் பூவைப் பறிப்பது” போலுமன்றே! வாய்மையும், ஈகையும், அன்பும், பரோபகாரமுமாகிய இவை முதலியனதாம் சற்குணங்கள் எனப்படும். பிறர்க்குத் துன்பஞ்செய்யாது தான் சுகானுபவமுடைய ஞதலும், தான் துன்பமுடையாது பிறர்க்கு இன்பம் தரத்தக்கணவற்றைச் செய்தலுமே, நம் தற்காப்பு நியமத்தோடு மாறுபடாத சற்குணங்களாம். இவற்றையுடையவனே நல்லொழுக்க முடையானென்றும் நீதிமானென்றும், புண்ணியவானென்றுஞ்சுக்கபுருடனென்றுஞ்சிறப்பித்துச் சொல்லப்படுவான்.

லெளகிக விஷயங்கானம்

உலக சம்பந்தமான விஷயங்களின் உணர்ச்சியே லெளகிக விஷய ஞானம் (Knowledge of the

worldly affairs) எனப்படும். பிறரது ஒழுக்க வழக் கங்களை ஓர்தலும், அவ்வொழுக்க வழக்கங்கட் கேற்ப நடத்தலும், வசிக்கும் நாட்டினது சட்டதிட்டங்களின் உணர்ச்சியும், அவற்றின்படி யொழுகலும், சுவாதீன மென்பதி னியல்பினையறிதலும், அது பெற்று வாழ லும், மிருகசுபாவவுணர்ச்சியும், இவை போல்வன பிற வும் ஈண்டுக்கூறிய லெளகிக விஷயங்களானம் என்பதின் கண் அடங்கும். இவ்வுலகத்திற் சுகஜீவனத்திற்கு இவ் வித ஞானம் ஆணிவேர் போன்றதாம். இஃதில்லையா யின் இன்ப வாழ்க்கையென்பது பூதகால சமாசார மாமே யன்றி, வேறில்லை. ஆகவே அவ்வித இன்ப மற்ற வாழ்க்கையானது தற்காப்பினுக்கிடையூருப் பிற்றலின், அவ்விடையூறு ஒழியுமாறு லெளகிக விஷயங்களானம் பெறுதல் ஆவசியகமாகின்றது.

மோட்ச சாதனப்பேறு

இவ்விஷயத்தில் மனிதர்களது கொள்கைபல்விதப் படுகின்றது. முற்காலத்திலுந் தற்காலத்திலுமுள்ள சிற்சிலரை (நிரீச்சுரவாதியரை)த் தவிர்த்து, மற்றையாவரும் இம்மோட்சசாதனப் பேற்றினே அவாவி, அதற்குரியனவாய முயற்சிகளுக்கு செய்துவருகின்றனர். பேரின்ப மெய்துவதற்கு மூலகாரணங்களாயுள்ள பொருள்களை யடைதலே மோட்சசாதனப்பேறு என்று கூறப்படும். இந்த விஷயத்திலன்றே சில்லாண்டுகளின் முன்னர், மனிதர்கள் பல பிளவுபட்டு ஒருவரை யொருவர் விரோதித்து நிர்ப்பந்தப்படுத்தி உண்மை யுணராது மாழ்கினர்! அக்காலங்களோடு இம் மதவாதம் நின்றுவிட்டதோ? அம்மம்ம! என் சொல்வேம்? இவ்வளவு நாகரிகமுஞ் சீர்திருத்தமு மெய்திய இக்காலத்திலுமுள்ள அம்மதவாதத்தின்

கொடுமையினைக் கூறுதற்குச் சேடனும், எழுதுதற்கு அந்தக் கார்த்த வீரியனும் வேந்தும், பார்த்திடற்கு அமரர் கோனும் வல்லரல்லது ஏனையோரால் ஆகற் பாலவோ? இயம்புமின்!

இவையெல்லா மொருபுற மிருப்ப, இங்ஙனங் கூறிய மோட்ச சாதனப்பேரே மகா முக்கியமானது என்பதற்குச் சந்தேகம் எட்டுணையுமில்லை. யாம் இந்த மோட்ச சாதனப்பேற்றினைச் சிறப்புவகையா லெடுத் துக் கூருது பொதுவகையாற் கூறுகின்றும். ஏனை விரிப் பொதுவகையாற் கூறுமிடத்து எவ்விதக் கொள்கைபோர்க்கும் பொருந்தும். மேலோர்கள் இவ்விடத் யங்களிலெல்லாம் அவரவர் தத்தம் அறிவினுக்கு எது உத்தமமாகத் தோன்றுகின்றதோ அதனையே கொள்ளக்கடவார் என்று வாய்ப்பறை யறைகின்றார்கள். அதனைச் சுற்று செவியில் ஏற்பீர்! அறிவால் மிக்கீர்! இதன் கண் நமது கொள்கைகள் ஒன்றேடொன்று மாறுபடினும் நாமெல்லாம் விரோதமின்றி நட்பாளராய் வாழத் ஸன்றே தவறுக் கடன்பாடு? செழுந் தமிழாளர்காள் இதனை மறவன்மின்! கடவுளது அருட்பேறன்றே செல்வத்து ஜௌலாந் தலையாய் செல்வம்! அதுவன்றே முத்திக்கு வித்து! அதுவன்றே ஆநந்தமழுபொழுய முகில்! அதுவன்றே பேரின்ப வாழ்வளிக்கும் அமிர்தம்! அது வன்றே மலமாசு ஒழுக்கும் மதியம்! அதுவன்றே அஞ்ஞான இருள் நீக்கும் இரவி! இத்துணைச் சிறப்பினதாகச் சொல்லப்படும் அத்தெய்வவருளைப் பெறுதல் யாங்ஙனாம்? சிறிது சிந்தனை செய்மின்! உபாசனையினாலும் தியானத்தினாலும், அன்பாலும் பத்தியினாலுமேயாம் என்று ஆன்றேருரைப்பர். ஆதலின் திருவருட் பெருங் கடலாகிய கடவைத் தியானித்து அவர்கள் பெற்றுத்

தற்காத்துப் பரோபகாரன் செய்து புகழ்பெற்ற பின்றை யுலகத்திலுள்ள ஆன்மகோடிகள் எல்லாம் மோட்சாந்தம் பெற்று வாழ்க ! வாழ்கவே !!

இஃ:துடன் தற்காப்பு நியமத்தினைப் பற்றிய வியாசமும் ஒருவாற்றுன் முடிந்தது. இதனுட் பிழைகள் பொதுளியிருப்பின் நல்லறிவுடையோர் அவையிற்றி ஜெத் திருத்தி யெம்மீது கருணை கூர்வாராக.

II. பொய்த்தோற்றங்கள்

1. ஆரோபம்

இந்தப் பூலோகத்திலே நாம் ஒவ்வொருவரும் அநேகம் பொய்த்தோற்றங்கள் பார்த்திருக்கிறோம். அதாவது சில சில தோற்றங்கள் நமக்குப் பார்க்கும்போது உண்மையாகக் காணப்பட்டபோதிலும் ஆராய்கையிற் பொய்யென்று தெரியும். இந்தத் தோற்றங்களொல்லாம் பஞ்சேந்திரியங்களுக்கும் புலப்படும்; அதாவது சுவை, ஓளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற ஒவ்வொன்றிற்கும் பொய்த்தோற்றங்கள் உண்டு. இந்தப் பொய்த் தோற்றங்களிலே இரண்டு விதங்கள் உள்; அவற்றில் ஒன்றினைப்பற்றி இப்பொழுது கூறுவோம்.

‘அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்’ என்ற ஒரு பழமொழி நமக்குள்ளே வழங்குகின்றது. இந்தப் பழமொழியில் அபங்கிய உண்மையை ஆராய்ந்தறிவதே நாமெடுத்துக்கிகாண்ட விஷயம். தற்காலத்தில் நாமெல்லோரும் பெரும்பாலும் புகைவண்டிகளிலே பிரயாணம் செய்திருக்கின்றோம். அவ்விதமாகப் பிரயாணம் செய்கையில் நம்மவர்களில் அநேகர் ஒரு விஷயம் அறிந்திருக்களாம். அதாவது :

வண்டிக்குப் பக்கங்களிலே உள்ள மரங்களும், செடிகளும், ஒடுவனவாகவும், தாங்கள் அசையாது ஒரேயிடத்தில் நிலையாயிருப்பவர்களாகவும், அவர்களுக்குத் தோற்றுவது வழக்கம். ஆனால், அவர்கள் நாம் புகைவண்டியிலன்றே பிரயாணங்க் செய்கிறோமென்று சற்றுச் சிந்திப்பார்களாயின் உண்மை வெளிப்படும். ஆகையினாலே முதலில் அவர்களுக்கு மரங்களுஞ்செடிகளும் ஒடுவனவாகத் தோற்றிய தோற்றும் பொய்த்தோற்றமாயிற்று.

இனி, ஒருநாளிராத்திரியில் பயப்படும் பிரகிருதியுள்ள ஒரு மனிதன் கால்நடையாக ஒருவிரிருந்து மற்றேருருக்குச் செல்லவேண்டுமென்று போய்க்கொண்டிருக்கையில் ஒரு பழுதையானது அவன் போகின்ற வழியில் நெளிந்து கிடந்தது. அப்பொழுது ஆகாசத்திற் சுந்திரங்கள் மேகப் படலத்தால் மறைப்புண்டு பிரகாசங் குறைந்து விளங்கினான் ; நட்சத்திரங்களோ மின்னிக்கொண்டிருந்தன. அந்நேரம் அவன் இந்தப் பிரகாசத்தில் நெளிந்து கிடந்த பழுதையைக் கண்டான். கண்டவுடனே அவன் அதைப் பாம்பு படுத்திருக்கின்றதென்று நினைத்துக்கொண்டு பயந்து விலகி, நம்மை யெங்கே பாம்பு தொடர்ந்து வந்து விடுமோவென்று ஓடினான். ஒடும் பாதையிற் பிளந்தமாங்கொட்டையொன்று கிடந்தது. பயத்தோடு ஒடுகின்ற அவசரத்தில் இவன் அந்த மாங்கொட்டையை மிதித்து விட்டான். அது பிளந்த மாங்கொட்டையாகையினாலே மிதிக்கப்பட்டவுடனே அவனுடைய வலது காலின் சிறுவிரலைக் கவ்விற்று. கவ்வின அளவில், ‘ஐயோ ! அப்பா ! என்னைப் பாம்பு கடித்து விட்டதே !’ என்று அலறிக்கொண்டு போனவன் வழி யெல்லாம் நிமிஷத்திற்கு இரண்டு தரம் சிவசிவா ! சிவ

சிவா! என்று கடவுளைப் பிரார்த்தித்துக்கொண்டு செல்லுகையில், இவனுக்கெதிரே ‘லாந்தர்’ ஒன்றையிடது கையிற் பிடித்துக்கொண்டு, வலது கையில் ஒரு தடியோடு இன்னென்று மனிதன் வந்தான். வந்த வன் இவ்விதமாகக் கதறிக்கொண்டு போகிறவுளை நிறுத்தி என்னென்று கேட்க, ‘ஜியா, என்னைப் பாம்பு வலதுகாற் சிறுவிரலிற் கடித்துவிட்டது’ என்றான். இதைக் கேட்டவன் ‘லாந்தரை’ப் பிடித்துக்கொண்டு அவ்வெளிச்சத்தில் அவன் காலைப்பார்த்து ‘ஒரு காயத் தையும் காணேமே, பல்லுப்பட்டிருக்கின்றது என்று சொல்லவும் இடமில்லையே’ என்று சொல்லி, ‘என் னிடத்திலே தடியிருக்கிறது, கையிலோ விளக்கிருக்கிறது, கடித்த இடத்தைக் காட்டு பார்ப்போ’ மென்று அவனையும் அழைத்துக்கொண்டு போய்ப் பார்த்ததில், அங்கே பிளந்த மாங்கொட்டை கிடக்கக்கண்டு ‘இது தான் உன்னைக் கவ்வியிருக்கும்; அதை நீ பாம்பு கடித்து விட்டதென்று மயங்கிவிட்டா’ யென்றான். அதற்கு அவன் ‘இல்லை, நான் பாம்பு நெளிந்து படுத்திருப்பதைப் பார்த்துத்தான் ஓடி வந்தேன்’ என்றான். இன்னுங் கொஞ்சதூரஞ் சென்று பார்க்கையில் அங்கே ஒரு பழுதை நெளிந்து கிடப்பதைக் கண்டார்கள். உடனே ‘கண்டது பழுதை, கடித்தது மாங்கொட்டை’ என்று தீர்மானித்துப் பொய்ப் பாம்பு கடிக்கப்பட்டவன் தேற்றப்பட்டு ஊர் போய்ச் சேர்ந்தான். ஆகையினாலே, பழுதையைப் பாம்பென மயங்கியதும்; மாங்கொட்டை கவ்வியதைப் பாம்பு கடித்ததாக நினைத்ததும் பொய்த் தோற்றங்களென்று கண்டோம்.

இனி, இவ்விதமான பொய்த் தோற்றங்களையெல் லாம் ஆரோபம் என்னும் பெயராற் குறிப்போம்.

ஆரோபம் என்றுவென்ன? ஆரோபமென்பது ஓர் விதப் பொய்த் தோற்றம். அது ஒரு பொருளை மற் றெருரு பொருளாக அறியும் பிராந்தியணர்ச்சியாம். இதை ஆங்கில பாதையில் ‘இல்யூஷன்ஸ்’ (Illusions) என்பார்கள். இந்த ஆரோபமென்னும் பிராந்தியணர்ச்சியானது எல்லா ஜாதியாரிடத்திலும் மூள்ள போதிலும் நம் இந்துக்களிடத்தில் அதிக விசேஷமாயிருக்கிறது. இந்த ஆரோபத்தில் மூன்று பிரிவுகளுண்டு. அவை இந்திரியாரோபம், ஞாபகாரோபம், நம்பிக்கையாரோபம் என்று சொல்லப் படும். மெய், வாய், கண், மூக்கு, செவியென்று இந்திரியங்கள் ஐந்து உள்ளன. ஆகையால் இந்திரி யாரோபம் சீவகைப்படும். கண்ணுக்கு விஷயமாகும் ஆரோபத்தை, ஞாபாரோபம் என்போம். திருடர்பயத்தோடு இரவில் வழிப்பயணம் போவார், சில மொட்டை மரங்களைக் கண்டு திருடரென மருண்டு சிறிதும் ஒசைப்படாமல் வாய்புதைத்துச் செல்லுதலும், புகைவண்டியிற் போகையில் செடிகளோடுவன வாகக் காணப்பட்டதும், வழி நடக்கையிற் பழுதையைப் பாம்பென மயங்கியதும் ஞாபாரோபங்கள் தான். தற்காலத்திலுள்ள பூகோள தத்துவ சாஸ்திரிகள் (Astronomers) சூரியன் ஒரேயிடத்தில் நிலையாயிருக்கின்றதென்றும் பூமியானது அதைச் சுற்றி வருகிறதென்றும் தீர்மானித்திருக்கிறார்கள். ஆகையினாலே சூரியனுணவன் பூமியைச் சுற்றுகிறது என்ற நம் பூர்வீக மக்களுடைய கொள்கையும் ஞாபாரோபத்தின் சக்தியினால்தான் என்பதற்கு ஆகேஷப்பைண யில்லை.

செவிக்குப் புலப்படும் ஆரோபத்தைச் சப்தாரோபம் என்போம். இதற்கு உதாரணங்கள் அதிக

மாய் அகப்படும். ஒரு பெரிய மனுষனுடைய கிரகத் திலே ஒரு நாள் அன்றைக்கு விசேஷ தினமாகையால் பாட்டுக்கச்சேரி நடந்தது. அங்கே மகா அழகுள்ள யெளவன் ஸ்வரூபியாகிய ஒரு பெண்ணேனவள் பாடிக் கொண்டிருந்தாள். அவளுடைய பாட்டைக்கேட்டு ஆநந்திக்கும்படியாக அந்தப் பெரிய மனுஷனுடைய சிநேகிதர்களில் அநேகர் வந்திருந்தார்கள். அவள் அழகுக்குத் தக்கபடி குரல் அவ்வளவு நன்றாய் இருக்காது. அவள் சங்கராபரணம் பாடுகையிற் காம் போதியைக் கலப்பாள்; தோடி பாடுகையில் தன்யாசி யைக் கலப்பாள்; பைரவி பாடும்போது முகாரியைக் கலப்பாள்; காண்டாப் பாடும்போது சுகானுவைக் கலப்பாள்; இவ்வளவு நன்றாக அவளுக்கு இராகங்களின் வித்தியாசங்கள் தெரியும். இப்பேர்ப்பட்டவள் பாட்டத்தொடங்கியது முதல் முடிகிறவரைக்கும் அங்கிருந்தவர்களில் அநேகர் ‘பேஷ்’ என்பவர்களும் ‘அச்சா’ என்பவர்களும் ‘பலே’ என்பவர்களுமாயிருந்தார்கள். இவ்விடையத்தில் அவர்களெல்லோரும் பாட்டு இனிமையில்லாமலும், குரல் நன்றாயிராமலுமிருக்க, ‘பேஷ்’ப் பட்டங்கொடுக்கும்படி யிருந்தது பொய்த்தோற்றமோ அன்றே?

ஒருவன் தன் மனைவியானவள் உப்பில்லாமற் சமைத்தாலும் வெகுருசியாய்ச் சமைத்திருக்கிற ஜென்று மெச்சிக்கொள்ளுதல் நம்மவர்களிற் பெரும் பாலருக்குத் தெரியும். புருஷன் தன் மனைவியின் பேரில் வைத்திருக்கும் அன்பினுலே அவளுடைய சமையலையும் நன்றாயிருக்கிறதாகச் சொல்லுகிறேன். இப்படிப் புருஷர்கள் கண்ணைலூடிக்கொண்டு சொல்லுகிறதைப்பற்றி அவர்களுக்கு முன்னிலையிலே வீட்டிலிருக்கும் தங்கை தமக்கையர்கள் “எப்படியும்பெண்

டாட்டியோ இல்லையோ, அப்பா, அவள் எப்படிச் சமைத்தாலும் உனக்கு நன்றாய்த்தானிருக்கும்” என்று சொல்லிக் காட்டுவதுமுண்டு. ‘விமுதிலைத் துவையலும், வேப்பங்காய்க்குழம்பும் அகமுடையாள் சமைத்தால் அமிர்தமாயிருக்கும்’ என்று நம்முடைய பாட்டிகள் சொல்லிக்கொள்ளும் பழமொழி இதை வற்புறுத்தும். இந்த உதாரணம் வாயிற்கு புலப்படுத வின் ரசாரோபமாம். மூக்கிற்கு விஷயமாகும் பொய்த் தோற்றத்தைக் கந்தாரோபம் என்று சொல்லலாம். துர்நாற்றமுள்ள ஒருத்தியினிடத்தில் இச்சை வைத் துத் திரியும் காமுகன் ஒருவன் அவன் அவள் நறு நாற்ற முள்ளவளென்று சொல்லிக்கொள்ளுதலும், இவை போல்வன பிறவும், இவ்வித ஆரோபத்திற்குத் திருஷ்டாந்தங்களாகும்.

நன்றாய்ப் பாடக்கூடியவளும் சுகந்த பரிமளாதி களைப் பூசிக்கொண்டிருப்பவருமாகிய ஒரு ஸ்திரீ அழகில்லாதவளாயும் தீர்க்கமுடியாத வியாதிகளை யடையவளாயுமிருக்க, அவனுடைய பாட்டில் மயங்கியவர்கள் அவள்மேல் காதல்கொண்டு அவளிடத்திலில்லாத இதர சுகங்களையும் உள்ளதாக மெச்சிக் கொண்டாடுதலும், இவைபோல்வன பிறவும் ஸ்பரிசா ரோபமாம். இது மெய்யிற்கு விஷயமாகுதலினாலே இப்பெயர் இதற்கு இடப்பட்டது.

இதுவரைக்கும் இந்திரியாரோபங் (Illusions of Sense Perceptions) களைப்பற்றிப் பேசினேம். இனி, இரண்டாவதாகிய ஞாபகாரோபத் (Illusions of Memory) தைப்பற்றிச் சொல்லப்படுகிவோம். ஞாபகாரோபகம் என்பது யாது? முன் நடந்தவைகளை நினை ஓட்டிக்கொள்ளுங் காலத்திற் சில பொய்த் தோற்றங்கள் உண்டாகும். அப் பொய்த்தோற்றங்களை யெல்

லாம் ஞாபகாரோபம் என்று கூறலாம். மனிதரியற்கையானது எப்பொழுதுஞ் சுகத்தையே நாடுவது என்பது சுபாவநியமமாம். ஆகவே அவர்களுடைய எண்ணாங்கனும் சுகத்தையே நாடிச்செஸ்லும் என்பது பெறப்படும். அப்படியே சுகத்தை நாடுங்கால் துன்பங்களை மறந்து இன்பங்களைப்பற்றி யெண்ணுதல் இயற்கையாம். யாவரேனுமொருவர்க்குத் தற்காலத்தில் ஏதேனும் ஓர் அற்பத்துன்பத்தை அனுப்பிக்குந் துர்ப்பாக்கியம் நேரிட்டால் அவர் தாம் இப்பொழுது அடைகிற சுகத்தைக்காட்டிலும் இளமையில் அதிகமாகச் சுகமடைந்திருந்தோமென்று எண்ணுகிறோம். இவ்விதமாக எண்ணுவதில், தாம் அதிக சுகமடைந்ததாக எண்ணுகிற அவ்விளமைப் பருவத்திலேயே யநுபவித்த துன்பங்களெத்தனையோ அத்தனை துன்பங்களையும் மறந்து தொலைத்து விட்டுக் கேவலம் சுகமாத்திரமடைந்திருந்ததாக எண்ணுதலைப் பொய்த்தோற்றமாகிய ஞாபகாரோபம் (Illusions of Memory) என்று சொல்லுவதற்குத் தடையுமுண்டோ?

இனி, மூன்றுவதாகிய நம்பிக்கையாரோபம் என்பது இன்னதென விளக்குவோம். நாம் ஆராய்ந்து உண்மையென நம்புகிற அநேக விஷயங்களிலேயே ஆராய்ச்சிக் குறைவினாற் சிற்சில பொய்த்தோற்றங்கள் உண்டாய்விடுகின்றன. தன்னைப்பற்றிய விஷயங்களை எல்லாம் அதிகப்படுத்திச் சொல்லிக்கொள்ளுதல் இவ் வகையாரோபமாம். அறிவில்லாத ஒருவன் தான் நிரம்பக் கெட்டிக்காரனென்று நினைத்துக்கொள்ளுதலும், மகா கோர ரூபியாயிருக்கு மொருத்தி தான் மகா லெட்சுமிபோல் அழகுள்ளவளா யிருக்கிறதாக எண்ணிக் கொள்ளுதலும், பைத்தியக்காரன் ஒருவன் தான் பேசும்போதெல்லாம் வெசு புத்திசாலித்தனமாய்ப் பேச-

வதாக நினைத்தலும் நம்பிக்கையாரோப (Illusions of belief) மாம்.

இந்த நம்பிக்கை யாரோபமானது வேதாந்த சாஸ்திரங்களில் மிகவும் பிரயோகிக்கப்பட்டுள்ளது. இருட்டிற் பழுதையாகிய அசரவஸ்துவைப் பாம்பாகிய சரவஸ்துவாக மருண்டதுபோல, அஞ்ஞான அந்த காரத்தில் ஜடமாகிய சரீரத்தையும், அசத்தாகிய இந்த லோகத்தையும் முறையே சித்துப்பொருளாக வும், சத்தாகவும் மயங்குதலும் இவ்வித ஆரோப மென்பர் வேதாந்த நூலார்.

இனி, ஆரோபங்களுக் கெல்லாம் காரணமென்ன? இவ்விதப் பொய்த்தோற்றங்களெல்லாம் ஏன் அவ்வாறு காணப்படல் வேண்டும்? இவ்வாரோபங்கள் உற்பத்தியாவதற்குத் தத்துவ சாஸ்திர சம்பந்தமான காரணங்கள் ஏதேனுமுண்டா? இந்த விஷயத்தைக் குறித்து ஆராய்ந்து பார்ப்போம். இப்பொழுது திருஷ்டாந்தமாகச் சிறிது நாளைக்குமுன் ஒருவன் மதுரைக்கடுத்த திருப்பரங்குன்றம் என்னும் ஒரு மலையினுச்சியிலேறி நின்று கீழேயுள்ள சராசரங்களையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தான். பார்த்துக் கொண்டிருந்த சிறிது நேரத்திற்கெல்லாம் கீழே விழுந்து இறந்து போனான். அவன் வேண்டுமென்று விழவில்லையென்று அவனேடு கூடப்போயிருந்தவர் களுக்கெல்லாம் வெகு நன்றாகத்தெரியும். அப்படி வேண்டுமென்று விழுவதற்குக் காரணங்களுமில்லை. அவனேடு கூடப்போயிருந்தவர்கள் அவனைத் தள்ளி விட்டார்கள் என்று சொல்லுவதற்கோ இடமுமில்லை. ஏனெனில் அவனேடுகூடப்போயிருந்தவர்களெல்லாம் அவனுடைய பெற்றேரும், மனைவியுமே யாவார். அப்படியானால் அவன் விழுவதற்கு வேறு காரண

மிருக்கவேண்டுமே அது என்ன? சிற்சில எண்ணாங்கள் மனதிலே உற்பத்தியாகி நிலைபெற்று நின்று மூளையிலே வியாபகமாகி எவ்வித முயற்சியாலும் நீக்கப்படுதலில்லாமல் உடம்பைத் தன் வசப்படுத்தி நடக்கச்செய்யுங் குணத்தையுடையனவா யிருக்கின்றன. இவ்வித எண்ணாங்களுக்கு நிலைத்த வெண்ணம் (Fixed Ideas) என்று இப்போது நாம் பெயரிடுவோமாக. மேற்கூறிய உதாரணத்தில் அந்த மனிதன் மலையினின்றும் உருண்டதற்கு இந் நிலைத்த வெண்ணமே மூலகாரணமாம். அது எப்படியென் பதை விளக்குவோம். அந்த மனிதன் மலையுச்சியிலிருந்து கீழேயுள்ளனவற்றை நோக்கிக் கொண்டிருக்கும்போதே, எங்கே விழுந்து விடுவோமோ என்ற பயத்தோடு கூடிய ஒரெண்ணமானது உற்பத்தியாகி அவன் மனதைக் கைவசப்படுத்திக் கொண்டு அவ் விடத்திலேயே நிலையாய் நின்று அவன் அறிவை மேகஞ் சந்திரனை மூடுவதுபோல, மறைத்ததினாலே அவ்வறிவின் வழிச்செல்லும் உடம்பானது மேற்கூறிய எண்ணத்தின்படி நடக்கச் சொட்டங்கவே அவன் மலையுச்சியினின்றும் விழுந்து இறந்துவிட்டான். இவ் வளவு வல்லமையையுடையதாய் விளங்குகின்றது அந்த நிலைத்த வெண்ணம். இன்னு மிதனுடைய வல்லமையைப் பற்பல விஷயங்களிற் காணலாம். இது மானஸ தத்துவ சாஸ்திரத்திலே (Psychology) மிகவும் உபயோகிக்கப்பட்ட ஒருவித நியமமாகும். இந் நிலைத்த வெண்ணமே சகலவிதமான பொய்த் தோற்றங்களுக்கும் ஆதிகாரணமாம். மேலேசொல்லிய மூவகையாரோபத்து உதாரணங்களுள் ஒவ்வொன்றையும் இந்த ‘நிலைத்த வெண்ணம்’ என்னும் நியமத்தைக்கொண்டு விளக்கிவிடலாம். ஒவ்வொரு

உதாரணத்தையுமெடுத்து விளக்கப் புகுந்தால் அதிக மாய்வளருமாதலாற் படிப்போர்க்குப் பொறுமையிருக்க மாட்டாது. ஆகையினாலே ஏதாவது ஒன்றைமாத்திரம் விளக்குவோம். திருஷ்டாந்தமாகச் சப்தாரோபத் திற்குக் கூறிய உதாரணத்தில் அந்தப் பெண்ணினுடைய யெளவனத்தோடு கூடிய அழகில் அங்கிருந்த வர்கள் மயங்கி நின்ற அளவில் ‘நன்றாகப் பாடுவாள்’ என்ற ஒரு எண்ணமானது அவர்களுடைய மனதிலே ஜனித்து நிலைநிற்கவே, அவர்களென் செய்வார்கள்! அவ்வெண்ணத்தின் சக்திக்குட்பட்டு ‘பேஷ்’ ‘அச்சா’ ‘பலே’ என்று சொல்லிவிட்டார்கள். இதே மாதிரியாக நிலைத்தவண்ணத்தின் அதிகாரத்தைப் பிறவற்றினும் இனிது காணலாம். இனிப் பொய்த் தோற்றங்களில் மற்றெருருவிதத்தைக் குறித்துக் கூறுவோம்.

2. வெளித்தோற்றம்

இப்பொழுது நாம் பேசப்புகுந்தது பொய்த் தோற்றங்களின் இரண்டாவது விதத்தைப்பற்றி. அதிலீர ராமபாண்டிய ரியற்றிய நெஷ்டத்து, நளன் தூதுப்படத்திலே நம்மவர்களில் அனேகர் ஒரு விஷயம் படித்திருக்கக்கூடும். அதென்னவென்றால்:— நளன் தமயந்தியைச் சந்திப்பதற்கு முன்பு, தன்னிடத் திற்குத் தூதுவந்த அன்னத்தினால் நளமகாராஜ னுடைய வனப்பினை வர்ணிக்கக் கேட்டுக்கொண்டிருந்த தமயந்தியானவள் அவன்மீது காதலுற்றுத் தனியாய் வருந்திக்கொண்டிருந்தாள். அங்ஙனம் அவள் நினைந்து வருந்திய சிறிது நேரத்திற்கெல்லாம், அவளுக்குத் தானிருந்தவிடத்தில் நளன் தனக்கெதிர்ப்

பட்டான் போலத் தோன்றிற்று. தோன்றினவுடனே, “அம்ம! பழும் நழுவிப் பாலில் விழுந்ததுபோல, நாம் விரும்பிய தலைவன் நம் அந்தப்பறத்திற்கே யெழுந்தருளி விட்டான்” என்று தனக்குள்ளே அடங்கா மகிழ்ச்சி யடைந்து, தன்னுடைய முத்து மாலையைக் கழற்றி அவனுடைய கழுத்திலே யணிந்தாள். உடனே அது கீழே விழுவது தெரிந்து, தனக் கெதிரே தோன்றிய நளன் பொய் நளனென்ற தெளிந்து வெட்கழுற்றார். ஆகவே, நளன் தன்னிடத்திற்குத் தூதுவருமுன், தமயந்தி அவனைக் கண்டதும் மாலை யிட்டதும் பொய்த்தோற்றத்தினால் என்பதற்கு ஆகேஷபலையில்லை.

இன்னும் ஞீழத் ராமாயண ஆரண்யகாண்டத் திலே மார்சன் வதைப்படலத்திலே கவிச் சக்ரவர்த்தி யாகிய கம்பநாட்டாழ்வார் இவ்விரண்டாவது விதமான பொய்த்தோற்றத்தின் சக்தியைச் சம்பாஷனானுபமாக இனிது காட்டியிருக்கின்றனர். அது எப்படி யெனில்:—குர்ப்பணகையால் கூந்தல் மேகத்தை யொக்கு மென்றும், அம் மேகத்தினின்றும் விழும் மழைத்தாரைகள் கூந்தலின் ரோமத்திற்குச் சமானம் என்றும், அடிகள் பகுஞ்சின் மென்மையை யுடையன வென்றும், விரல்கள் பவளமாகுமென்றும், அநங்கள் உடலிழந்தது இவளைக்கண்டு காழுற்று ஆசை பூர்த்தியாகாமல் இறந்ததினாலென்றும்,

“தோளையே சொல்லு கேளே

சுடர்முகத் துலவு கிண்ற

* வாளையே சொல்லு கேளே

+ வல்லவை வழுத்து கேளே

* வாள் - கண். + வல் - ஸ்தனங்கள்.

மீளவுந் திகைப்ப தல்லால்
தனித்தனி விளம்பலாற்றேன்
நாளையே † காண்டி யன்றே
நானுனக் குரைப்பதென்னே ? ” (4)

என்றும் பலவாருகச் சீதாபிராட்டியாருடைய வடிவத் தின் அழகை வர்ணிக்கக் கேள்வியுற்ற இராவணன் “ சிற்றிடைச் சீதை யென்பாள் வடிவமுஞ் சிந்தை தானும், உற்றிரண்டொன்றுய் நின்று ” காமவிகாரத் தால் வருந்தி ஒரு பக்கத்திலே யிருந்து அயர்வானுயினன். இவனிப்படியிருக்க, சூர்ப்பணகையோ ஸீராமபிரானுடைய அழகை நினைந்து நினைந்து உருகி மற்றொரு பக்கமிருந்து வாடுகின்றாள். சீதையின் திருமேனியே தியானமாயிருந்த இராவணன் தனக்கு முன்னர்க் காணப்பட்ட பெண்ணுறுவத்தை நோக்கிச் சூர்ப்பணகை நமக்குப் பலவாருக வர்ணித்துச் சொல்லிய பெண் இவளேயாகுமென்று தனக்குள்ளே தீர்மானித்துக்கொண்டு தன் தங்கையாகிய சூர்ப்பணகையை வரவழைத்துப்,

“ பொய்நின்ற நெஞ்சிற் கொடியாள்
புகுந்தாளை நோக்கி
நெய்ந்தின்ற சூர்வாளவன் நேருற
நோக்கு நங்காய்,
மைந்தின்ற வாட்கண் மயினின்றென
வந்தென் முன்னர்
இந்தின்றவ எாங்கொ* வியம்பிய
சீதை யென்றுன்.” (5)

ஸீராமபிரான் திருவருவத்தையே நினைத்துக்கொண்

† காண்டி - காண்பாய்.

* வியம்பிய - சொன்ன

டிருந்த சூர்ப்பணகையானவள், தனக்கெதிரே தோன்றிய இராமனுருவத்தை நோக்கிச்,

“ செந்தாமரைக் கண்ணென்றுஞ் செங்கணி வாயினேஞ்டுஞ் சந்தார் தடந்தோளாடுந் தாழ்த்தக் கைகளோடும்
+ அந்தாரகலத்தொடும் அஞ்சனக் குன்றமென்ன
வந்தானிவனுகு மவ்வல்வில் இராமன்றுள்.” (6)

இம்மாதிரியாக, இராவணன் சீதையையும் சூர்ப்பணகை இராமனையும் தரிசித்தது பொய்த்தோற்றங்களே யென்பது சொல்லாமலே விளங்கும்.

இனி இந்தவிதமான பொய்த்தோற்றங்களுக்கெல்லாம் வெளித்தோற்றம் என்னும் பெயர் கொடுப்போம். வெளித்தோற்றமென்று வென்ன ? வெளித்தோற்றமென்பது ஓரிடத்தில் ஒன்றில்லாதிருப்ப அவ்விடத்தில் அது உள்தென அறியும் பொய்யுணர்ச்சியாம். இது ஆங்கில பாதையில் ‘ஹல்யூஸினேஷன்ஸ்’ (Hallucinations) என்று சொல்லப்படும். ஆரோபத்திற்கும் இதற்கும் வித்தியாசம் இதைப்படிக்கும்போதே பெரும்பாலார்க்குத் தெரிந்திருக்கலாம். ஆயினும் சிறிது சொல்லுதல் தவறுகாது. ஆரோபமுண்டாதற்கு ஏதேனும் புறத்திலே சர்தனமிருக்கவேண்டும். இன்றேல் ஆரோபம் நிகழாது. வெளித்தோற்றத்திற்கோ அவ்வகையான புறச்சாதனமொன்றும் வேண்டுவதின்று. இந்த வெளித்தோற்றமும் ஆரோபத்தைப்போல மூன்று பிரிவுகளையுடையதாயினும் மிகவும் முக்கியமாயுள்ளது ஒன்றே. அது புலன்வெளித்தோற்றம் (Hallucinations of sense perceptions) எனப்படும். புலன் ஐந்தாகையினுலே புலன்வெளித்தோற்றமும் ஐந்தாம்.

+ அம - அழகிய, தார் - மாலையைத் தரித்த, அகலம் - மார்பு.

கண்ணுக்குப் புலனுகும் வெளித்தோற்றமானது உருவெளித்தோற்றம் என்று பெயர்பெறும். மேலே கூறியுள்ள உதாரணங்களிலே, தமயந்தி நளைந்த தன் னிடத்திற்கு வருமுன் கண்டதும், இராவணன் சீதை யையும், சூர்ப்பணகை இராமனையுங் கண்டதும் உருவெளித் தோற்றங்கள்தான். இவ்வருவெளித்தோற்றமானது நம்முடைய தமிழ்ப்பாஷாப் பிரபந்தங்கள் ஒவ்வொன்றிலும் அநேகமாய்க் காணப்படும். உருவெளித்தோற்றம் உரையாத நூலொருநூலா? என்று கேட்கும் தமிழ் வித்துவான்களும் இருக்கின்றார்கள். இப்பொழுது சாதாரண ஜனங்களுக்குள் சொல்லிக் கொள்ளப்படும் ‘மோகினிப் பிசாசு’ என்பதும் இவ்வருவெளித் தோற்றமேயாம்.

செவிக்கு விஷயப்படும் வெளித்தோற்றத்தை ஒசைவெளித் தோற்றம் என்போம். இவ்வோசை வெளித்தோற்றங்களுக்குத் திருஷ்டாந்தங்கள் ஏராளமாயுண்டு. ஒரு நாள் இராத்திரி மதுரை ஜில்லாவில் கஸ்பா மதுரையில் இரண்டு மனிதர்கள், விடியற் காலம் $4\frac{1}{2}$ -மணிக்கு மதுரையை விட்டுப் புறப்படும் ‘ரயில்’ ஏறி வேறேர் ஊருக்குப் போகும்பொருட்டு ‘ஸ்டேஷ்’ னுக்குச் சமீபத்திலுள்ள தெருக்களிலொன்றுகிய தெப்பக்குளத் தெருவில் ஒருவர் வீட்டுத் திண்ணையில் படுத்திருந்தார்கள். வெகுநேரம் வரையில் தூக்கம் வராமையினாலே ஒருவரோடொருவர் பேசிக்கொண்டிருந்தார்கள். இப்படிப் பேசிக்கொண்டிருந்த சிறிது நேரத்துக்கெல்லாம் ஸ்டேஷனிலே மணியடித்ததுபோல ஒருவர் காதில் பட்டது. உடனே அவர் மற்றவரைப்பார்த்து “இப்பொழுது ‘ரயில்’மணி அடித்தானல்லவா?” என்று கேட்டார். அதற்கு அவர் “ஆமாம், என் காதிலும் மணிச்சத்தம் பட்டதுபோ

விருந்தது” என்றார். உடனே இருவரும் தங்கள் மூட்டைகளைத் தூக்கிக்கொண்டு ‘ஸ்டேஷ’ னுக்குப் போய்ப் பார்த்தால் எல்லாருந் தூங்குகிறார்கள். ஒரு சிறு விளக்கு மாத்திரம் அவ்விடத்திலிருந்தது. அவ் விளக்கு வெளிச்சத்திற் கடிகாரத்தைப் பார்த்தால் மணி ஒன்று ஆகியிருந்தது. ஆனால் ‘ரயில்’ல் மணி அடிப்பது நாலு மணிக்குத்தான். ஆகவே, அவர்கள் ஒரு மணிக்கு அந்த ‘ரயில்மணி’ச் சத்தங்கேட்டது பொய்த் தோற்றமாயிற்று. பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணுகர்களுக்கு மணியடிப்பதற்குமுன் மணி யடித்ததாகக் காதில் படுவதும் ஒசைவெளித்தோற்றந்தான்.

இனி மூக்கிற் புலப்படும் வெளித்தோற்றத்தை நாற்ற வெளித்தோற்றம் என்று அழைக்கலாம். இதற்கு உதாரணமாக எமது ஊரில் நடந்த விஷய மொன்றைக் கூறுவோம். ஒருநாட்காலையில் பத்து மணிக்கு ஒருவர் தாம் கச்சேரிக்குப் போகும்போது தமது மனைவியானவள் “நீங்கள் கச்சேரியிலிருந்து வரும்போது பூக்கடைக்குப்போய் எனக்கு நல்ல செந்தாழும்பூவாய்ப் பார்த்து இரண்டு வாங்கிக்கொண்டு வாருங்கள்” என்று வேண்டிய வேண்டுகோளுக்கிணங்கி “ஆகட்டும் வாங்கி வருகிறேன்” என்றார். பிறகு கச்சேரியினின்றும் வரும்போது மற்றொரு கனவானேடு வெறு விஷயமாகப் போய்விட்டார். அவர் அவ்விஷயத்தை முடித்துக்கொண்டு வீடுவர இராத்திரி எட்டுமணியாய்விட்டது. அவர் வீட்டுக்கு வரும் வழியெல்லாம் “ஜியோ! தாழும்பு வாங்க மறந்து போய் எங்கேயோ சுற்றிவிட்டு இப்படி வெறுங்கையாய் வீட்டுக்குப் போகிறோமே? என்ன சொல்லுவாளோ? தெரியவில்லை” என்று நினைத்துக்

கொண்டுவந்தார். வீட்டுக்குச் சமீபமாக வரவும் தாழும் பூவாசனை ‘கமகம’ வென்று வீசினதுபோல் அவருக்குத் தோன்றியபடியால் வெகு தெரியமாய் உள்ளே சென்று தமது மனைவியைப் பார்த்துத் “தாழும்பூக்காரனை வழியிற்கண்டு நம்வீட்டு அடையாளஞ்சொல்லி இங்கே யனுப்பினேனே ! அவன் வந்தானு ? தாழும்பூ வாங்கினுயா ?” என்று தாம் மறந்து போனதைச் சொல்லாமல் கேட்டார். இவர் வீட்டிற்குள்ளே நுழையும்போது தாழும்பூவே நினைவாயிருந்த அவர் மனைவிக்கும் இவர் நுழைந்த மாத்திரையில் தாழும்பூ வாசனை யடிப்பதாகத் தோன்றினதினாலே தன்னுடைய கணவர் தாழும்பூவாங்கி வந்துவிட்டு இப்படிப் பேசுகிறுரென் பது அவருடைய எண்ணம். ஆகையால் அவர்கேட்ட கேள்விக்கு அவர் மனைவி “தாழும்பூக்காரன் வரவு மில்லை நான் வாங்கவுமில்லை” என்று வெகு சாவதான மாய் பதில் சொன்னார். அப்படி அவள் சொல்லியது உண்மையாயிருந்தும் அவர் மனம் சமாதானப்படா மல் தம்முடைய மனைவி தாழும்பூ வாங்கிவைத்து விட்டு இல்லையென்று சொல்லுகிறதாக நினைத்துக் கொண்டு “சரி அதெல்லாமிருக்கட்டும். இந்த அறைக்குள் கிருக்கிற தாழும்பூவை யெடு ‘நல்ல தாழும்பூவா?’ என்று பார்ப்போம்” என்றுகேட்டார். அதற்கவள் “மடியிலே பூவைத்துக்கொண்டு ஏன் இந்த மாதிரியாக விளையாடுகிற்கள் ? நாழிகையாய்விட்ட போதிலும் பாதகமில்லை கொடுங்கள்” என்று கையை நீட்டினார். ஐயர் இவள் பூவை வாங்கி வைத்துக்கொண்டு நாம் வாங்கிவர மறந்துவிட்டதற்காகக் கேலி பண்ணுகிறார்கள் என்று எண்ணிக்கொண்டு எந்த அறைக்குள் பூ கிருக்கிறதாக நினைத்தாரோ அந்த அறையில் போய்ப்பார்த்தார். அங்கு ஒன்றுமில்லையென்று அவர் திரும்பி

வருமுன் அவர் மனைவி அவர் வைத்துவிட்டுப்போன வேஷ்டிகளில் தேடிப்பார்த்துப் பூ இல்லாமையைக் குறித்து வருத்தப்பட்டுக்கொண்டிருந்தாள். அவ்வறையிலிருந்து வந்தவர் வீடு முழுவதுந் தேடிப் பார்த்தும் பூ அகப்படாமையால் ஒரு வேளை அயல்வீடுகளில் வாங்கியிருக்கக் கூடுமென்று விசாரித்தால் அவ் விடங்களிலும் இல்லையென்று தெரிந்தது. நம் சீயர் மானஸ தத்துவசாஸ்திரங் கற்றுவல்லவராதவின் இதுவரையிலும் வீசிய வாசனை பொய்த்தோற்றமா?'' என்று பிரமித்து வியந்தனர்.

கள் குடித்துக் களிக்கும் வழக்கமுள்ள ஒருவன் ஒருநாள் குடிப்பதற்குக் கள் அகப்படாமற்போனபோதிலும், கள் குடிக்கவேண்டுமென்னும் ஆசையோடு கூடிய எண்ணத்தின் மேலிட்டினால் தான் களளருந்தியதாக நினைத்துக் கூத்தாடுதலே அநேகம் பேர் கவனித்திருக்கலாம். இது சுவைவெளித்தோற்றமாம். இது வாயிற்கு விஷயமாகுதவின் இதற்கு இப்பெயர் இடப் பட்டது. உடம்பிற்குப் புலனாகும் வெளித்தோற்றறத்தை ஊற்றுவெளித்தோற்றம் என்போம். ஊறு என்பது ஸ்பரிசுவனர்ச்சி. ஒருவன் ஒருத்தியோடு கூட வேண்டுமென்னு மெண்ணத்தோடிருந்து சிறிது நேரத்திற்கெல்லாம் தான் அவரோடு கூடியதாகத் தோன்றினதைக்கண்டு ஆநந்தித்தல் இவ்வுற்று வெளித்தோற்றறத்திற்கு உதாரணமாம்.

இனி வேதாந்த சித்தாந்த சம்பந்தமாகிய (Science of Intellectual Intuition) யோக தத்துவசாஸ்திரங்களிலே சோபானமுறையில் (படிப்படியாய்க்) கூறப்படும் உண்மைகளின் ஈற்றிலுள்ள அவனே தானுய நின்று சிந்திக்கும் சிந்தனையின் பயனுகிய ஏகஞ்சிச் சிவசாயுச்சியம் அடைந்து ஆநந்தித்தலே

ஆங்கில பாதையிலுள்ள தத்துவசாஸ்திரங்களையெல்லாம் கற்றேப்பமிட்ட ‘ஹக்ஸ்லி’ (Huxley) என்னும் சாஸ்திரி வெளித்தோற்றமென்றுரைப்பர்.

இனி இவ்விதமான வெளித்தோற்றங்களுக்கெல்லாம் காரணம் என்னவென்று ஆராயப்படுந்தால் முன் அத்தியாயத்தில் ஆரோபத்திற்குக் காரணமாகக் கூறிய நிலைத்தவண்ணமே இதற்கும் காரணமாம் என்று வெளிப்படும். அதெப்படி என்பதை உதாரணமுகத்தால் விளக்குவோம். தமயந்தி நளைனக்கண்ட உதாரணத்தில், தமயந்தி நளனுடைய ரூபத்தையே சுதா நினைத்துக்கொண்டிருந்ததினாலே இவ்வோரண்ணமே அவருடைய மூளையில் வியாபகமாகி அவள் அறிவினை மூடி அவருடம்பையும் மனதையுங்கைவசப்படுத்திக்கொண்டது. ஆகையினாலே அவ்வெண்ணத்தின் வழிச் செல்லும் அவருடைய மனமே தன்னிடத்துள்ள நள னுருவை வெளிப்படுத்திக் கண்ணிற்குக் காட்டிற்று. இவ்விதமாகவே மற்றைய உதாரணங்களையும் விளக்கிக் கொள்க.

III. ஜீவராசிகளின் நாநாவித வர்ணங்கள்

இப்பொழுது நாம் எழுதப்படுந்த விஷயமானது உயிருள்ள ஜந்துக்களினுடைய பலவிதமான வர்ணங்களாகும். அதாவது, இந்த பூலோகத்திலே நாம் பார்க்கிற ஒவ்வொரு பிராணியும் ஏதாவது ஒரு விதமான நிறத்தோடுகூடி விளங்குகின்றது. இந்த மாதிரியாக பிராணிகள் யாதேனும் ஒரு வர்ணத்தோடு கூடி விளங்குதல் ஏதாவது ஒரு பிரயோசனத்தை உத்தேசித்தா அல்லது ஒரு பயனுமில்லாமலா

வென்பதுவே நாம் உபந்தியசிக்கத் தொடங்கின விஷயமாகின்றது.

ஆகவே இந்த விஷயமானது, 1. அழிவகற்றுவர் ணம், 2. எச்சரிக்கைவர்ணம், 3. பாலறிவர்ணம், 4. சாதாரணவர்ணம் என நான்கு பாகங்களாகப் பிரிக்கப்படும். இவற்றில் ஒவ்வொன்றையும்பற்றி வரிசைக்கிரமந் தப்பாமல் எழுதுவதற்கு முன்னரே பொதுப்படச் சில தொடர்மொழிகளை இவ்விஷயத் திற்கு முக்கியமாயிருத்தலின் விளக்க வேண்டியது நிரம்ப ஆவசியகமாகிறது. அவை தற்காப்புநியமம், இயற்கைப்பிரிநிலை, தகுந்தவை தங்கிநிற்றல் என்பனவாம். தற்காப்புநியமமாவது இவ்வுலகத்தில் ஒவ்வொரு பிராணியும் தன்னுடைய பிராணனுக்கு அழிவு வராமல், காத்துக்கொள்ளுவதற்காக உபாயந் தேடுந் தன்மையை இயற்கையறிவாக (Instinct) உடையது என்றதேயாம். இயற்கைப் பிரிநிலையும், தகுந்தவை தங்கிநிற்றலும் ஒரே தாற்பரியத்தைத் தருந் தொடர் மொழிகளாகும். இம்மண்ணுலகிலே சுபாவ குணத்திற்கேற்க இன்னின்ன வஸ்துக்கள் இருக்கத்தகுதியானவை யென்று கருதப்படுவன வெல்லாம், பிராணதாரணப் பிரயத்தினத்தில் (Struggle for existence), ஒழிந்துபோகாமல், தாமே தங்கி நிற்கும். இந்த நியமங்களௌல்லாம் சகலப் பிராணி களுக்கும் பொருந்தும். இவற்றினுண்மையை எங்கும் பரக்கக்காணலாம். இவைகட்கு முறையே பிரயோ கிக்கப்பட்ட ஆங்கிலேயப் பதங்களைக்கூறினால் எளிதில் விளங்கலாம். தற்காப்புநியமம் (Law of Self Preservation) என்றும், இயற்கைப்பிரிநிலை (Natural Selections) என்றும், தகுந்தவை தங்கிநிற்றல் (Survival of the fittest) என்றும் பெயர் பெறும்.

இதுகிடக்க - மேலேசொன்ன நான்கு பிரிவுகளையும் முறை தவறுமல்லிவரிக்க ஆரம்பிப்போம்.

1. அழிவகற்று வர்ணம்

பொதுப்பட எல்லாவர்ணங்களும், இயற்கைப் பிரிநிலை அல்லது தகுந்தவை தங்கிநிற்றல் என்ற சுபாவ நியமத்திற்கு இணங்கியே உற்பத்தியாகின்றன வென்பது, தற்காலத்துச் சுபாவ தத்துவசாஸ்திரிகளின் கொள்கை. சில பிராணிகளுக்கு அழிவு வராமல் தங்கள் தங்கள் நிறங்களே காப்பாற்றுகையினாலே இவ்வித வர்ணத்திற்கு அப்பெயரிடப்பட்டது. இது ஆங்கி லத்தில் Protective colours என்று சொல்லப்படும். மேலே சொல்லிய நியாயத்திற்குச் சில உதாரணங்களையெடுத்துப் பார்ப்போம். பாயுந் தொழிலையுடைய புலி களுக்குக் கண்கவரும் வர்ணக் கோடுகளிருப்பதனாலே என்ன பயனிருக்கிறது என்று சற்று ஆலோசிப்போ மானால், இந்த மிருக ஜாதிகளுக்கு மஞ்சட் கீற்றுக் களும், கருநிறக்கீற்றுக்களும் தன்னிறத்தோடு கலந் திருக்கிறதினாலே மூங்கிற்புதர் அல்லது நீண்ட கோரைப் புற்களுக்கு மத்தியில் அந்தப் புலியானது ஒளிந்துகொண்டிருக்கும்போது, அது அங்கு ஒளிந்திருக்கிறதாகக் கொடுக்கங்கூடத்தெரியாது. அப்படித் தெரியாததற்குக் காரணம் என்னவென்றால் மூங்கில், கோரை இவற்றின் நிறத்திற்கும், புலிநிறத்திற்கும் வித்தியாசம் பார்த்தவுடனே மனதிற்படரமையேயாம் ; இவ்வாறு இயற்கைப் பிரிநிலையென்னும் நியமத்தின் படி அப்புலியானது இவ்வர்ணத்தைப் பெற்றிருக்கிறதி னாலே, அதற்கு இரையாகத்தக்க மான், பசுமுதலாகிய பிராணிகளெல்லாம், புலியிருக்கிறது தெரியாமல், அச்சமின்றி உலாவித் திரிகையில், இது அவற்றின்

மேற்பார்ந்து கொன்று உணவெடுத்துக்கொள்ளுகிறது. இதைவிட்டு வேறே ஏதாவது நன்றையெடுத்துக்காட்டக்கூடிய ஒரு வர்ணத்தை அது பொருந்தியிருந்தால் அதன் இரைகளைல்லாம் பயந்து ஓடிப்போய் விடும்; புலியுமிரையின்றி இறந்துவிடும். இதுபோலவே மான்களும் புலிமுதலியவற்றின் கையில் அகப்படா திருக்குமாறு தன்னைச் சூழ்ந்துள்ள வஸ்துக்களின் நிறத்தையடைந்து ஏகதேசந் தப்பித்திரிகின்றன. மலை களிலும், குகையிலும், வனங்களிலும் சஞ்சரிக்கும் பிராணிகளைல்லாம் இந்தப் பிரகாரம் சுற்றியிருப்பனவற்றின் நிறத்தையடைந்திருக்கின்றன. பாலை வனங்களிலே திரிகின்ற தீக்கோழிகளின் (Ostriches) இறகுகளைல்லாம் மணலின் நிறமாகவே யிருக்கிறதி ஞாலேதான் அவைகள் மனிதர்களாலும், வேறு பிராணி களாலும் உண்டாகுஞ் சேதத்திற்கு உயிர்தப்பி நீடித் திருக்கின்றன. பக்கப்பொருள்களின் நிறங்களை ஆங்கிலத்தில் Colours of the environment என்பார்கள். இந்தமாதிரியாக அநேக பிராணிகளுக்குத் தம்மைக் காத்துக்கொள்ளும் இயற்கையறிவினாலே, பக்கப்பொருள்களின் நிறங்களாகிய அழிவுகற்றத்தகுந்தவை இயற்கைப் பிரிநிலையாகத்தங்கி நிற்கின்றன. வர்ணங்களிற் பெரும்பான்மையழிவு அகற்றலுக்கே உபயோகப்படுகின்றன.

2. எச்-சரிக்கை வர்ணம்

இப்பொழுது நாம் வழக்கத்தில் “குளவிகள்” என்று சொல்லுகிற ஓர்விதத் தேரீக்கள் இடையில் சிவந்த மஞ்ச கீற்றுள்ளனவா யிருக்கின்றன. இவ்வித மஞ்சட் கீற்றுக்கள் விசேஷமாய் விஷமுள்ள தேரீக்களிடத்தோன் இருத்தலால், பார்ப்பவர்

கருக்கு இவைகளெல்லாம் விஷஜந்துக்களென்று அறி விக்குங் சூறியாக இருந்து அவர்களை எச்சரித்தலால், எச்சரிக்கைவர்ணமென்று பெயர் கூறப்பட்டது. இனி நாக சர்ப்பங்களினுடைய படத்திலே காணப் படும் புள்ளிகளும் அவை விஷமுள்ள ஐந்துக்களைத் தெரிவிப்பதற்கேற்பட்ட எச்சரிக்கை வர்ணக் குறிகளைப் போடு டார்வின் (Darwin), வாலேஸ் (Wallace) முதலிய பண்டிதர்கள் தீர்மானித்திருக்கிறார்கள். இப்பொழுது நமக்குள்ளே சிவப்புக்கொடியெடுத்தால் ஏதோ ஓரபாயம் வரப்போகிறதென்று எதிர்பார்க்கி ரேம். அதைப்போலச் சில பிராணிகளுக்குள்ளுமிது காணப்படுகிறது. உதாரணமாக, முயல்கள் பயந்து ஒடும்போது தமது வெண்மை நிறமான வாலினது நுனியை உயர்த்துகின்றன. இந்த வெண்ணிறக் கொடியைக்கண்ட மற்றைப் பிராணிகள் ஏதோ அபாயம் நெருங்கியதென்று அறிந்துகொண்டு தப்பிக் கொள்ளுமாறு மறைந்துவிடும். இது ஆங்கிலத்தில் Warning colours என்று பெயர் பெறும்.

3. பாலறி வர்ணம்.

அநேக பட்சிக்கூட்டங்களில், ஆணிது பெண்ணிதுவென்று அறிவது அதிக துர்லபம். இப்படி துர்லபமா யிருக்கப்பட்டவற்றுட் பெரும்பான்மை வர்ணபேதங்களா லறியப்படுகின்றன. சிறுபான்மை, உதாரணமாகக் கருநிறக்காக்கை, மீன்கொத்தி, மரங்கொத்தி முதலியனவற்றிற் செய்குறியாலன்றி வேறெவ்விதத்தினுலும் ஆணிது பெண்ணிதுவென நிர்ணயிப் பது மகாகஷ்டம். ஆயினும் சேவலும், பேடும் வர்ணபேதம் பொருந்தியிருக்கின்றன. சாதாரணமாகச் சிட்டுக்குருவிகளிற் பெண்குருவிகள் மங்கல் நிறமாயிருப்

பது யாவர்க்கும் தெரிந்தவிட்டியம். பச்சைக் கிளி களிலே ஆண்கிளியானது அதிக அழுகும், கம்பீரமும், உடையதாகிக் கழுத்திலே ஆரம்போன்ற பசிய மயிற் கற்றையைப் பொருந்தியிருக்கின்றது. மயில் வர்ணங்களிலோ பெண்மயில்கள் நீண்டதோகைகளும், காந்தியும் வனப்புமில்லா திருக்கின்றன. குக்குடங்களிலோ, சேவல், அழுகும் பிரகாசமுமுடையதாயும், கோழிகள் மந்தவர்ணத்தோடு கூடியனவாயும் விளங்குகின்றன. இந்த விதமாக வித்தியாசமிருப்பதற்குக் காரணம் பேருகள் அழகிய ஆண்களையடையும் பொருட்டு இயற்கைப் பிரிநிலையாக ஏற்பட்டிருப்பதேயாம் என்று டார் வின் துரை சொல்லுகின்றனர். இது சரியான காரணமல்லவென்று மறுத்து வாலேஸ் துரை ‘ஆண்பட்சியதிககாந்தியும் அழுகுமுடைய தாயிருத்தல், ஆணின் உயர்ந்த தத்துவத்தினாலும் சுறுசுறுப்பினாலுமே யுண் டாகியதாய்த் தோன்றுகின்றது’ என்று எழுதுகிறார். இது பாலறிவர்ணம் (Sexual colours) ஆம்.

4. சாதாரண வர்ணம்

வர்ணத்தால் யாதொரு பயனுமில்லாமையால் இப்பெயரிடப்பட்டது. இதை ஆங்கிலேய பாலைட்டில் Normal colours என்று கூறுகிறார்கள். வெகுநேர்த்தியோடு கூடிய பற்பல வர்ணங்கோடுகளாலும் புள்ளிகளாலும் மீன்களிற் சில அலங்கரிக்கப்பட்டிருத்தலும், சில வெட்டுக்கிளிகள் பச்சைக்கோட்டினால் சித்திரிக்கப்பட்டிருத்தலும், வரிப்புலிபோற் கோவேறு கழுதைகளும் கோடுகளைப் பெற்றிருத்தலும், ஒரு பயனும் கருதியல்ல. ஆகையினாலே இவற்றைப் பயனில் வர்ணம் என்றும் சொல்லலாம்.

இனி, மேலே சொன்ன நான்கு பிரிவுகளினின் ரும் ஏதேசம் வேறுப்பட்டனவற்றையிரண்டுபிரிவாக வகுக்கலாம்.

1. அறிகுறிவர்ணம் (colour as means of recognition) அதாவது வர்ணவித்தியாசங்களினாலே பிராணிகள் தங்கள் தங்களினங்களையறிந்து கொள்ளுவதாம்.

2. போலிவர்ணம் (Mimicry) இது அழிவகற்று வர்ணத்தின் குணத்தையும், எச்சரிக்கை வர்ணத்தின் குணத்தையும் பெற்றிருத்தலினாலே வேறு பிரித்துக் கூறுப்பட்டது. உதாரணமாகச் சில விஷ மில்லாத பாம்புகள், விஷமுள்ள நாகசர்ப்பங்கள் எச்சரிக்கைவர்ண முடையதுபோலப் போலிவர்ண முடையனவாயிருக்கின்றன. இப்போலிவர்ணத்தின் பயனென்ன வென்றால், இவற்றின் விரோதிகள் இவற்றையும் நாகசர்ப்பமென்று பயந்து போய்விடுமாதலின் அழிவையு மகற்றுகின்றது. இனிப்பட்டான்களில் (Heliconidar) ‘ஹலிகோணிடார்’ என்றெருபு பிரிவுண்டு. இது உணவுக்கு, மிகவும் அரூவருக்கத்தக்க ருசியுள்ள வேறு சிலபட்டான்கள் இந்த ‘ஹலிகோணிடார்’ என்பனவற்றைப் போலவே போலி வர்ணம் பெற்றிருத்தலினாலே காப்பாற்றப்படுகின்றன. பற்பலகாரணச் செறிவினால் சில ஆசிரியர்கள் இப்போலிவர்ணத்தை எச்சரிக்கை வர்ணத்திலடக்குகின்றார்கள்.

மேலேகூறிய பிரிவுகளிலெல்லாவற்றிலும், அழிவகற்றும் வர்ணமே மிகப் பிரதானமானது. இதுவும் எச்சரிக்கை வர்ணமுமே ஏராளமான அத்தாட்சிகளையுடையனவா யிருக்கின்றன. ஆகவே அநேகமாய் வர்ணங்களெல்லாம் ஏதாவது ஒரு பிரயோசனத்தை

யுத்தேசித்தே யுற்பத்தியாயிருக்கின்றன வென்பதில் எவ்வளவும் சந்தேகமில்லை என்பது சாங்கோபாங்க மாய் விளங்கும்.

இனி யிதுகிடக்க—சில ஜாதியார்களுக்குள் தங் கத்தின் நிறமுடையவர்கள் அதிக அழகுடையவர்களன்றும், கரியநிற முடையவர்கள் திருடர்களன்றும் மிலேச்சர்களன்றும் எண்ணங்களுண்டு. இவையெல்லாம் நாகரீகாயிவர்த்தி அதிகரிக்க அதிகரிக்க அசங்கத மென்றே காணப்படுகின்றன. மேற் கூறிய அழிவகற்றல் முதலிய பிரயோசனம் பகுத்தறி வள்ள மனிதர்களுக்குள் கிடையாதென்பதே எமது துணிவு. சில பிராணிகளுக்கு அவற்றினது இயற்கையறிவினாலும் தங்கினின்ற வர்ணங்களின் பயனை மனிதர்களுக்கு அவர்களுடைய பகுத்தறிவே தந்துவிடுகின்றது. ஆதலினது தகுந்த வற்றுட் சேராது போனமையாலே தங்கி நில்லாது ஒழிந்தது.

ஆகவே ஜீவராசிகளின் நாநாவித வர்ணங்களினாலே நமக்கும்நாமொழிந்த பிராணிகட்கும் அதிக பிரயோஜனமிருக்கிறதெனக் காட்டப்பட்டது.

IV. மனவமைதி

மனவமைதியாவது தாக்கருந் துன்பங்கள் தலைவந்தக் காலும் அவற்றைக்கண்டு உள்ளமுடையாது அவை போலியாமென நீக்கி நிற்கும் உரனுடைமையாம். இதனை கலக்கமில் சிந்தை யென்பாருமூர். இயற்கையால் நேருந்துன்பங்கள்கண்டு மக்கள் மனம் வருந்து வாரெனினும், அன்றை தாம் சினஞ் செலுத்துதற்குரியதோர். இடமுமின்மையால் தாமே அடங்கி அமைவர். மற்றச் செயற்கையால் நேரும்

துண்பங்களால் உள்ள நிலை வேறுபடாதிருத்தலே மேதக்கதாம். செயற்கையால் நேரு ம் துண் பங்களாவன. பிறர் தமது மொழி செயல்களான் அறிந்தாதல் அறியாமலாதல் செய்வனவாம். அன்னுர் அறியாது செய்தனராயின் மனவமைதி குலைந்து வெகுள்வதற்கு நியாயமில்லை. எனவே பிறர் அறிந்து வேண்டுமென்று துண்பஞ்செய்துழியே பலர்க்கும் மனவமைதி குன்றுதலியல்பு. அன்னுரை யொறுக்க அறக்கடவுளும் அரசனுமூர்.

“ தம்மை யிகழ்ந்தமை தாம்பொறுப்ப தன்றிமற் றெம்மை யிகழ்ந்த வினைப்பயத்தான்—உம்மை யெரிவாய் நிரயத்து வீழ்வர் கொலென்று பரிவதூஞ்சான்றேர் கடன்.” (7)

என்று வேளான்வேதும் முழங்குதலை யாவரே கேட்டிலாதார்? நாவடக்கமின்றி வாய்திறந்து வழங்குஞ்சொல் பிறர்க்குத்துண்பஞ் செய்யு மென்பதை யுணர்ந்தும் உணராப்பேதைகள் எத்துணையோர்! இத்தகைய பேதைகளாயினாரது புன்சொற்களைக் கேட்குமாறு நேரிடினும் அவற்றூற் சிந்தைகலங்களின்றி வாளாதிருத்தலே நலம். அவ்வாறன்றி அவர் வாயையடக்குவேமெனப் புகுவார் செயல் வீணாகு மென்பது திண்ணைம். இதைனாத்

“ தெரியா தவர்தந் திறனில் சொற்கேட்டாற் பரியாதார் போல விருக்க—பிரிவில்லா வம்பலர் வாயை யவிப்பான் புகுவாரே லம்பலந் தாழ்க் கூட்டுவார்.” (8)

என்று பழுமொழிப்பாடல் வலியுறுத்துமாறு காண்க. தம்மினும் மிக்கார் தமக்குத்துண்பஞ் செய்தாராயினும் அவர் மாட்டுச் சினாஞ் செய்யாதமைதல் அறிவுடைமையாம்; தம்மையொத்தார் அங்ஙனாஞ் செய்யின்

அவரை வெகுளாதமைதல் நல முடைத்தாம் ; தம்மினும் இழிந்தார் அவ்வாறு செய்துழிச் சினங்காத்தமைதல் சிறப்புடைத்தாம். ஆகவே இம்மூவகையிடத்தும் மனவமைதியுடையராதலே வேண்டற் பாலதாம்.

மனம் இயற்கையாகவே யெப்பொழுதுஞ் சஞ்சலப்படுந் தன்மையது. அதனையடக்கியாளுதல் ஒவ்வொரு வருக்கும் உற்றக்கடப்பாடாம். தீயோர் மல்கிய இவ்வுலகத் தியல்புகளுள்ளனரு தம்மினுமுயர்ந்தோரைத் தமக்கிணை யாவாரென மதித்தொழுகுதலாம். அதனாற் பெரியோர்க்கு வருவதோர் இழிவென்னை ? ஒன்றுமின் ரென்பது தேற்றம். மற்று அதுபுன்காகம் அன்னநடை நடக்கப்படுவது போலும் ! இது பற்றியன்றே,

“ நெறியா லுணராது நீர்மையு மின்றிச்
சிறியா ரெளியரா லென்று பெரியாரைத்
தங்கணோர் வைத்துத் தகவல்ல கூறுதல்
திங்களை நாய்குரைத் தற்று.” (9)

என்று முன்றுறையரையனார் கூறியது மென்க.

என்னே மனவமைதியினியல்பு ! அதுவே எல்லா நற்குணங்களுக்கும் முதற் பெருங்கருவி ; அதுவே பெரியோருக்கு உற்றதோர் வல்லரண் ; அதுவே இன்பப் பேரூற்று ; அதுவே அன்பினுக்காணிவேர் ; அதுவே அருளிற்கு வித்து ; அதுவே மெய்த்தவம் ; அதுவே தவப் பயன் ; அதுவே நல்லறன் ; அதுவே தலைப்படு விரதம் ; அதுவே சிந்தைக்கணிகலன் ; அதுவே நிலமகள் பெருநலன் ; அதுவே யுளத்திற்கு நந்தாவிளக்கு ; அதுவே புகழொளி வழங்கும் மதியம் ; அதுவே தீங்கிருள் நீக்கும் பரிதி !

இத்துணைச் சிறப்புக்களுமுடையதாய் விளங்கா

நிற்கும் அம் மனவமைதிப் பேறுடையாரே பாக்கிய
வான்கள்; அவரே நோயற்ற வாழ்க்கையர்; அவரே
பேரறிவாளர்; அவரே நல்லொழுக்கமுடையவர்; ஆத
வின் மனவமைதியுடைமையே நமது கடமைகளுட்
சிறந்ததாமென வணர்ந்து அது பெறத்தக்கவாறு
இழுகுவோமாக. நூல்களைனத்திற்கும் முடிந்த கருத்து
இதுவேயாகும்.

என்று மென்குறை யெங்கும் பரப்புவோன்
என்றன் மாணவ னொன்னினு மற்றென்பால்
நின்று வேலை *நிகழ்த்துந னொன்னினு
† மன்ற வென்குரு வாக மதிப்பெறால். (10)

V. உயர்தனிச் செம்மொழி

கடல் புடை சூழ்ந்த இவ்வுலகின் கண்ணே பயிலுறும்
மொழிகள் அனைத்தையும் ஆராய்ந்து வகுத்து
அடைவுபடுத்தி நின்ற மொழிநூற்புலவர்கள் அவை
யிற்றை ஆரியமொழிகள் துரானியமொழிகள் என
இரு பகுப்பினும் அடக்குவாராயினர். ஆரிய மொழி
களுள் அடங்குவன பலவற்றுள்ளும் தமிழ் மொழி தலை
சிறந்ததொன்றும். எனவே சமஸ்கிருதமும் தமிழும்
வேறு வேறு மொழிகளைன்பது வெள்ளிடை மலையென
விளங்கும். ஆகவும் சிலர் தமிழ் முன்னதன் வழி
மொழியே யன்றித் தனி மொழியன்றென வாய்
கூசாது கூறுவாராயினர். சமஸ்கிருதமுந் தமிழும்
ஒரே நாட்டின்கண் முறையே வடக்கினுந் தெற்கினு
மாக வழங்கிய காரணம் பற்றி இவ்விரண்டுந் தம்மிற்
சில்லாற்றுற் கலப்பனவாயின. அங்குனங் கலப்புறி

* நிகழ்த்து - செய்பவன் † மன்ற - நிச்சயமாக

ஒன்று பேச்சு வழக்கற்று ஏட்டு வழக்காய் மட்டில் நிற்ப, மற்றென்று இருவகை வழக்கிலும் நின்றமையால் முன்னதன் சொற்பொருள்கள் பல பின்னதன் கட்போந்து வழக்கேற்பனவாயின. இது மொழி நூல் முறையே. இதனை யெய்யாதார் கூற்று ஒதுக்கற்பால தென விடுக்க.

இனி மொழிநூற் புலவர்கள் வகுத்தவகை ஒருபுற மிருப்பச் சிலர் தமிழ் மொழியின் ஏற்றமுணராது மயங்கிப் பிறிதுபட வகுத்தனர். வடமொழியை உயர்தனிச் செம்மொழியினும் (Classical Language) தென் மொழியை உண்ணுட்டுமொழியினும் (Vernacular Languages) அடக்கி வகைப்படுத்தினர். அங்குனம் வகைப்படுப்புழி ஒன்று உயர்வும் மற் றென்று தாழ்வுமாம் என்ற உட்கருத்துடன் படுப்பாராயினர். அவ்வுட்கருத்துச் சின்னுட்களில் வலியுறுவ தாயிற்று. தனிமொழி யொன்றை அதன் வழிகளோடு வகைப்படுத்தலாமோ? அது முன்னதனை இழிவு படுத் தத் தகாதோ? தமிழினை உண்ணுட்டு மொழிகளுட் படுத்ததே யன்றித் தெலுங்கு கண்ணடம் மலையாளம் ஆகிய அதன் வழிமொழிகளோடு ஒரு நிகரெனக் கூறலாமோ? ஆரிய மொழிகளுள் தலைநின்ற வடமொழியை அதன் பாகதங்களோடு ஒருங்கு வைத்து எண்ணத் துணியாமை போலத் துரானிய மொழி களுள் தலைநின்ற தென்மொழியை அதன் வழிமொழி களோடு ஒருங்குவைத்து எண்ணத் துணியாதிருத் தலே அமைவுடைத்து.

இவ்வாருகவும் நமது சென்னைச் சர்வகலாசாலையார் மேற்கூறியாங்குத் தமிழை இழிவு படுத்தி வகுத்த போதே, தமிழராயினார் முற்புகுந்து அவ்வாறு வகைப் படுத்தல் சாலாதென மறுத்திருத்தல் வேண்டும். அப்

போழுதெல்லாம் வாய்வாளாமை மேற்கொண்டிருந்து விட்டனர் நம் தமிழ்மொழியாளர். ஆதலின் இப் போழுதத்துச் *‘சர்வகலாசாலை விசாரணை’ (Universities Commission) யில் தமிழ்மொழிக் கல்வியை யோக்கியதைப் பட்டப் பரீக்ஷைகளினின்றும் ஒதுக்கி விட்டனர். வடமொழி மட்டில் உயர்தனிச் செம் மொழியாதலின் வைத்துக் கொள்ளப்பட்டது.

ஈதென்னை வம்பு! அவ்வுயர்தனிச் செம்மொழி என்பதன் இலக்கணந்தானென்னை? அதனைச் சிறிது ஆராய்வோம். தான் வழங்கும் நாட்டின் கணுள்ள பலமொழிகட்குந் தலைமையும் அவையிற்றினும் மிக்க மேதகவுடைமையுமுள்ள மொழியே உயிர்மொழி என் பது இவ்விலக்கணத்தால் ஆராய்ந்தவழி. நம் தமிழ் மொழி தென்னூட்டில் வழங்கும் தெலுங்கு கண்ணட மலையாள துளுவங்களுக்கெல்லாம் தலைமையும் அவை யிற்றினும் மிக்க மேதகவுடைமையால் தானும் உயர் மொழியே யென்க. தான் வழங்கு நாட்டில் பயிலும் ஏனைய மொழிகளின் உதவியின்றித்தனித்தியங்கவல்ல ஆற்றல் சான்றதே தனிமொழி எனப்படும். தான் பிறமொழிகட்குச் செய்யும் உதவி மிக்கும் அவை தனக்குச் செய்யும் உதவிகுறைந்தும் இருத்தலே வழக்காறு. தமிழ்மொழியின் உதவி களையப்படின், தெலுங்கு, கண்ணடம், மலையாளம் முதலியன இயங்குதலொல்லா; மற்று அவையற்றினுதவி களையப்படி னும் தமிழ்மொழி சிறிதுமிடர்ப்பட்டுதலின்றித் தனித்து இனிமையினியங்க வல்லது. இஃது இந்திய மொழி நூற்புலவர்கள் பலர்க்கும் ஒப்பமுடிந்தது. ஆதலின்

* இது வேறு இடத்தில் இப் புத்தகத்திலே அச்சிடப் பட்டிருக்கிறது.

நம் தமிழ்மொழி தனிமொழியே யென்க. இனிச் செம்மொழியாவது யாது? ‘திருந்தியபண்புஞ் சீர்த்த நாகரிகமும் பொருந்திய தூய்மொழிபுகல் செம் மொழியாம்’ என்பது இலக்கணம். இம்மொழி நூல் இலக்கணம் நம்முடைய தமிழ்மொழியின் கண்ணும் அமைந்திருத்தல் தேற்றம். என்னை? இடர்ப்பட்ட சொல் முடிபுகளும் பொருள் முடிபுகளும் இன்றிச் சொற்றுன் கருதிய பொருளைக் கேட்டான் தெள்ளிதின் உணராவற்றுய்ப் பழையன கழிந்து புதியன புகுந்து திருத்தமெய்தி நிற்றலே திருந்திய பண்பெணப்படுவது. இது தமிழ் மொழியின்கண் முற்றும் அமைந்திருத்தல் காண்க. நாட்டின் நாகரிக முதிர்ச்சிக் கேற்பச் சொற்களும் ஏற்பட்டுப் பாஷாஷ்க்கும் நாகரிக நலம் விளைத்தல் வேண்டும். அவ்வாறு சொற்களேற் படுமிடத்துப் பிறபாஷா சொற்களன்றித் தன் சொற்களே மேற்கோடல் வேண்டும். இவையும் நம் உயர்தனித்தமிழ் மொழிக்கும் பொருந்துவனவாம். ஆகவே தமிழ் தூய்மொழியுமாம். எனவே தமிழ் செம்மொழி என்பது ஒருதலை. இதுபற்றியன்றே தொன்று தொட்டு நம் தமிழ்மொழி ‘செந்தமிழ்’ என நல்லி சைப் புலவரால் நவின்ரேதப் பெறுவதாயிற்று.

ஆகவே தென்னட்டின்கண் சிறந்தொளிராநின்ற நம் அமிழ்தினுமினிய தமிழ்மொழி எவ்வாற்றுன ராய்ந்த வழியும் உயர்தனிச் செம்மொழியேயாம் என்பது தின்னைம். இத்துணை உயர்வுஞ் சிறப்பும் வாய்ந்த நம் அருமைத் தமிழ் மொழியை உண் னுட்டுப் புன்மொழிகளோடு ஒருங்கெண்ணுதல் தவிர்ந்து, வடநாட்டுயர்தனிச் செம்மொழி சமஸ்கிருதமெனக் கொண்டாற்போல, தென்னட்டுயர்தனிச் செம்மொழி தமிழழனக் கொண்டு விதிகள்

வகுத்தலே ஏற்படைத்தாம். இதனை நமது கணம் பொருந்திய இராஜப்பிரதிநிதியவர்களும், சர்வகலா சாலையின் அவயவிகளும் உள்ளவாறே கவனித்து நடப்பார்களாக. இவர்கள் தமக்கு என்றுங் குன்றுப் பழியை விளக்கத்தக்க செயலிற் புகாது புகழ் பயக்கற் பால் நல்லாற்றிற் சென்று நம் தமிழ் மொழியும் உயர்தனிச் செம்மொழி யென்றே கொண்டு ஒழுகுவார்களாக. ஆலவாயிற் பெருமான்டிகளாகிய இறைய ஞர் திருவருள் பெற்ற நம் தமிழ் மகள் என்றுந் தலைகவிழாது ஓளிர்க.

VI. பதினெட்டாம் நூற்றுண்டின் தமிழ்ப்பாஷாபிவிர்த்தி

தமிழ்ப் பாஷையானது சென்னைப்பட்டினத்திற்கு வடக்கே இருபதுமைல் தூரத்திலுள்ள பழவேற் காடு முதல் தெற்கே கன்னியாகுமரிவரைக்கு மூள்ள நாடுகளிற் பேசப்பட்டு வருகிறது. இலங்கைத் தீவிலும் ஏறக்குறைய மூன்றிலொருபங்கு ஐனங்களாற் பேசப்படுகிறது. தமிழ் பேசும் ஐனங்களின் தொகை *சென்ற வருஷத்து ஐனன்கணிதக் கணக்கின்படி ஏறக்குறைய 170 லட்சமாகிறது. இவ்வளவு ஐனங்களாற் பேசப்பட்டுவரும் நம் தமிழ் பாஷையானது ஆரியர் மகம்மதியர் இவர்கள் மூலமாய்ப் பொறுக்க முடியாத துண்பமடைந்து தன்னுருமாறி நின்றது. இந்தத் தமிழ்ப் பாஷையினுடைய 18ம் நூற்றுண்டின் கணிருந்த நிலையையும் அபிவிருத்தியையும் பற்றிச் சொல்ல வேண்டிய து நாமெடுத்துக்கொண்ட விஷயம்.

* In the year 1891.

திருநெல்வேலி ஜில்லாவிலிருந்த (Bishop Caldwell) பிஷப் கால்ட்வெல் துரையவர்கள் “சென்ற 200 வருடங்காலமாகத் திராவிடபாணத் யானது அபிவிருத்தியற்றுக் கிடக்கின்ற தெனக் காணப்படுகிறது” என்றெழுதுகிறார். அது ஏது தேச முன்மையே என்பதற்கு ஆகேடுபணையில்லை. இப்படி அபிவிருத்தியற்றுக் கிடப்பதற்குக் காரணம் என்னவென்று சற்று விசாரித்துப் பார்ப்போமானால் எளிதில் விளங்கலாம். நம் சுதேச பண்டிதர்கள் இதற்குக் காரணம் “ஆங்கிலேய அரசாட்சியே” என்பார்கள். இப்படி இவர்கள் சொல்லுவது தன்னைப் பெற்ற தாயாரை மலடி என்றாற்போலுமிருக்கிறது. இவ்வாறு தமிழ் அபிவிருத்தி இல்லாதிருக்குங். குற்றம் நம்மைச் சார்ந்ததே யொழிய அரசாட்சியாரைச் சார்ந்ததே யல்ல வென்பது எல்லார்க்குந் தெரிந்த விஷயம். ஆகையால் நமக்கு நம்முடைய தமிழ்ப் பாணத்யானது அபிவிருத்தி யடைந்து ஆங்கிலேயம் போலத் தழுத்தோங்கல் வேண்டும் என்ற எண்ணமிருக்குமானால் நாமெல்லோரும் அநேகம் பத்திரிகையை நடாத்துதலையும் பத்திரிகைகளை நடத்துங் கனவான் களுக்கு நம்மாலியன்றளவு உதவி செய்தலையும் கைக் கோடல் வேண்டும்.

இது கிடக்க—எடுத்துக்கொண்ட விஷயத்தைப் பற்றிச் சொல்லவேண்டியவற்றைக் கூறுவாம்:—சென்ற 18-ம் நூற்றுண்டின்கண் எழுதியிருக்கப்பட்ட பிரபந் தங்களொல்லாம் விசேஷமாகச் சைவம், வைணவம் முதலிய மதசம்பந்தமான நூல்களோயாம். ஆகையினாலே அந்தப் பிரபந்தங்களொல்லாம் மதவெராக்கிய மென்னும் பேய்பிடித்து அந்நூலாசிரியர்களை அலைக்க அவர்கள் அதன் கைவசப்பட்டு, அக்கடவுளே பெரிய

வர், இக் கடவுளே பெரியவர் என்று வீண்வாதம் பேசிப் பொய்யையும் புரட்டையும் பற்றி விவரிக்கும் நூல்களாய் முடிந்தன. இவ்விதப் பிரபந்தங்களை லாம் உண்டாவதற்குக் காரணம் என்னவென்றால் யாராவது ஒருவர் ஒரு மதத்தைப் பற்றிப் பிரசங்கம் செய்தால் அதைக் கேட்டுக்கொண்டிருந்த மற்றொருவர் பிரசங்கியார் கூறிய நியாயங்களையும் உண்மைகளையும் அனுவளவேனும் யோசியாமல் நம் கடவுளுக்கு விரோதமாக எழுந்து இவன் பிரசங்கம் செய்யவாவது என்று கோபங்கொண்டு அவர்க்கு மாருக நியாயவாயிலாகப் போகாமல் என் சுவாமி இப்படிச் செய்தால் உன் சுவாமியும் இப்படிச் செய்தாரே என்று புஸ்தகங்களில் எழுதிக்கொண்டும் கவிகள் பாடிக்கொண்டும் உலாவுவர். ஆதியிலிருந்த தமிழர்கள் மிகுந்த ஊக்க மூள்ளவர்களாயும் எளிதில் விஷயங்களின் உண்மையை உணர்க்கூடிய சக்தியுள்ளவர்களாயும் கிருந்தார்கள். ஆகையினாலேதான் ஆரியர்களுடைய மதக் கொள்கைகளை அவர்கள் எளிதில் பற்றிக்கொண்டார்கள். தமிழர்களும் ஆரியர்களும் அதிகமாய் ஊடாடல் வேண்டி நேரிட்டதினால் இருவர் குணங்களும் ஒரே மாதிரியாய் ஏற்பட்டுவிட்டன. யாம் பிடித்ததையே சாதிப்பேமன்னும் செருக்கும், எவ்வளவு நியாயமாய்க் கூறினும் உண்மை உணராமையும், உணர்ந்தாலும் அதற்கு ஏற்க நடவாமையும் ஆகிய துர்க்குணங்கள் காலக்கிரமத்தில் உற்பத்தியாய்விட்டன. ஆகையினாலேதான் மதவாதம் விசேஷமாய் அதிகரித்தது. இம்மூன்று துர்க்குணங்களையும் அற ஒழித்தாலன்றி நந்தமிழ்நாடு முன்னுக்கு வரல் மாட்டாது.

மேலே சொல்லிய மதச் சார்பானவை யொழிந்த நூல்களிற் பெரும்பான்மை யமகழுந் திரிபுமாக எழு

தப்பட்ட அந்தாதிகளும், கலம்பகங்களும் மடக்குகள் நிரம்பிய சிலேடை வெண்பாக்களும், நாகபந்தம், கமலபந்தம், முரசபந்தம், முதலியன நிறைந்த சித் திரக் கவி மஞ்சரிகளும், மைந்தர் விளையாட்டுப் புராணமுமா யிருக்கின்றது. மேற்கூறியவற்றுட் புராணமாவது என்னவென்றால், பூர்வீக ஆசிரியர்களாகிய, திருத்தக்கதேவர், கல்லாடர், கம்பர் முதலிய வித்வசிரோமணிகள் கூறிய கற்பனைகளைத் தவிர்த்து சுதந்தராயுகத்தாலமைந்த கற்பனைகளும் அலங்காரங்களும் அர்த்த புஷ்டியும் கிஞ்சித்தேனும் இல்லாமல், கடவுளைப்பற்றித் தமக்குத் தோன்றியவாறு லீலை செய்ததாகச் சிறுபிள்ளைத்தனமாக எழுதப்பட்டிருக்கும் ஒரு நூலாம். இது நிற்க, சிலர் கலம்பகம், அந்தாதி முதலியன, பெரிய காவியங்களைமுதுவதற்காக ஏற்பட்ட அப்பியாசப் பிரபந்தங்களா மாகையால் அவற்றிலே எழுதி எழுதி யதிகப் பழக்க மிருந்தாலொழிய, வேறு பெரிய நூல்கள் செய்ய முடியாதன்று கூறி மயங்குவார்கள். கலம்பகம் என்பது சாமானியமான பிரபந்தமன்று. கவி செய்யும் திறமையில் மிகவும் பேர்பெற்றவர்களே கலம்பகம் எழுதத் தகுந்தவர்கள். பாடிப்பாடித் தேர்ந்தவர்களே கலம்பக மெழுதப் புகுவார். அஃதெப்படி யென்றால், சாதாரண மாயுள்ள விருத்தங்களைத் தமிழிற் கிஞ்சித்து அப்பியாசமுள்ளவர்களும் எழுதலாம். இப்பேர்ப்பட்ட வர்கள், மடக்கும் திரிபும் துறைகளுமைமைந்த கவிகள் செய்ய முடியாது. ஆகையால் இவற்றை அப்பியாசப் பிரபந்தங்களைன்று கொள்ளுதல் கேவலம் அசங்கதமாம். இவ்விதமாகக் கலம்பகம் முதலியன எழுதுவதில் வீணே காலத்தைச் செலவிடுதலைப் பார்க்க, வசனங்களாலேனும் எளிதாய்ப் பாடக்கூடியதும் தாற்பரியங்களைப்

களை நன்றாய் வெளியிடக்கூடியதுமான கவிகளினு லேனும், சத்விஷயங்களைப்பற்றி எழுதுதல் அதிக நன்மையை உண்டாக்கும் என்று தற்காலத்துள்ள பெரியோர்கள் சொல்லுகிறபடி யாமும் நடத்தல் வேண்டியது நிரம்ப ஆவசியகமான காரியம்.

சற்குணசாஸ்திரம் (Ethics) அங்கஜீவசாஸ்தி ரம் (Physiology) மநோதத்துவசாஸ்திரம் (Psychology) ஆகிய இவற்றின் சம்பந்தமாக ஒருவிதப் பிரபந்த முங் கிடைப்பது முற்றிலும் அசாத்தியமாய்ப் போய் விட்டது. பிறகு அந்நாற்றுண்டின்கண் உற்பத்தி யானவற்றுள் எவ்வதான் பிரயோஜனமுள்ள நூல்களை என்று விசாரிப்போம். அவைகளைல்லாம் * பிராயிகம் தற்காலத்து சாஸ்திரரீதியாக அமைந்த இலக்கண சம்பந்தமாகவும், ஏகதேசம் நீதி சற்குணமாகிய இவற்றினை விளக்கும்பொருட்டு உற்பத்தியானவை களாகவும் இருப்பனவாம். இலக்கண சம்பந்தமாயிருப் பனவற்றிற்கு உதாரணமாக வைத்தியநாத நாவலர் வகுத்த “இலக்கணவிளக்கம்” Constantius Beschi என்ற வீரமாழுனிவரியற்றிய “தொன்னுால் விளக்கம்” சுப்பிரமணிய தீக்ஷிதர்செய்த “பிரயோக விவேகம்” சுவாமிநாத தேசிகரியற்றிய “இலக்கணக்கொத்து” என்பனவற்றைக் கொள்க. நீதிசற்குண சம்பந்தமானவற்றிற்கு உதாரணமாக மேற்கூறிய வைத்தியநாத நாவலரும் வீரமாழுனிவரும் முறையே செய்த பிரபோத சந்திரோதயம், தேம் பாவணி முதலியவற்றைக் கொள்க. தமிழ் வசன நடை விசேஷமாக எழுத ஆரம்பித்ததும் இந்நாற்

* பிராயிகம் - பெரும்பாலும்.

ஞன்டிலே (19-ஆம் நூற்றுண்டிலே)தான் என்பது பின்னே நியாயவாதங்களாற் காட்டப்படும்.

மேற்கூறிய பிரபந்தங்களின் விஷயங்களித் தன்மையானவை என்பதும் அவற்றின் பயன் இவை என்பதும் அப்பிரபந்தங்களின் தாரதம் மியமின்ன என்பதும் இவற்றையியற்றினவர்களின் † சாமர்த் தியம் இனைத்து என்பதும் அவர்கள் பிறப்புவளர்ப்புக் களைப் பற்றிய சரித்திரம் இன்னதென்பதும் பின் விரி வாக எழுதப்படுவாம்.

VII. சொற்பொருளாராய்ச்சி

வடமொழியிற் பாணினி முதலாயினர் சொற்பொருளாராய்ச்சி செய்து அம்மொழியின் கணுள்ள பகுதி களைனத்தையும் ஒருங்கு தொகுத்து வைத்திருக்கின்றனர். ஆங்கிலம் முதலிய பிறமொழிகளிலும் அவ்வாறே பகுதித்தொகைகள் தொகுக்கப்பட்டுள. ஆங்கிலவாணர் அத்துணையில் நின்றுவிடாமல் இவ்வழியிற் புகுந்து மேன்மேலும் ஆராய்ச்சி செய்து தத்தங்களுக்கு வெளியிட்டும், ஆராய்ச்சியினிறுதியில் நின்ற வைற்றைச் சேர்த்து அகராதி செய்தும், தம்மொழிக்கணுள்ள சொற்களின் இயல்புகளை நன்கூணர்ந்து நாடோறும் மொழிநூற்புலமை நடாத்துகின்றனர். இவ்வாருக, நாம் அத்தகையாரது ஆளுகையிலிருந்தும், அன்றாரது நூல்களைக் கற்றும், அவர்கள் செய்யும் பெருமுயற்சிகளை யெல்லாங் கண்ணாருக்கண்டும், நமது தாய்மொழியாகிய தமிழிற்காக-

† “தமிழ்ப்புலவர் சரித்திரம்” என்னும் புஸ்தகம் அச்சிடப்பட்டிருக்கிறது. ஆங்குக் கண்டுகொள்க.

நாமொன்றும் புதுமை வழியாலுமூழ்தலின்றி, வாளா காலம்போக்குதல் நேரிதன்றெனவுணர்ந்த யாம், ஏதோ எம் சிற்றறநிலிற் கெட்டிய மட்டில் ஆராய்ந்த சிலவற்றைத் தொகுத்துச் ‘சொற்பொருளாராய்ச்சி’ யென்னுந் தலைப்பெயரிட்டு வெளியிடலாமென்த் துணிந்தேம். துணிந்து தமிழ்ப் பகுதி களைனத்தையும் ஓராற்றுற் கிருகுத்து வைத்துக் கொண்டுளோம். அன்னணாந் தொகைசெய்து வைத் துள குறிப்பினின்றும் ஒவ்வொரு பகுதியாகத் தனித் தனி யெடுத்துக்கொண்டு ஆராய்ச்சிசெய்து வாரா நின்றேம். அவ்வாராய்ச்சியிற் சிற்சிலவற்றைத் தமிழ்லகமும் அறியுமாறு வெளிப் படுத்துகின்றேம். ஆசிரியர் தொல்காப்பியனுர் “மொழிப் பொருட் காரணம் விழிப்பத் தோன்று” என்று கூறியதற்கு மாருக யாம் உழைக்கப் புகுந்தே மென்று கருதிப் பேரநிவாளராயினார் எம்மை என்னாது ஏற்றுக்கொள்வாரென நம்புகின்றேம். “பழையன கழிதலும் புதியன புகுதலும், வழுவல கால வகையினுனே” என்ற பவணந்திமுனிவர்தங் கூற்று யாமனைவரும் ஏற்றுக்கொள்ளத் தக்கதோர் பொருள்பொதி மெய்யுரையன்றே? தமிழ் வல்லீர்! நம்மக்கள் இதுகாறுஞ் செல்லுதற்கரிதாயிருந்த தமிழ்ச்சொற் காட்டிற் புகுந்து வழியறுத்துச் சென்று ஆராய்ந்து கண்ட பொருள்களை நுழைஞ்ஞர் அடியுறையாக இடுகின்றேம்.

I அறு என்னும் பகுதி.

இதனடியாக, அறம், அறல், அறவு, அறவை, அறுதல், அறுதி, அறுத்தல், அறுப்பு, அறும்பு, அறு கால் அல்லது அறுதாள், அறுவை, அறை, அற்றம், அற்றை, ஆறு முதலிய பலசொற்கள் பிறக்கின்றன.

இவையிற்றுட் சிலவற்றைப் பகாப்பதங்களனக் கூறுவாருமோர். அவர்களைவரும் யாம் கூறுமாற்றைச் செம்மை வழியாற் சிந்தித்து ஏற்புடையன வாயிற் கொள்வாராக.

(1) அறு+அம் : அறம் = அறுக்கப்பட்டது : மனுமுதலிய நூல்களால் இன்னன செய்க இன்னன தவிர்க என வரையறுத்துக் கூறப்பட்டமை பற்றி ‘அறம்’ என்பது அங்குணம் அறுத்துரைக்கப்பட்ட தருமத்திற்காயிற்று. ஈண்டு ‘அம்’ செயப்படு பொருண்மை விகுதி. தொழிலாகு பெயர்.

(2) அறு+அல் : அறல்=கருமணல், சிறுதாறு, நீர், விழு முதலிய பல பொருளுந் தருவது. ஒருங்கு சேர்ந்து கருங்கட்டியாயிருந்தது அற்று வேறு பட்டுத் தனித்தனியாகிப் பிரிந்து நின்று கருமணலாயிற்று; தரையினுள்ளிட்ட விதையானது தன்மீதுளமண்ணை யறுத்துக்கொண்டு வெளிக்கிளம்புதலிற் சிறுதாறுயிற்று; கிணறு முதலியன வெட்டிய வழிப் பக்கங்களினின்றும் அடியினின்றும் மண்ணையும் பாறையையும் அறுத்துக் கரைத்துக்கொண்டு வெளிப் படுதலின் நீராயிற்று; கடவுட்புசை முதலிய காலங்களில் மக்களாவார் செயலற்று ஒரு மனத்தினராகியிருத்தலின் விழுவாயிற்று.

(3) அறு+அ+வு+டு : அறவு=அறுபட்டிடம், ஓடிவு, கடவை, புல் முதலியன அறுபடுதலின் அங்குணம் அறுபட்ட இடத்தையும், அறிதல் ஓடிதலுமா மாதலின் ஓடிவையும், வேலி நாற்புறமும் வேய்ந்துழி அதனுள்ளிருப்பான் வெளிச்சேற்றஞ்சு அவ்வேலியுட் சிறிது அறுத்து வாயில் செய்து கோடலிற் கடவையையு முணர்த்திற்று.

(4) அறு+அ+வ+ஜி : அறவை=அநாதி ; உறவற்றவனுதலின் இப்பொருள் தருவதாயிற்று.

(5) அறு+தல் : அறுதல்=கைம்பெண். மாங்கலியமிழந்தார் தாலி யறுபடுதல் இயல்பாமாதலின் இச்சொல் தொழிலாகு பெயராய்க் கைம்பெண்ணை யுணர்த்துவதாயிற்று. இஃ:து இகரவிகுதி பெற்று ‘அறுதலி’ யென நிற்றவுமுண்டு. இவ்வாரூகவுஞ்சிலர் இதனை ‘அறுதாலி’ யென்றதன் குறுக்கலாகக் கூறுவாராயினர்.

(6) அறு+தி : அறுதி=இல்லாமை, சாவு, சொந்தம், முடிவு, முடிந்த விலை, விலைச்சீட்டு முதலிய பல பொருளையுந் தாராநின்றது. இது பொருளறுதலில் இல்லாமையும், உயிரறுதலிற் சாவும், பிறருக்கு உரிமையறுதலிற் சொந்தமும், அறும் நிலையாதலின் முடிவும், மேற்பேச்சற்றுத் தீர்ந்த விலையாதலின் முடிந்த விலையும், ஒருவனுக்குரித்தாயபொருள் விற்கப் பெற்றமையின் அவனது உரிமையற்று வாங்கினானி டஞ் சேர்தலின் அங்ஙனம் விற்றுரிமையற்றதற்கு அறிகுறியாகிய விலைச் சீட்டுமாகிய பலவற்றையு முணர்த்துவதாயிற்று.

(7) அறு+த்+தல் : அறுத்தல் = ‘அறுதல்’ என்பதன் பிறவினை.

(8) அறு+ப+பு : அறுப்பு=அறுத்தல், அறுத்த துண்டு, ஆகேஷபம். தொழிலாகுபெயராய் அறுக்கப்பட்ட துண்டையும், ஒருவர் பேசுங்கால் அவர் பேச்சை யூடறுத்துத் தடுத்தலின் ஆகேஷபத்தையு முணர்த்திற்று.

(9) அறு+ப+பு : அறு+ம+பு : அறும்பு = கொடுமை, பஞ்சகாலம்; ‘அறுப்பு’ என்பது மெலித்தல்

விகாரம் பெற்று ‘அறும்பு’ என நின்றது. நன்மையற்றுக் கொடுமையையும், நாட்டின்கண் உணவுபொருள்களெல்லாம் அறுங்காலமாமாதலிற் பஞ்சகாலத்தையுங் குறிப்பதாயிற்று.

(10) அறு+கால் : அறுகால் ; அறு+தாள்=பாம்பு. அற்றகால்களையுடையது, அஃதாவது. கால்கள் அற்றது ஆதலிற் பாம்பாயிற்று ; விளைத்தொகை நிலைக்களத்துட் பிறந்த அன்மொழித்தொகை.

(11) அறு+வ+ஜி : அறுவை=துகில் அல்லது வஸ்திரம். நீளமாக ஒரே நிரையாய் நெய்ததனை இடையிடையே யறுத்துத் தனித்தனி வஸ்திரமாக்கு தலின் துகிலை யுணர்த்துவதாயிற்று. அறுக்கப்பட்டது அறுவை : ஈண்டு ‘ஜி’ செயப்படு பொருண்மை விகுதி. முன்காலத்தில், இக்காலத்திலும் பல விடங்களில், சாலியர் தறியின்கண் ஆடை நெய்கையில் ஒரேநிரையாய் நீளநெய்துகொண்டே போவார்கள். அவ்வாறே முழுதும் நெய்த பின்னர் அறுத்தற்கென இடம் விட்டிருந்த இடங்களில் அறுத்துத் தனித்தனி யுடையாக்குவார்கள். இவ்வழக்கத்தை யநுசரித்தே நம் தமிழ்மொழியின் கண்ணே பிற சொற்களும் பிறந்திருக்கின்றன. உதாரணமாகத் ‘துணி’, ‘துண்டு’, ‘கூறை’ முதலிய சொற்களின் பொருட்காரணத்தையு முய்த்துணர்க. துணிக்கப்படுதலிற் றுணியும், துண்டிக்கப்படுதலிற்றுண்டும் கூறுபடுத் தப்படுதலிற் கூறையுமாயின.

(12) அறு+ஜி : அறை = இஃது உள், மலை முழுமுஞ்சு, குறை, திரை, பாத்தி, பாறை முதலிய பல பொருள் பயப்பதோர் சொல். நான்கு பக்கங்களினும் மதிலெழுப்பி ஏனைய விடங்களினின்றும் அறுக்கப்படு

தலின் உள்ளாம்; மலையின்கண் அறுத்துக் குடைந்து குகை செய்யப்படுதலின் முழுஞ்சாம்; அற்றது குறைந்ததா மாதலிற் குறையாம்; கடலின் நீர்ப்பரப் பினின்றும் அற்று எழுந்து மறிந்து வீழ்தலில் திரையாம்; நிலத்தின்கட்ட காரைகோலப்பட்டு மற்றையவற்றி னின்றும் அறுபட்டு நிற்றலிற் பாத்தியாம்; நிலப்பரப் பினை யறுத்துக் கொண்டு மேலெழும்பித் துறுத்து நிற்றலிற் பாறையாம்.

(13) அறு+அம் : அற்று+அம் : அற்றம்=அச் சம், அழிவு, உண்மை, சமயம், சோர்வு, மறைவு, மெலிவு, வறுமை முதலிய பல பொருள் பயப்படு. தைரியமறுதலின் அச்சமும், வாழ்வறுதலின் அழிவும், தன்னெடுமிடைந்த பொய்முதலியவற்றினின்றும் அறுதலின் உண்மையும், பொருண்முதலாயின் அற்ற சமயமும், வலியற்ற சோர்வும், மெலிவும், கண்கூடற்ற மறைவும், பொருளருதலின் வறுமையுமாம்.

(14) அறு+ஜி : அற்று+ஜி : அற்றை=சிறுமை மேன்மையற்று நிற்கும் நிலையாதலிற் சிறுமையாயிற்று.

(15) அறு : ஆறு=நதி, வழி. இது முதனிலை நீண்ட தொழிலாகுபெயர். நதியானது தரையை யறுத்துக்கொண்டும் காடு முதலியனவற்றை ஷுடறுத்துக்கொண்டும் செல்லுதலின் இப்பெயர்த்தாயிற்று. கல்லுங்கரடுமாயிருந்த நிலத்தை வெட்டி யறுத்துத் திருத்தி மக்கள் நடப்பதற்கு ஏற்ற தாக்குதலின் வழி யாயிற்று.

இனி இப்பகுதியினின்றும் பிறக்கும் வினைவிகற் பங்களைப் பற்றிக் கூறப்படுகின் விரியுமென விடுத்தனம். இவ்வாறு ‘அறு’ என்னுமிவ்வொரு பகுதியினின்றுமே

பல சொற்கள் மேன்மேலுங் கிளைத்துப் பலவேறு பொருள் பயப்பனவாமாறு கண்டோம். இவைகளுட் சில நம்முன்னேரது கருத்துக்கள் இன்னின்னவாற் றிற்சென்றுள் வென்பதைனயும் முன்னளிலிருந்த வழக் கத்தையும் இவைபோல்வன பூறவற்றையும் நமக்குத் தெரிக்கின்றன. இன்னும் உற்றுநோக்கிச் சிலர் “‘அறு’ என்னும் இப்பகுதியும் தனிப்பகுதியன்று; இதற்கு மூலப்பகுதி பிறிதொன்றுளது” என்று கூறினுங் கூறலாம். ‘அல்’ என்னும் எதிர்மறையிடைச் சொல்லொடு துவ்விகுதி சேர்ந்து வினைத் தகைப்பட்டு நின்றதே ‘அறு’. இக்கூற்று யாவருக் கும் உடன்பாடாயின் ஆயிரக்கணக்காக விரிகின்ற தமிழ்ப் பகுதிகளைல்லாம் நூற்றுக்கணக்காகச் சுருங்கி விடும். இவ்வாறே வடமொழி வையாகரணராகிய பாணினி பகவான் இரண்டாயிரக் கணக்காக வகுத் திருந்த சமஸ்கிருத தாதுக்கள் அனைத்தையும் சுருக்கி எழுநூற்றிற்கு எடக்கிவிட்டார் என்பார் காலஞ் சென் மோட்சமூலப்பட்டாசாரியர் (Prof. Max Muller).

யாம் இதன்கண் வழியல்வழிச் செல்வதாகப் பேர் றிவாளர் காண்பராயின் அன்றேர் எம்மைத் தெருட்டு வாராக.

VIII. ஒரு நண்டுத் தெறுக்கால்

சென்னைக் கிறிஸ்தவ கலாசாலையின் கணுள்ள உயிர் பொருட்சாலைக்கு உயிருள்ள நண்டுத் தெறுக்காலை நன்று குஞ்சத்தினின்றும் 1901-ம் ஏப் ஆகஸ்டும் 15-ல் போந்தது. அஃது அப்பொழுது சினையாயிருந்தது; ஏற்குறைய ஒருசாண் நீளமுள்ள அது 19-ஆந்தேதி ஈனத்தலைப்பட்டது. அவ்வாறு தலைப்பட்டு மூன்று நான்கு மணிநேரத்தினுள் 20 குஞ்சுகள் வெளிப்பட்டன. ஒவ்வொரு குஞ்சும், தன் தாயின் வயிற்றினின்றும் வெளிப்பட்டவுடன் தானுகத் தனது இயற்கை யுணர்ச்சி வலி காரணமாகத் தன்னுடைய தாயின் முதுகின் மேலேறிக்கொண்ட பிறகு தாயானது தனது கொடுக்கை வளைத்து நிறுத்தி அவற்றைப் பாதுகாத்துக் கொண்டது. தாய் கருந்தேளாயினும் குஞ்சுகள் வெண்ணிற மூள்ளவையாயிருந்தன. தாயின் கழுத்திற்குச் சிறிது கீழே யுள்ளதோர் புழை வழியாகக் குஞ்சுகள் வெளிப்பட்டன. ஆகவே தாய்த் தெறுக்காலின் முதுகு வெடித்து அதன் குஞ்சுகள் வெளிப்படுகின்ற வென்ற சாமானியக் கொள்கை தவறுடைத்தாகின்றது. தாய் தனது குஞ்சுகளைப் பாதுகாத்தலிற் காட்டுங் கவலை யாவருங் கண்டு வியக்கத்தக்கது. தானியக் குஞ்சுகளினருகே ஒரு சிறு துரும்பை யெடுத்துப் போகடினும், தாய் வெகுண்டு கொடுக்கினால் கொட்ட முயலுகின்றது. தாய்க்குத் தெரியாமல் குஞ்சுகளைத் தொடலாம்.

இனி அத்தெறுக்காலினிடத்தில் 22-ஆந்தேதி மாலை சில சோதனைகள் செய்து பார்த்தோம். முதற் கண் அதன் குஞ்சுக்குள் ஒன்றைக் கலாசாலை உயிர் நால் புலவர் கொள்று அத்தாயின் மூன்னர் வைத்

தனர். அப்படி வைத்தவுடனே அது தனது இறந்த அக்குஞ்சை யெடுத்துத் தின்று விட்டது. பிறகு பிறி தொரு குஞ்சைக் கான்முறித்துத் தாயின் முன்னர் இட்டனர். அதன்மேல் அத்தாய் தனது குஞ்சுகளு ஸளான்று காலெடாதிந்து போனமையால், தன் முதுகி லேறிக்கொள்ளமாட்டாது தவிப்பது கண்டு உடனே தனது கரங்களையும் கால்களையும் நீட்டி அதற்குப் பல விதத்தினும் உதவி செய்து பார்த்தது. அவ்வாறு செய்து பார்த்தும் அக்குஞ்சு தன் தாயின் முதுகின் மீது ஏறிக்கொள்ளும் வலியிலதாயிற்று. அஃபு துணர்ந்த அதன் தாய் அக் குஞ்சின்மேல் உடனே பாய்ந்து அதனைக் கொன்று தின்றுவிட்டது. இவ்வாறு அத்தாய்த் தெறுக்கால் சிறிதேனும் அன்பின்றிச் செய் தமைக்குக் காரணமென்ன? தன்குஞ்சு நகர்தவின்றி வாளாவருந்தி யுழன்று துன்புறுவதினும் அது சாதலே நலமென்று கருதிற்ரே? அற்றேல் அது தன் குஞ்சினைக் கொன்ற மட்டில் நில்லாது அதனைத் தின்னவும் புகுவானேன்? நம் உயிர் நூற் புலவர் செய்த சோதனை யிலும் இறந்ததன் குஞ்சைத் தாய் தின்றுவிட்டதே! ஆதவின் இதன் மெய்க்காரணம் பிறிதொன்றுய்த்தானிருக்கவேண்டும். அஃபுதன்னை? நந்தம் உயிர் நூற் புலவர் பின்வருங் காரணங்களுவாயினார்:—

அத்தாய்த் தெறுக்காலானது அவ்வாறு தின்னாது தன்னுடைய இறந்த குஞ்சையும் தற்காத்துக்கொள்ள முடியாத குஞ்சையும் அஃபுதானிருந்த இடத்திலேயே கிடக்கும்படி விட்டுவிடுமாயின், தேள்களுக்கும் தெறுக்கால்களின் குஞ்சுகளையுந் தின்றுவிட்டுத் தேள் தெறுக்கால்களின் குஞ்சுகள் எங்கேனும் காணப்பட்டால் அவ்விடத்திற்குச் சமீபத்திலேயே அவற்றின் தாயும் உடன் பிறந்த

மற்றைக் குஞ்சுகளும் இருக்குமென்பது தின்னை மாதவின் அக்குஞ்சுகள் வந்த வழியாகத் தாழுஞ்சென்று மற்றைக் குஞ்சுகளும் அவற்றின் தாயும் இருக்குமிடம் அறிந்துகொண்டு அவை சோர்ந்தி ருக்கும் அற்றம் பார்த்து அவையைன்தையுங் கொன்று தின்னப் புகுதலியலும். ஆதவின் தன் பகையாய ஐந்துக்களினின்றும் தானும் தன் மற்றைய குஞ்சுகளும் தப்பிப் பிழைக்கக் கருதியே அத்தாய்த் தெறுக்கால் அங்ஙனஞ்சு செய்ததென்க. அஃறினைப் பொருள்களிடத்தும் இவ்வியல்பு என்னே! பலவற்றின் நலங்களுதி யொன்றனைக் கோறலுமென்னே! தான் கொல்லாவிடினும் தன் பகையாகிய பிறிதொன்றனாற் கொல்லப்படுமென்றே? தற்காக்கும் வன்மையற்றது தரணியில் வாழுதல் தகாதோ? என்னே! இயற்கை யொழுங்கு! என்னே! இறைவன் படைப்பு மகிழம்! அவனருட் செயல்களின் காரணங்கள் அவன் அருளாற் புலப்பட்டாலன்றி அவை பிறிது வழியால் நமக் குப் புலப்படுதலுமென்டோ? இவ்வாறு கடவுளரூளால் நம் ஆங்கிலவாணர் பலவகைப்பட்ட பொருள்களின் பெற்றிகளையும் உய்த்துணர்ந்து வெளியிடும் நூல்கள் அனைத்தையுங் கூட்டுண்ணுதல் என்று கொலோ? அம்மேற்புல விஞ்ஞானிகளைப்போல் நாமும் உழைத் துப் பொருளியல் உணர வேண்டாவோ? தமிழ் வல்லீர்! எழுமின்! எழுமின்!!

IX. தமிழ் நூலாராய்ச்சியின் தற்கால நிலைமை

இரு நூலென்றால் அதிற் குணங்களும் குறைகளும் இருத்தல் இயல்பே. குறையேயில்லாத நாலும் குணமேயில்லாத நாலும் இவ்வுலகிற் காணுதல் அரிது. ஆகவே நாம் நூல்களைக் குணம் மிகுந்த நூல்களென்றும், குணமும் குறையும் ஒத்த அளவுடைய நூல்களென்றும் மூன்று பிரிவாகப் பிரிக்கலாம். நம்முடைய தமிழ்ப் பாதையில் நடுவிற் கூறிய நூல்களே பெரும் பான்மை. இது நிற்க.

இந்த நூல்வகை நூல்களையும் பற்றி ஆராய்ச்சி செய்யுமிடத்துப் பலருந் தழுவிக்கொள்ள வேண்டியன சிலவுள். நூலாராய்ச்சி யென்றால் அஃது அந்நாலி லுள்ள முறைகளையே எடுத்துக்காட்டுதலன்றென்பது தமிழராவர் ஒவ்வொருவர் மனத்திலும் பதியவேண்டும். குற்றமே கூறுதல் பொருமைக் கூற்றேயாம்.

“ குற்றமே தெரிவார்க்குறு மாமுனி
சொற்ற பாவினு மோர்குறை சொல்வரால் ” (11)

என்ற கச்சியப்பர் வாக்குமிக்க அநுபவத்தின் மேற் பிறந்ததன்க்குறே? கிடஞ்ஞலே நூல்களிற் குற்றங்கள் மிகுந்து கிடந்தால் அவற்றை யெடுத்துக் காட்டாது பொதிந்து மூடிவைக்கவேண்டுமென்று நாம் கூற வர வில்லை. நூல்களிற் குற்றங் காணின் அவற்றை நூலாசிரியர் மனம் புண்ணுகாமல் இன் சொற்களால் எடுத்துக் காட்டி, கூடுமானால் அவற்றைப் போக்கு மாறு கிடையென்று சுட்டலும், குணங்காணின் அவற்றையெடுத்து வியந்து மதித்துப் பேசலும்

வேண்டும். இவ்வாறு செய்யாவிடின் நூல்களைமுதப் புகுவார், தொகை மிகச் சுருங்கிவிடும்; நம்முடைய பாதைக்கே இறுதி விளைப்பதாகும். மற்று மேற் கூறியபடி செய்தாலோ, நூலாசிரியர்கள் ஊக்கங் குறையாமல் மேன்மேலும் புதிய நூல்கள் எழுதப் புகுவார்கள். இவ்வாறு புகுந்து நாடோறும் பழகு தலால் தம்முடைய நூல்களில் நேரக்கூடிய குறைபாடு களைத் தாங்களே நீக்கிக் கொள்வார்கள்.

இனிப் பிற பாதைகளில் இருத்தல் போல நம் முடைய தமிழ்ப் பாதையில் ஆராய்ச்சி நூல்களே இல்லையென்று வாய் கூசாமற் சொல்லிவிடலாம். ஆங்கிலரோடு நாம் ஊடாடப் புகுந்த இப்பொழுது தான் இரண்டொன்று வெளிப்படத் தலைப்பட்டிருக்கின்றன. தமிழ் நூற் பயிற்சி யொன்றுமேயுடையார் ஆராய்ச்சி நூலாவது இன்னதென்று அறியார். அவர்கள் செய்வனவெல்லாம் மறுப்புக்களும், கண்டனங்களும், சூராவளிகளும், திவாகரங்களும் இவை போல்வன பிறவுமேயாம். ஆங்கிலப் பயிற்சி மிகுந்து நாகரிக நிலை மிகுந்த இந்நாளினும் அத்தன்மையான நூல்கள் நின்றபாடில்லை. நிந்தைப் பிரதி நிந்தை கூறலும், வஞ்சகமாகப் பத்திரிகைகளிற் பிறர் நூல்களை இழித்துரைத்தலும், பிறர் நூல் நன்றாயிருப்பினும் பொருமைக் காரணமாக நன்றன்றெனத் தம் மனத் திற்கு விரோதமாகப் பொய் மொழிதலும் இக்காலத்தில் மிகுந்திருக்கின்றன. இவையைனத்தும் நாளாவட்டத்திற் குறைந்துபோமென்பது திண்ணனம்.

சிலர் புது நூல்கள் எழுதுவதில் யாது பயன்? பழைய நூல்களே போதும்; அவைகள் தாம் நல்லன; மற்று இன்றும் நேற்றும் உதித்தனவெல்லாம் போலி களே என்று கூறுகின்றனர். இவ்வாறு அவர்கள்

கூறுதற்குற்ற காரணம் தெற்றென விளங்கவில்லை. இத்தன்மையான கொள்கை தொன்று தொட்டுள்ளது போலும். வடமொழிக் காளிதாச மகா கவியும் தமது மாளவிகாக்கினி மித்திர நாடகத்தில் இதைக் குறித் துக் கூறியிருப்பது யாவரும் அறியத்தக்கது.

தொன்று தோன்றிய யாவவை தூயன்
இன்று தோன்றிய யாவவை தீயன்
என்றியம்பு மியல்புண ராமகன்
அன்றி முதறிவாள ரறைவரோ ? (12)

இஃது இவ்வாருக, வேறு சிலர் ‘நம்மிடத்தில் மகா கவிகளினுடைய வல்லமைக் கீடான வல்லமை யில்லாமையால் நாம் அவர்களுடைய நூல்களை ஆராய் தல் அறிவின்மையாம்’ எனக் கூறுகின்றனர். என்னே இவர் தம் பேரறிவுடைமை. ஆராய்ச்சித் திறம் வேறு. நூலியற்றுந் திறம் வேறு; ஆகவே ஆராய்வோனிடத்தில் அம் மகா கவிகளைப்போல நூலியற்றுந் திறம் இருக்கவேண்டுமென்பது அவசிய மில்லை. இனித் தற்காலத்தில் நம்மவரிடத்தில் ஒரு பெரிய தீவழக்கங் குடி கொண்டிருக்கின்றது. ஒன்று ஏதேனும் ஒரு நூலை முற்றிலும் நன்றென அளவுக்கு மிஞ்சிப் புகழினும் புகழ்வார்கள்; அன்றி மற்றென்று, அதனை முற்றினும் தீதென வரம்பு கடந்து இகழினும் இகழ்வார்கள். இங்ஙனம் செய்வதற்குக் காரணம் அந்நூலாசிரியரிடத்துத் தமக்குள்ள நட்பேனும் பகை யேனுமாம். இது நேரிதோ?

இன்னுஞ் சிலர் பிறருடைய நூல்களை ஆராய்ச்சி செய்வோமெனப் புகுந்து நூல்களைப்பற்றிய சில நற் கருத்துக்கள் தம்மனத்திற் கொண்ட பின்னர், அந் நூலாசிரியர்கள் உயர்நிலையில் இல்லாதிருந்தாலாவது,

தம்மெண்ணைத்தின்படி நல்லியல்பினர் அல்லாயினாலாவது, மிக்கபுகழ் படையாதிருந்தாலாவது, அங்குனாந் தாம்கொண்ட கருத்துக்கள் அனைத்தையும் மாற்றி அந்நால்களை இழித்துரைக்கின்றனர். அந்தோ! இவர்கள் எவ்வளவு விரைவில் தம் மனத்தை மாற்றி விட்டனர்.

“ தன்னெஞ்சு சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்னெஞ்சே தன்னைச் சுடும்.” (13)

என்ற திருவள்ளுவனுர் கூற்று வீண்போகாது. இன்னும் அவர்கள் ஆராயவேண்டுவன நூல்களாமேயன்றி நூலாசிரியர்களல்லரே. அவ்வாருகவும் அவர்கள் நூல்களை விடுத்து அவற்றின் ஆசிரியர்களைப் பற்றியாராய்தல் குருட்டுத்தனமன்றே?

ஆகவே, இனியேனும் நம்மவர்கள் யாவரும் நூலாராய்ச்சி செய்யுமிடத்து அவற்றின் ஆசிரியர்களது இயல்புகளை நோக்கி மனந்திரிதலின்றிப் பொருமைக்கிடங்கொடாது, குறைகளை இன்சொற்களான் மெல்லெனக் கூறி, நயங்களைப் பெரிதும் எடுத்து வியந்துரைத்து அவ்வங்நூலாசிரியர்களிடத்தில் ஊக்கமெழுப்பி அநுதாபங் காட்டி ஒழுகுவாராக.

X. வறுமையும் தமிழ்ப் புலமையும்

முற்காலத்தே செந்தமிழ்ப் புலமை மக்களிடத்தே மிகுந்திருந்ததென்றும், இக்காலத்தே அது நாளாவட்டத்திற் குறைந்துபோகின்ற தென்றும் பலர் கூறுகின்றனர். இக்கூற்று உண்மைதானேவென்று ஆராயப்படுகுந்தால் இதன்கட்ட கொள்கைகள் வேறு படும். செந்தமிழ்க் கல்வியும் புலமையும் வரவர மிகுந்துகொண்டேயிருத்தல் கண்கூடாகவும் பலர்

மேற்கூறியவாறு உரைத்தற்குத் தக்க காரணங்கள் புலப்படவில்லை யென்றும், ஆங்கிலவரசாட்சியின் பெருநலனைகிய அச்சியந்திரத்தினுதவியால் தமிழ் நூல்களுட் சிறந்தன வெல்லாம் வெளிப்பட்டுலவு கின்றனவாதலின் யாவரும் அவற்றைப் படித்துணரத் தக்க நிலையிலிருக்கின்றனரென்றும் அவ்வாறே பலரும் அங்குனம் வெளிப்பட்ட நூல்களைப் படித்துக் கல்வி மாண்களா யிருக்கின்றனரென்றுங் கூறுவர் ஒரு சாரார். தமிழ் நூற்பயிற்சி முன்னையினும் இப்போது அதிகமாயிருக்கின்றதெனினும், ஆழந்த கல்வியும் நிரம்பிய புலமையும் வாய்ந்த நன்மக்கள் தொகை மிகக் குறைவேயென்றும் அக்குறைவிற்குக் காரணங்கள் பலவென்றுங் கூறுவர் மற்றொரு சாரார். இவ்விருசாரார் கூற்றையுஞ் சீர்தூக்கி ஆராயு மிடத்து இரு கூற்றினிடத்தும் உண்மையுள் தென் பது புலனும்.

மற்று முற்காலத்துத் தமிழ்ப் புலமை சான்டேர் மிக்கிருந்தமைக்குக் காரணங்கள் பலவாம். அக்காலத் தில் அரசபாடையுந்தமிழே; அரசருந் தமிழ்வெல்லரே. ஆகவே தமிழ்வாணர் அரசர்களால் ஆதரிக்கப்பட்டுச் செல்வமும் புகழுமடைந்து சிறந்தனர். அக்காலத்தில் நாட்டின்கண் செல்வப்பெருக்குக் குறைந்திருந்தமையானும், காடு முதலியன கடந்து சேறல் அரிதாயிருந்தமையானும், நிலங்களின் விளைநலன் குன்றியிருந்தமையானும், பொருட் செல்வமைனத்தும் வல்லாளராகிய அரசரிடத்தேயே யொருவழித் தொக்கிருந்தமையானும் புலவர்களாவார் அரசரை நாடிச் சென்று அவ்வரசரது அமயம் நோக்கியிருந்து, அது நேர்ந்துழி மன்னைனப் புகழ்ந்து பல்வகைப் பொருள்களொடு யானை முதலியன பரிசு பெற்றும், அரசன்

பரிசில் நீட்டித்தவழி, வெகுண்டு வேற்றரசரிடஞ்சென்று பரிசு பெற்றும், சொல்லே ருழவராய்த் தமிழ்ப் புலமையே வாழ்க்கைத் தொழிலாய்ப் பூண்டு காலங்கழித்தனர். அன்னர் தம்மிடத்து வாழ்க்கைக்குப் போதிய செல்வமிருந்தவழி அரசரை நாடிப் போவதில்லை. வறுமைவந்து வருத்தும்போதே அவர்கள் செந்தமிழ்ப் பாடல்களைப் பாடிக் காவலனிடத்தோகடவுளாரிடத்தோ முறை யீடுசெய்வார். ஆகவே வறுமையும் அக்காலத்துத் தமிழ்வாணரது புலமையின் மாட்சிக்கு ஒரு பெருங்கருவியா யிருந்தது. வறுமை யில்வழிப் புலமையில்லை; புலமையில் வழி வறுமையில்லை. செல்வமுள்வழிப் புலமையில்லை; புலமை யுள்வழிச் செல்வமில்லை. இதுபற்றியன்றே,

“ பல்லான்ற கேள்விப் பயனுணர்வார் பாடழிந்
தல்ல லுழப்ப தறிதிரேந—இறைவிறப்பி
ஞவின் கிழுத்தி யறைதலாற் சேராளே
பூவின் கிழுத்தி புலந்து ” (14)

என்று சைனமுனிவருங் கூறுவாராயினர். மேலும் அவர்கள் பொருளின்மையை வறுமையாக் கருதாது அநிவின்மையையே வறுமையாக் கருதின ரெங்பது,

“ நுண்ணுணர் வின்மை வறுமை யஃதுடைமை
பண்ணப் பணைத்த பெருஞ்செல்வ—மெண்ணுங்காற்
பெண்ணவா யாணிமுந்த பேடி யணியாளோ
கண்ணவாத் தக்க கலம்.” (15)

என்றால் வெளியாம். அன்னர் மிடித்துன்பத்தை யெடுத்துரைத்த பாடல்கள் அளவில்; தமக்கு பேராதர வாயிருந்த வேந்தர்கள் வீழ்ந்துழி அப்புலவர்கள் புலம்பியலமந்துரைத்த பாடல்கள் அளவில். அவற்றைப் புறநானூற்றிற் காண்க. அப்பாடல்களை யாம் படிக்குந்தோறும் அவர்களது இலம்பாட்டை வியத்

தலும் நேருமென்பது தின்னனம். அவர்கள் வறுமை யுறிற்ராத வழி அவ்வருமையான பாடல்களையாம் படித்தலென்ஙனம்? வறுமை நீங்கிச் செல்வமடைந்த பின்னர் அஃது அவர்கள் தமது கல்வியை மறத்தற்கோ ரேதுவுமாயிற்று. இக்கூற்று,

“ நள்ளி வாழியோ நள்ளி நள்ளென்
மாலை மருதம் பண்ணிக் காலைக்
கைவழி மருங்கிற்செல் வழிபண்ணி
வரவெமர் மறந்தன ரதுந்
புரவுக்கடன் பூண்ட வண்மையானே.” (16)

எனக் கண்டர கோப்பெரு நள்ளியையும்,

“ சென்றது மன்னெனங் கண்ணுளங் கடும்பே
பனிநீர்ப் பூவா மணிமிடை குவளை
வானுர்த் தொடுத்த கண்ணியுங் கலனும்
யானை யினத்தொடு பெற்றனர் நீங்கிப்
பசியா ராகன் மாறுகொல் விசிபினிக்
கூடுகொ ஸின்னியங் கறங்க
வாடலுமொல் லார்தம் பாடலு மறந்தே.” (17)

என வல்விலோரியையும் வண்பரணர் பாடியவற்றுள்ள வலியுறுமாறு காண்க. இற்றை நாளினும் ஆராய்ச்சி நிகழ்த்தியவழிச் சிற்சில விடங்களில் நன்னிலை யிலுள்ள சிலர் தமது முதாதையர் மிக்க கீர்த்தி வாய்ந்த தமிழ்ப் புலவராயினமைபற்றிப் பரிசு கொடுக் கப்பெற்ற கிராமங்களே தாங்களிப்போது அநுபவித்து வருவனவென்றும், தாங்கள் நிலத்தின் பயிர்த்தொழின் முதலியவற்றிற் கவனஞ்செலுத்த வேண்டியிருந்த மையின் தங்கள் பரம்பரைத்தொழிலாகியதமிழ் நூற் பயிற்சி செய்து அதன்கட்டு புலமை நடாத்துதல் நின்று பட்டதென்றும் கூறித் தமது முந்தையோர் புகழில் தாழுங்களித்து அவ்வளவில் அமைவாராகின்றனர்.

முற்காலத்தில் தமிழ்ப்புலவர் அரசரிடத்துள்ள செல்வத்தைத் தமது எய்ப்பினில் வைப்புச் செல்வ மாகவும் அவரது வறுமையைத் தமது வறுமையாகவும் கருதியொழுகினர். இது புறநானூற்றிற் பெரும் பதுமனைர் பாட்டானும் வலியுறுவது காண்க. இக் காலத்திலோ செல்வம் ஒருவழித் தொக்கிராது யான் கும் பரவி நிலவுதலின் அதனைப் போற்றுதற்கட் சில கும் தமிழ்ப்புலமைத் தொழிலான் வரத்தக்க ஊதியத் தினும் பிறதொழில்களான் ஊதியம் அதிகமென்றுணர்ந்து தமிழ்க் கல்வியைக் கைவிட்டு வேற்றுத் தொழின்முயற்சியிற்கிலருமாகப் பிரிந்துமூழ்த்தலின், தமிழ்க்கல்வி குறைவற்றுத் தலைப்பட்டது. முற்காலத்தில் தமிழ்ப் புலமைக்குச் சிறந்ததோர் கருவியாயிருந்த வறுமை இக்காலத்தில் தமிழ்ப்புலமைக்குப் பெருங் கேடாய்ப் பொருந்தியதந்தோ! இன்னுஞ் சின்னுளில், உள்ள தமிழ்ப்புலவர்களது வறுமையும் இன்னே களையப்படாதொழியின், அஃது அருந்தமிழ்ப் புலமையெனும் ஆரமிழ்தில் வீழ்ந்து அதனை நஞ்சமாக்கிவிடுங்கான்; புலமையே யின்மையாய்விடும். ஆதலின் அறிவுடையாளர்காள்! தமிழ்ப்புலமை மாட்சியுறச் செய்ம்மின்! தமிழராய்ப் பிறந்த நீவிர ஒவ்வொருவருஞ் சிறிதேனும், பாஷாபிமான முடையராய்த் தமிழ்ப்புலமை யொழிந்து படாது அதனைப் போற்றுவீராக.

“ நாருத்தகடேபோ னன்மலர் மேற்பொற் பாவாய்
நீருய் நிலத்து விளியரோ —வேருய
புன்மக்கள் பக்கம் புகுவாய்நீ பொன்போலு
நன்மக்கள் பக்கந் துறந்து ” (18)

என்று புலம்பிய தமிழ்ப்புலவர் வாய்மொழியைச் சிறிது செவியிலேற்பீர். அறிவான் மிக்கீர்!

XI. தமிழ்ப் புலவர் பொறுமை

நல்லாசிரியரை யடுத்துத் தமிழ்க்கலை பயின்று பரந்த கொள்கையாளராய்த் திகழும் அறிவுடையோரே தமிழ்ப்புலவராவார். அன்னூர் தமக்குட் பொறுமை நிகழ்தல் அதிசயமான தொன்றன்றே?

“ தம்மினுங்
கற்றுரை நோக்கிக் கருத்தழிக கற்றதெலா
மெற்றே யிவர்க்குநா மென்று ” (19)

என்ற நீதிநெறி விளக்கமுடையார் கூற்றுக் கல்வி விஷயமாகப் பொறுமைப்படுதல் ஓராற்று லேற்புடைத் தாகுமென வலியுறுத்துரைக்கு மாயினும் அதன் மெய்ப்பொருளுணர்ந் தொழுகுவோர் மிகச்சிலரே. அது கருதியதெல்லாம் அங்ஙனங்கருத்தழிந்து அவர் போலுங் கல்விமான்களாகத் தக்கவாறு மேன்மேலும் நூற்படிப்பின் கண் ஆர்வமுடையரா யெழுதல். வேண்டுமென்பதாம். அவ்வாறன்றிக் கற்றறிந்த புலவர்களாயினுரது ஆக்கங்கண்டு நெஞ்சம் புழுங்கி யழுக்கறுத்தலதன் கருத்தன்று.

மற்றுப் பிறரது ஆக்கங்கண்டு பொறுமைப் படுவது இறப்பப் பெரியதோர் தீக்குணமாக நூல்கள் முழங்கு மாற்றை நன்குப் படித்தறிந்தவரெனச் சொல்லிக் கொள்ளும் தமிழ்ப் புலவர்களே தமக்குள் அழுக்காறுடையரா யொழுகுதல் எவ்வாறு நேரி தாகும்? அவர்தங் கல்விப்பயன் யாதாயிற்று. கல்விக் குப் பயன் நல்லெலாழுக்கமன்றே? புத்தாலுங் காயாமர முளவாதல் போலவும், முத்தாலும் நன்கறியார் தாழும் நனியுளராதல் போலவும், பாத்தி விரைத்தாலும் நாருத வித்துளவாதல் போலவும், உரைத்தாலும் உணர்வு தோன்றுத பேதைகளுளராதல்போலவும், எவ்வளவு

படித்தாலும் ஒழுக்கந் திருந்தாத புலவரும் உள்ளே போலும் ! இத்தகைய தமிழ்ப் புலவரைத் தமிழ்ப் புலவரென்னலாமோ ? இவர்களைப் போலிப் புலவர்களன்றுற் படுமிழுக்கென்னை ?

இது நிற்க. இவ்வுலகின்கண் உள்ளவாறே பெருமை வாய்ந்த நற்றமிழ்ப் புலவராவார் ஆக்கஞ் சிறந்தொளிருமிடத்து, அது கண்டு புன்புலவர் வெறுத்து வேறுபட வொழுகி னென்னும் ? தாமே யழிந்து படுவரே யன்றிப் பிறிதில்லை.

“ அழுக்கா றெனவொரு பாவி திருச்செற்றுத் தீயழி யுய்த்து விடும்.”

(20)

என்ற திருவள்ளுவனுர் கூற்று மெய்ம்மை யடைத் தன்றே ? தம்மினும் உய்ர்ந்த புலவர்களது நன்கு மதிப்பே ஒவ்வொருவரானும் ஏற்றுக் கொள்ளத் தக்கது ; மற்றுத் தம்மினு மிழிந்த புன்புலவர்கள் தம்மை நன்கு மதித்தாலென் மதியாக்காலென் ?

“ அவமதிப்பு மான்ற மதிப்பு மிரண்டு மிகை மக்களான் மதிக்கற்பால—நயமுனராக் கையறியா மாக்களிழிப்பு மெடுத்தேத்தும் வையார் வடித்தநூ லார்.”

(21)

பொறுமை பிடர் பிடித்துந்துதலான் ஒரு புலவர் மற்ற ஏருரு புலவர்க்குத் தீங்கேதேனும் மொழியினுடைல் செயலினுடைல் இயற்றுவரேல் அஃது அவரைக் கல்லாருமிழி குலத்தாருமாகச் செய்து விடுங்காண். ஒரு புலவர் தாமுயர வேண்டின் நல்லாற்றின் மூயன்று உயர்க ; அதற்காகப் பிறரை யிழிவுபடுத்துவா னெழுவ தென்னை ? ஒருவருக்கொருவர் துன்பம் நேராதவா றும் இன்பம் மிகுமாறும் உதவுதலே மேதக்கதாம். ஒரு தமிழ்ப் புலவர் ஏதேனுமொன்றனார் புகழ் நலம் பொலிந்து சிறந்துழி அதுகண்டு மகிழ்ச்சி யடைதலே

ஏனைய புலவர்கள் யாவர்க்கும் எய்தியதோர் கடப் பாடாகவும், அதனை மறந்து பொருமைப் பேய்க்காளாகி அவரொடு மாறுபட்டு அவரடைந்த நன்மையின் பயனைத் தாழும் நுகரவேண்டி அவருக்கு இடுக்கண் விளையத் தக்கவாறு ஏதேனுமொன்று செய்தல் எவ்வாறு ஏற்படுத்தாகுமோ? ‘குடிக்க வியலாதேற் கொட்டிக் குப்புறக் கவிழிப்பல்’ என்பது புல்லறி வாளனது வெறிக் கூற்றேயன்றே? ‘கீரக் கடைக் கெதிர்க் கடை’ வைப்பார் போன்று தமிழிப் புலவர்களாவார் ஒருவரோடொருவர் முரணித் தாக்குதல் சாலாதுகாண். ஒருவனுண்பதைத் தடுப்பது தவறுடைத்தன்றே? வேண்டுமெனின், நன்னென்றியா னுணவு கிடைக்குமாற்றை யுய்த்துணர்ந்து ஒழுகாது பிறிதுபட வொழுகுதல் பைத்தியமேயன்க.

இனித் தமிழிப் புலவர்க்கும் பொருமைக்கும் இன்றியமையாததோர் தொடர்பு கற்பித்தல் எமது கருத்தன்று. பெரும்பான்மையாகத் தமிழிப் புலவர்பலர் மாட்டு இப்பொருமைத் தீக்குணம் நிகழ்தல் கண்டு மனம் புழுங்குவேம் இங்ஙனம் எழுதினேன். செந்தமிழிப் புலவராவார் தமக்குட் பொருமைப்படுத வின்றி மனமொத்த நட்பாளராய் வாழ்ந்து நந்தமிழ் மொழிக்கும் தமிழ் நாட்டிற்கும் புகழ் மிகத் தக்கவாறு ஒழுகுவாராக. நமது மதுரைப் புதுத் தமிழ்ச் சங்கங்கருதுவதும் இஃதே யாமென்பது தேற்றம்.

XII. தமிழ் அகராதி

நம் தமிழில் ‘அகராதி’ என்ற சொல்லே ஆட்சே பத்துக்கு இடமாயிருக்கின்றது. எழுத்துக்களுக்குக் கரச்சாரியை வழக்கு, தமிழ் மொழிகளிலே யன்றி வடமொழிகளில் இன்று. வடநூலார் கொள்வது கரச்சாரியையே. ஆதலின், தற்காலத்தில், அகராதி யென்று வழங்குகின்ற சொல் ‘அகராதி’ யென்றிருத்தல் வேண்டுமென்பது பலருடைய கொள்கை. அற்றேல், பாதையில் வழங்கிவந்த அகராதியென்ற சொல்லை அகராதியென்று மாற்றுதல் ஏற்படுத்தாகுமோ? அகராதியென்ற சொல்லே அகராதியென மருவிந்றென்றும் படுமிழுக்கென்னை?

அகராதியென்ற சொற்பொருளாராய்ச்சி யில் வாருக, பிற பாதைகளிலுள்ள அகராதிகட்டுள்ள கெளரவழும்மகிமையும் நந்தமிழ் மொழியின்கணுள்ள அகராதிகட்டு ஏற்படாமற் போயினவென்று பல்லோர் கூறக்கேட்டிருக்கின்றேம். இஃதுண்மையே யெனயாம் அனுமோதிப்பதின்கண் யாதொரு தடையுமில்லை. ஏனெனில், பிற பாதைகளிலுள்ள அகராதி கள் பாமர்ப் பண்டிதராகிய இருதிறத்தாராலும் அங்கீகரிக்கப்பட்டு மேற்கொள்ளப்படுமாறுபோல் நம் முடைய தமிழ்மொழியின்கணுள்ள அகராதிகள் பாமர்களால்மட்டும் மேற்கொள்ளப்பட்டுப் பண்டிதர் களால் மேற்கொள்ளப்படாமலிருக்கின்றன.

இக்குறைபாட்டிற்குக் காரணம் யாதென ஆராயப் பகுந்தவிடத்து, நம் தமிழகராதிகளிற் காணப்படுகின்ற சொற்கள் தமிழ் நிகண்டுச் சொற்கள் மாத்திரமே யன்றி, ஆனாலும் சொற்பொருள்களிற் கீழ்க்கண்ட ஒத்துவாராத் பலவகைப்பட்ட பாஷாந்தர் மொழி

கனும் பிறவுமாம். ஓருபாலை நாள்தோறும் வளர்ச்சி யடைந்துகொண்டே வருவதாயின், அதன்கண் நாகரிக விருத்திக்கேற்றபடி சில புதுச்சொற்கள், புகுந்து பயிலுதல் இயல்பே. ஆதலின் முன்னரே ஏற்பட்டுள்ள சொற்களைத்தவிர்த்து வேறு புதுச்சொற்கள் ஆக்க வகையானதல் மேற்கோள் வகையானதல் கொள்ளப் படாவென்பது அறிவுடைமையின் பாற்படுமோ? நந்தமிழ் மொழி பேசுநருட்பலருக்குச் சான்றேர் செய்யுட்சொல் இவையெனவும் சாமானிய வழக்குச்சொல் இவையெனவும் பகுத்தறிந்துகோடல் அரிதாயிருக்கின்றது. இக்குறையை நீக்கவேண்டுவது அகராதிகளின் கடமைகளி லொன்றனரே? இச்சொல் செய்யுட் சொல் என்றும் இச்சொல் இழிசினர் வழக்குச் சொல் என்றும் ஆங்கிலமுதலிய பிறபாலைகளிலுள்ள அகராதிகள் வரையறுத்துக் காட்டுமாறு போல நம் தமிழகராதிகளும் வரையறுத்துக் காட்டுதல் வேண்டும். இனிக் குழுக்குறிபோல வழங்குஞ்சில சங்கேதவழக்குச் சொற்களும் அகராதிகளில் தனித் தனியிடம் பெறுதல் வேண்டும். மரக்கலத் தொழில் செய்யும் மீகாமர் வழக்குச் சொற்களும், கொற்றெழுதிற் சொற்களும், கம்முத்தொழிற் சொற்களும், தச்சுத் தொழிற் சொற்களும், நெய்தற்றெழுதிற் சொற்களும் பிறவும் அகராதிகளிற் காணப்படாவிட்டால் அவ்வகராதிகளாற் சிறப்பும் விசேடப்பயனுமில்லை யென்று துணிந்துரைக்கலாம். இன்னும் உள்ளவாறே நோக்கு மிடத்து நிகண்டுடையாரும் பிழைபோன விடங்களுண்டு. உதாரணமாகச் சூடாமணி நிகண்டில் “சாகஞ் சாகினி வெள்ளாடு தேக்கெனுந் தருவ தேனீ” யென்று கூறப்பட்டுளது. ‘சாகம்’ என்ற சொல்லுக்குத் தேனீயென்ற பொருளில்லை. ‘சரகம்’

என்ற சொல்லுக்கே அப்பொருளுண்டு. ஆகவே ‘சரகம்’ என்றதிலுள்ள ரகாரத்தைச் சுகர ஆகாரத் தின் அறிகுறியாகிய காலென வரிவடிவிற் கண்டு மருண்ட மருட்சியே அப்பிழைக்கு உற்ற காரணமா மாறு தேற்றம். இவ்வாறு ஆராய்ச்சிக் குறைவால் நிகழ்ந்தவழு பிற்றை நாளிலக்கியங்களிலும் இடம் பெற்றுவிட்டது. இலக்கண விலக்கியத்தெழுவரம் பிசைத்த சிவஞானமுனிவரது மாணுக்கருட் சிறந்த வரும், தணிகைப் புராண நூலாசிரியருமாகிய கச்சியப்ப முனிவர் தமது வண்டு விடுதாது என்னும் நூலின்கண் “ஏக்குலங்கடாங்கி யுகையாத சாகமே” என்று வண்டை விளிக்கின்றனர். ஆகவே நிகண்டேறி இலக்கியங்களிலும் பயின்றுவருஞ் சொற்கள் தவறுடையன வென்பது பின்னர் நிகழும் ஆராய்ச்சிகளிற் காணப்படினும் அவற்றைத் திருத்தப் புகுதல் ஒருநாளுஞ் சாலாது.

இனி இது நிற்க. ஆசிரியர் தொல்காப்பியனுர் “மொழிப்பொருட்காரணம் விழிப்பத் தோன்று” என்றாரேனும் இக்காலத்து ஆராய்ச்சிகளுக் கேற்றபடி நந்தமிழகராதிகளில் ஓராற்றுற் சொற்பொருட் காரணங்களுங் காட்டப்படுதல் வேண்டும். சில சொற் களின் அரும் பொருள்களுக்கு நல்லிசைப் புலவர் களது பாமுறைகளினின்றும் பிரயோகங் காட்டிச் செல்ல வேண்டும் நம் அகராதிகள். ஆங்கிலம் முதலிய பிறபாலைகள் நந்தமிழ் மொழிக்கு எத்துணையோ நூற்றுண்டுகள் பிறபட்டுத் தோன்றி வரும் அவையனைத்தும் புதுமை வழிகளிற் புகுந்து சிறந்து குறைபாடுகளாழிந்து விளங்குதல் நாம் கண்கூடாகக் காண்பதொன்றன்றே? ஆகவே யாம் மேற்கூறிய விஷ்யங்களை நமது மதுரைப் புதுத்

தமிழ்ச்சங்கத்தின் அதிகாரிகளும் அவயவிகளும் செவிக்கொண்டு ஏற்றவாறு முயன்று தக்க தமிழ் கராதிகள் வெளிப்படுத்தித் தமிழுலகத்தைக் கடமைப் படுத்துவார்களென்று நம்புகின்றோம்.

XIII. தமிழ் நூலாதரிப்போர்

முற்காலங்களில் செந்தமிழ் நூல்கள் சேர சோழ பாண்டியர்களென்னும் முந்நாட்டு வேந்தர்களாலும் ஆதரிக்கப் பெற்றன. அதன்மேற் சிற்றரசர் களுங் குறுநில மன்னர்களும் ஆங்காங்குத் தோன்றித் தமிழ் நூல்களைப் போற்றுவாராயினர். பின்னர்த் திருவாவடுதுறை, தருமபுரம் முதலிய மடங்களின் அதிபர்களான் அவையாதரவடைந்து வந்தன. இக் காலத்தில் தென்னாடுகளிலுள்ள ஜமீன்தாரார்களுட் சில்லோரும் மேற்கூறிய மடாதிபதிகளும் தமிழை யாதரிப்பாராயினர். இடையிற் சென்னைச் சர்வகலா சாலையைச் சார்ந்த திராவிடபாட சபையார் தாழுந் தமிழ் நூல்களை யாதரிப்போமெனப் புகுந்து சென்ற சில்லாண்டுகளாக ஓராற்றுல் தமிழ் நூல்களுட் சில வற்றைப் பற்பல பரீக்ஷைகட்கும் பாடமாயேற்படுத்தி வாராநின்றனர்.

இனி அற்றை நாட்களில் வெளிப்பட்ட தமிழ் நூல்கள் சங்கங்களிலும் அவைக்களங்களிலும்மடத்து வித்துவான்கள் முன்னிலையினும் புலவர்கள் முன்னிலையினும் ஆராயப்பெற்று மதிப்பெய்தி வந்தன. இற்றை நாட்களில் வெளிப்படும் நூல்கள் அத்தகைய ஆராய்ச்சிக்கிடனின்றித் தாமே அச்சுவாகன மேறி யுலவுகின்றன. நூலாராய்ச்சிக்கென ஏற்பட்ட சபைகளுந் தந் தொழிலை நேரிய வழிகளிற் செய்கின்றன வல்லவாய்க்

கழிகின்றன. சென்னைத் திராவிட பாஷா சங்க மெனப் பெயர் புனைந்தெழுந்து சின்னூள் ஆரவாரஞ் செய்து நின்ற சபையுந் துயின்மேற் கொண்டது. அச்சியந்திரங்களினுதவியால் அளவிறந்த நூல்கள் வெளிப்படும் இக்காலத்தில் அவ்வந்நூல்களின் ஏற்றத் தாழ்வுகளை யுள்ளவாறே குறித்தற்குத் தக்க கருவிகள் இன்னும் நன்கு ஏற்பட்டில. இத்தகைய கருவிகளை யினிதமைத்தற்குரிமையும் ஏற்றமும் வாய்ந்து நிற்பது மதுரைப் புதுத்தமிழ்ச் சங்கமேயாம்.

இதுநிற்க, சர்வகலாசாலைத் திராவிட பாடசபையாரால் ஆதரிக்கப் பெற்று வெளிவந்த நூல்கள் எத் துணை? அவர்கள், நூல்கள் அச்சிடப்பட்ட பின்னர்த் தமக்கு விருப்ப மிருந்தால், அவற்றுள்ளும் சில வற்றிற் சிறிது பாகமே பாடமென ஏற்படுத்து கின்றனர். அவைகளும் பெயர்த்து இரண்டாமுறை யச்சிடப்படுதல் வேண்டும்; அவற்றின் விலையும் மிகக் குறைவாயிருத்தல் வேண்டும். அல்லாக்கால் அவை கவனிக்கப்படா. இத்தகைய ஆதரவுடையார் நந்தந் தமிழ் நூல்களைப் பாடம் வைத்தாலென்? வையாக்கலென்? கும்பகோணக் கலாசாலைத் தமிழ்ப் பண்டி தரும் மகாவித்வானுமாகிய பிரமணீ சாமிநாதைய ரவர்கள் தாம் சிந்தாமணியாதிய நூல்களைப் பதிப் புத்துழிச் சென்னைச் சர்வ கலாசாலைத் திராவிட பாட சபையாரை நம்பியோ பதிப்பித்தனர்? தமிழுபிமானி களன்றே அவர் பதிப்பிக்கும் நூல்களை விலைக்குப் பெற்றுப் படிப்பாராயினார்? அவரன்றே ‘தமிழ் நூல்களையாதரிப்போர்’ என்னும் பெயர் வகித்தற்குரியார்? ஆங்கில மொழியில் நாடகப் புலமை சான்று விளங்கிய * ஜெகப்பிரியர் என்பார் தாமியற்றிய நாடகமொன்ற

னுள், காதல் கொண்டுழலு மொருவனைக் கண்ட பிற வெளுருவன் அவனை நோக்கி, “நீ காதலித் துழலத் தக்கவளவு வருத்திய அந்நல்லாளின் இனிய பெயர் யாது கொல்?” என்று கேட்டனன்; அதுகேட்ட காதலன் “இராஜ லதை” யென்றான்; உடனே பெயர் கேட்டவன் “அஃதெனக்கு இன்பந்தரவில்லை” யென்றும், மற்றையோன் “அவட்குப் பெயரிடும்போது நும்மை யின்புறுத்தல் வேண்டுமென்ற கருத்தில்லை கண்டீர்” என்று கூறின்னெனாக் கூறி நின்றனர். இது நம்முடைய விஷயத்திற்கு மிகவும் பொருத்த முளதே. இரண்டொருவரைத் தவிர்த்துத் தமிழ்நூல் வகுக்குமேனையோ ரெல்லாம் மேற்கூறிய பேரறிவாளருத்தியைக்கருதி யெழுது கிண்றுரல்லர்.

“மன்னவனு நீயோ வளநாடு முன்னதோ
வுன்னையறிந் தோதமிழை யோதினே—னென்னை
விரைந்தேற்றுக் கொள்ளாத வேந்துண்டோ வுன்டோ
குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு” (22)

என்று மன முளைந்துரைத்தார் கவிச்சக்கரவர்த்தி யும். அவரே எவ்வாற்றாலும் முயற்சு வாய்ந்த அரச னுதவியை யிகழ்ந்து சாமானிய ஜனங்களுடைய மதிப்பையே பெரிதெனக் கொண்டு நின்றார். அவர் போலவே தமிழ் நூலாசிரியராவார் யாவரும் தம்மை யாதரிப்போர் சாமானிய ஜனங்களாகிய தமிழ் மக்களே யன்றி யேனையோரல்ல ரென்பது துணிந்து அதற்குத்தக வொழுகுவாராக.

XIV. சுதேச பாடை நீக்கம்

சென்ற சின்னட்களாகச் சுதேச பாடைகளாகிய தமிழ் தெலுங்கு மலையாளம் கண்ணட மாதிய வற்றை நஞ் சென்னைச் சார்வகலாசாலைப் பீட்டைச் களினின்றும் நீக்கிவிடல் வேண்டு மென்றதோர் பேச்சு வெள்ளிடையினுலவா நின்றது. அஃதெங்குனம் நிகழ்வதாயிற்று?

நமது கனம் பொருந்திய இராஜப் பிரதிநிதியவர் களது ஆணையின் வண்ணம் சர்வகலாசாலை விசாரணை சபையோர் நஞ் சென்னை, இராஜதானியிற் கற்பிக் கப்படும் கல்வியினேற்றத் தாழ்வுகளைப்பற்றி யாராய் வான்புக்கனர். புக்குழி அவரவர் தத்தம் அபிப்பிராயங் களை எடுத்துரைத்தனர். அவ்வாறு அபிப்பிராய முறைத்தாருள் நம்முடைய சென்னை வித்தியா விசாரணைத் தலைவரு மொருவர்.

இவர் “சுதே பாடைகள் கொரவஞ்சான்றன வல்லவாதலானும், இவையிற்றைக் கீர்வாண கிரேக்க லத்தீன் பாடைகளோ டொருங் கெண்ணுதல் வசையிழைத்தல் போலாதலானும் இவற்றின்கண் தூயநூற் ரெஞ்சுதிகளும் லெளகீக்விடய ஞானத்திற்கேற்ற நூற் ரெஞ்சுதிகளு மின்மையானும் இவை காலத்திற்கேற்ப அமைந்துகொள்ள மாட்டாமை யானும், பிராணதாரணைப் பிரயத்தனத்தில் அழிந்து படற்பால வாதலானும், பிறவாற்றுனும் இவற்றைச் சர்வகலாசாலைப் பீட்டைச் கட்குக் கற்றற குரியனவா யமைத்தலின்றி அறவே ஒழித்துவிடல் வேண்டும்” என அந்தோ! வாய்க்காசாது தம் உட்கிடை உரைத்தார். என்னே இவர்தங் கருத்து! எல்லாப் பாடைகட்கும் பெருந் துணைவராய் நின்று உதவவேண்டிய தலைவரே பேதுற்றுப் பிறிது பட வரைத்தா வென் செய்வது?

சுதேச பாலைகளே இக்காலத்து ஈண்டைமக்கள் வழங்கிப் பேசும் பாலைகளாய் விளங்குதலின் இவை காலத்திற் கேற்ற கோலம் புனைந்துகொள்ள மாட்டா தன வென்றல் வெற்றுரையா மாதலானும், இவைகளே புதிய கருத்துக்களுள் ஏற்பனகொண்டு நீர் பிரித் தொதுக்கித் தீம்பாலுண்ணும் அன்னப்புட்கள் போலுத லானும், திருக்குறளாகிய தூயநூல்கள் பல, முன்னரே யுண்மையானும், மேற்புல விஞ்ஞானிகளது கொள் கைக் கட்சியை லெளகிக விடய ஞான நூல்கள் பல சுதேச பாலைகளில் நாளாவட்டத்தில் வெளிப்படுகின் றமையானும், ஏட்டு வழக்கோடு பேச்சு வழக்குமூடையனவா யொளிர்வனவற்றைப் பேச்சுவழக்கற் றேட்டு வழக்காய் மட்டில் நிற்பனவற்றே டொருங்கு வைத் தெண்ணுதல் வசையிழைத்தலாமென்பது ‘யானு மறியேன், அவனும் பொய்சொல்லா’ என்ற கம்பர் கூற்றிற்கிலக்கியமாய் எம்முறையையே வலியுறுப்ப தாய் அறைபோதலானும், மக்களைச் சீர்திருத்துவதற் குற்ற பெருங் கருவிகளாயிருப்பன அவரிடம் பயிலும் சுதேச பாலைகளாமேயன்றி மற்று வழக்காறற் றெழுந்த ஏனையன வல்லவாமாதலானும், கெளரவஞ் சான்றனவற்றை அத்தகைய வல்லவென்றுரைத்தல் பெற்ற தாயை மலடியென்றுரைத்தலோ டொக்குமாதலானும், இதுகாறும் பிராணதாரணப் பிரயத்தனத்தில் வடமொழியாதியபோலழிந்து படாது தக்கன தங்கள் முறைப்படி இவையைனத்தும் மிக்க பயன்பாடுடையன வாய் நிற்றலானும் பிறவாற்றுனும் வித்தியா விசாரணைத் தலைவருரைத்தது போலியென்றெழுதுக்கற் பாலதா மாறுதெற்றென விளங்கும்.

சுதேச பாலைகளின் வண்மையும் ஊற்றமும் பழையன கழிந்து புதியன புகுந்து இயங்குமேம்

பாடும், நாகரிகவிருத்திக்கேற்ற இயல்வளமும் செப்ப முடைமையுங் கண்டு பல விடங்களிலும் அவை முன் னுக்கு வருதலைப் பெரிதும் விரும்பிவாய்ப்பறை யறைந்து முழங்கிய இராஜப் பிரதிநிதியவர்கள் தமது சென்னை வித்தியா விசாரணைத் தலைவரொருவருடைய உரைகேட்டுச் சூதேச பாலைகளின் நீக்கத்திற் கிடங் கொடாரென்பது திண்ணைம்.

XV. சர்வகலாசாலை விசாரணை

நாம் முன்னர் இந்த விசாரணை சபையாரைப்பற்றி யெழுதி யிருந்தோம். இவர்களுந் தாங்கள் இந்தியாவின் கணுள்ள சர்வ கலாசாலைகள் யாவற்றையும் பற்றி விசாரித்துச் சீர்திருத்த வேண்டிய அம்சங்களாவன இவையெனக் கண்டு, அவற்றைக்குறித்துத் தங்களுள்ளே கூட்டங்கூடிக் கடாவிடைகளான் ஆராய்ந்து, தங்களுடைய அபிப்பிராயங்கள் பொதிந்த சிறு புத்தகமொன்று பதிப்பித்து வெளியிட்டிருக்கின்றனர்.

இப்புத்தகத்திற் கூறப்பட்டுள்ள பல விஷயங்களைப் பற்றி நம்மவருட் கற்றறிந்த பலர் பயப்படுவாராயினர். வடநாட்டிலேயுள்ள ஜிரோப்பியர் இதனை முற்றிலும் அங்கீரித்தனர். தென்னாட்டிலேயுள்ள ஜிரோப்பியரிற் சிலர் இதனைச் சிற்சில பகுதிகளில் அங்கீரிக்க வில்லை. இந்தியப் பத்திராசிரியர்களைல்லாம், அப் புத்தகத்தினுட் கருத்து இராஜ தந்திர பொருமையென்பதும், இந்தியரது உயர்தரக் கல்வி விருத்தியை ஒரேயடியில் தொலைத்துவிடல் வேண்டுமென்பதுமே யென்று வாதாடுகின்றன.

இவ்விரு திறத்தார் கூற்றும் தம்முள் வேறுபடு

கின்றமைக் குற்ற காரணங்கள் யாவை? மேற்கூறிய விசாரணை சபையாரது கருத்து இந்தியாவின் கனுள்ள சர்வகலாசாலைகளைலாம், கல்வி முறை, படிப்பிக்கும் ஒழுங்கு, மாணுக்கர் கல்வியளவு முதலிய பல விஷயங்களினும் ஒரு நிலைப்பாடு அடைதல் வேண்டுமென்பதே. இதனைச் சாதித்து முடிக்குமுகத்தான், மாணுக்கரது ஒழுக்க விசாரணைக்குரிய முறைகளுமுடன் கூறி யிருக்கின்றனர்.

முதற்கண், சர்வகலாசங்க நாவலர்களும், சர்வகலா சங்கப் புத்தகசாலைகளும் தொழிற்சாலைகளும் மாணவர் விடுதிகளும் ஏற்படுத்தப் படுதல்வேண்டும். இவ்விஷயம் யாவருக்கும் ஒப்பமுடிந்த தென்று எண்ணுகின்றோம். இதனாலே நம் நாட்டிற்குப் பல வகையான அனுகூலங்களும் விளையலாம்.

இரண்டாவதும் மூன்றாவதும் சர்வகலா சங்கத் தின் அவயவிகளையும், சர்வகலாசங்க நிர்வாக சபையாரையும் பற்றியன. இவர்களைப்பற்றிய விதிகளைப் பற்றி விரித்தெழுதல் ஓராற்றால் அமைவுடைத் தெனி னும், நாம் அதிகமாய்க் கவனிக்கவேண்டிய விஷயங்கள் இன்னும் பல விருத்தலின் இவற்றை விடுத்து மேற்செல்வாம்.

நான்காவது, சர்வகலாசாலைகளைச் சார்ந்தொழுகுங் கலாசாலைகளைலாம் நடக்கவேண்டிய முறையாம். இம்முறை கூறுமிடத்துக் கலாசாலைகளிற் போதனை சிறக்கும்படி உதவிப் போதகாசிரியர் பலரையமைத்தல் வேண்டுமென்பதும், மாணுக்கர்கள் சம்பளவொருமைப்பாடுங் கூறப்பட்டுள். இதை மட்டிற் கூறப்பட்டிருந்தால் எல்லாருமே யொத்துக்கொள்ள மற் போயினும், பலராதல் ஒத்துக்கொண்டிருக்கக் கூடும். இவையன்றிக் கலாசாலை யென்னும் பெயர்க்கூடும்.

குரியன் வெல்லாம், இருந்தாற் பி. ஏ. முழுவதுமுள்ள முதற்றரக் கலாசாலையா யிருக்கவேண்டும்; இரண்டாந் தரக் கலாசாலைகளெல்லாம் ஒழிந்துபட வேண்டுமென்பதுங் கூறப்பட்டுள்ளது. இது நம்மவர் பலர்க்குத் திருப்திகரமில்லை. பிரவேச பரீகைத் மட்டிற் கற்பிக்கும் பள்ளிக்கூடங்களாக வாதல், பி. ஏ, பரீகைத்துறையிற் கற்பிக்குங் கலாசாலைகளாக வாதலிருக்க வேண்டும். நடுத்தரமான பிரதமகலா பரீகைத்துறை போதிக்குங் கலாசாலைகள் வேண்டுவனவல்ல வென்றால் பலர்க்கும் வெறுப்பு விளைக்கத் தக்க விஷயமன்றே? சிறிது சிறிதாய்க் கஷ்டப்பட்டு முதல் சேர்த்து இரண்டாந்தரக் கலாசாலை யாகுமளவு முயன்ற பரோபகாரிகளெல்லாம் என் செயற்பாலர்? பணமிருந்தாற்றுன் நன்று; அல்லாக்கால் என் செய்வது? பின்னிடைந்து பள்ளிக்கூட நிலைக்குக் கொணர்வதோ. இஃது அருமையாய் வளர்த்தவொரு பெருங்கிளியை, வளர்த்தவன்தானே வாளால் துணிப்பதாமன்றே?

ஐந்தாவது, கல்விமுறை பரீகைத் துறைகளைப் பற்றியதாம். மாணுக்கர் கல்வியளவு பிரவேச பரீகைத், நடுநிலைப் பரீகைத், பி. ஏ, பட்டப் பரீகைத் அல்லது பி. எஸ்ஸி., பட்டப் பரீகைத்தியென்ற மூன்றானாலும் பரிசோதிக்கப்படும். பிரவேச பரீகைத்துறைப் பாடங்களுட் பொருள்வலி நூலும், பொருட்டிரிவு நூலும் நீக்கப்பட்ட நடுநிலைப் பரீகைத்துறைப் பாடங்களுட் சரித்திரமும் உடனாலும் நீக்கப்பட்டன; இவற்றிற் குப் பிரதியாகத் தருக்க நூலும், பிரவேச பரீகைத்துறை வேண்டா வென்றெருதுக்கிய பொருள்வலி நூலும் பொருட்டிரிவு நூலும் பாடங்களாக ஏற்படுத்தப் பட்டன. இனிப் புதிதாகவேற்பட விருக்கும் பி. ஏ, பட்டப் பரீகைத்துறைப் பாடங்களாவன; ஆங்கில பாடதை

யும், இலத்தீன், கிரேக்கு ஸமஸ்கிருதம் என்பவற்று ஸளாண்றும் தத்துவ நூலும், கணித நூலும் அல்லது சரித்திரமும் செல்வ நூலுமாம். இப்பரீகைதீப் பாடங்களில் தமிழ் தெலுங்காதிய சுதேச பாதைகளொருங்கே தள்ளுண்டு புறக்கணிக்கப்பட்டன; தத்துவ நூலும் கணித நூலும் அல்லது தத்துவ நூலுஞ் சரித்திர செல்வ நூல்களும் வலியுறுத்தப்பட்டன. பி. எஸ்வி. பட்டப் பரீகைதீப் பாடங்களுள் ஆங்கில பாதையுமில்லை; இரண்டாம் பாதையுமில்லை; மற்றுக் கணித நூலும் பொருள்வலி நூலும் பொருட்டிரிவு நூலுமாம்; அல்லது பொருள்வலி நூலும் பொருட்டிரிவு நூலும் உயிர் நூலுமாம்.

இனி மேற்கூறிய விசாரணை சபையாராற் சுதேச பாதை நீக்கமும் சமஸ்கிருத பாதையின் இன்றி யமையாமையும் வலிவுறுத்தப்படுகின்றன. பள்ளிக் கூடப் பரீகைத்தகட்டுச் சுதேச பாதைகளுண்டென வும், சர்வகலாசாலைப் பரீகைத்தகட்டு அவைகளில்லை யெனவுங் கூறுவதனால் விளையுந் தீங்குகள் பலவா மென்பதிற்றடையில்லை. இக்காலத்திலுள்ள மாணுக்கர்கள் சர்வகலாசாலைப் பரீகைதீப் பாடங்களில் விசேஷ கவனமுடையாரேயன்றி, மற்றுப் பள்ளிக் கூடப் பரீகைத்தகளிற் கவனமுடையார்ஸ்ர. ஆதலிற் சமஸ்கிருதப் படிப்பே சுதேச பாதைப் படிப்பினும் மிகுமேயன்றி வேறில்லை. அவ்வாறு மிக வேண்டு மென்பதே சர்வகலாசாலை விசாரணை சபையாரது கருத்தாமென்று அவர்கள் தாமே வெளிப்படக் கூறி யிருக்கின்றனர்.

அவர்கள் அங்ஙனங் கூறுதற்குற்ற காரணங்களைப்பற்றி யாம் ஆராய வேண்டுவது அவசியமே. அவையாவன : முதற்கண் ஏதேனும் ஒரு சுதேச

பாதையை மேற்கொள்வதனால் நூற்செல்வ வாய்ப் புடையதும், ஏதேனுமொரு மனிதவர்க்கத்தாரின் கருத்துக்களும் செயல்களுமடங்கிய குறிப்புக்கள் நிரம்பியதுமாகியதோர், உயர்தனிச் செம்மொழியினு ணர்ச்சியா னேற்படக்கூடிய அநுகூலங்களைனத்தையும் மாணக்கரிற் பலர் இழந்தவராவாரென்றும்; சுதேச பாதைகளின் இன்றியமையாமையைப்பற்றி விசேஷ ஆர்வத்தோடு வாதாடுவோரும், சமஸ்கிருதத் திற்குச் சமானமாக, நூற்செல்வ வாய்ப்புடையதோர் இந்திய சுதேச பாதை யெதுவுமில்லையென்ற கூற்றிற் கிணங்குவரென்றும்; இரண்டாவது ஒர் உயர்தனிச் செம்மொழியைக் கற்றலானேற்படும் உள்ளப்பயிற்சியினாவு, ஒரு சுதேச பாதையைக் கற்றலானேற்படுவதனினும் மிகவும் அதிகமாமென்றும்; மூன்றுவது, உயர்தனிச் செம்மொழிகளின் கல்வி, அவற்றேரூடியை புடைய சுதேச பாதைகளின் வளர்ச்சிக்கு, இன்றியமையாச் சிறப்பினதாமென்றும்; சென்னையிலுள்ள சுதேச பாதைகளைக் காட்டினும்; வங்காளத்தினும் பம்பாயினுமூள்ள சுதேச பாதைகள் வெகு விரைவாக முதிர்ச்சியடைந்து நூற்செல்வ வாய்ப்புடையன வாய்ப் பொலிதல் இவ்வண்மையை வலியுறுத்து மென்றுங் கூறப்படுவனவாம். இக்காரணங்களின் உண்மையை யாராயுமிடத்துத் தமிழோன்றையே யுதாரண மெடுத்து வாதிப்போம்.

முதற்கண் தமிழழையுண்ணட்டுச் சுதேச மொழி களுட்படுத்ததே பெரும்பிழை. வடநாட்டுச் சுதேச பாதைகட்குச் சமஸ்கிருதம் உயர் தனிச் செம்மொழி யாதல் போலத் தென்னட்டுச் சுதேச பாதைகட்குத் தமிழே உயர்தனிச் செம்மொழியாகுமாறுணர்ந்து,

இதனையும் உயர்வகுப்பிற் படுத்தலன்றி, இழிவகுப்பின் பாற்படுத்தமை நேரிதன்று.

“ பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத்

துடைக்கினுமோ

ரெல்லையறு பரம்பொருண்முன் னிருந்தபடி

யிருப்பதுபோற்

கண்ணடமுங் களிதெலுங்குங் கவிஞ்மலையா

ளமுந்துளவு

முன்னுதரத் துதித்தெமுந்தே யொன்றுபல
வாயிடினு

மாரியம்போ ஹலகவழுக் கழிந்தொழிந்து

சிதையாவுன்

சீரிளமைத் திறம்சியந்து செயன்மறந்து
வாழ்த்ததுமே ”

(23)

என்றார் காலஞ்சென்ற திருவனந்ததச் சுந்தரம் பிள்ளை யவர்களும். இக்கருத்துக் காலஞ்சென்ற தி. மி. சேஷ்கிரி சாஸ்திரியாரவர்கட்குமுடன் பாடா தல் அவரது ஆந்தரசப்பதத்துவ நூலினால் தெற்றென விளங்கும். மேலும் சமஸ்கிருதத்தை மட்டிற்படுத்துப் பண்டைகாலத்து ஆரியரது ஆசாரங்களுங்கருத்துக்களும் உணர்தல் மட்டும் போதுமா? தமிழின் கண்ணும் வடமொழியினும் அதிகமில்லையாயினும், அதற்கிணையாகவாதல் நூற்செல்வவாய்ப்புண் டென்பது தேற்றம். வடமொழி தென்மொழியென இவ்விரண்டும் ஒரு நிகரனவாகவே பாவிக்கப்பட்டு வந்திருப்ப, இப்போது மட்டில் ஓன்றையுயர்த்தும் மற்றும் குறைந்தையும் தாழ்த்து முறைத்தல் சாலாதென்க. இனிச் சிறப்புடைய தனிச் செந்தமிழ் நூல்களை மாணுக்கராயினார் இப்போழுதேற்படும் விதியின்படி படியாது போவரன்றே? இந் நஷ்டம் எவ்வாறு ஈடு செய்யப்படுமோ? அறிகிலேம். நிற்க.

சமஸ்கிருதத்திற்கு இன்னயாக வேறெந்த இந்திய பாடையும் எடுத்துக் கூறுந்தரத்ததன்றென்றல் துணிந்து கூறுதலாம். எமது தமிழ்மொழியும் அதற்கு எவ்வாற்றுனும் சமமானதேயன்றித் தாழ்ந்ததன்று. இது வட மொழிக்கடலும் தென் மொழிக்கடலும் நிலை கண்டுணர்ந்த சிவகுான முனிவர்க்கு முடன் பாடென்க. “இருமொழியு நிகரென்று மிதற்கைய முளதேயோ ?” என்று அம்முனிவர்பிரான் முழங்கிய முழுக்கத்தினைச் சற்றே செவியிலேற்பீர், அறிவான் மிக்கீர் !

எமது பைந்தமிழும் ஓர் உயர்தனிச் செம்மொழியாமாதலின் இரண்டாவதாகவும், மூன்றாவதாகவும் கூறிய காரணங்கள் எமக்கும் உடன்பாடேயாம். ஆக வே தமிழின ஒரு சுதேச பாடையெனக் கருதி விதி கள் வகுத்தல் பிழையெனத் தெருண்டு அதற்குத்தக வொழுகுவாராக.

இவ்விசாரணை சபையார் ‘எல்லு செட்டிலக்கையே கலக்கை’ யென்றபழுமொழியின் படியும் ‘சொக்கனுக்குச் சட்டியளவு’ என்ற பழுமொழியின் படியும், இந்தியாவின் கனுள்ள சர்வகலாசாலைகளைனத்தையும் ஒரு படியின வாக்க வெண்ணாங் கொண்டு விதிகள் வகுத்துள்ளமை யாவரும் மேற்கொள்ளுந் தரத்ததன்று. அவ்வும் மாகாணத்தி னியல்புக்குத் தக்கவாறு சிற்சில வேறுபாடுகளு மிருத்தல் இன்றி யமையாத தென்ற ஏன்மை உள்நாற் புலமை சான்றூர் யாவர்க்கு மொப்ப முடிந்ததே. ஆகவும் இவ்வுண்மையினின்றும் மேற்குறித்த சபையார் விலகிச் சென்றமை வியக்கத்தக்கதே.

மேற்குறித்த வேறுபாடுகளுள் மிகவும் வேண்டற் பாலது சுதேச பாடைகளை வலி யுறுத்துவதே யாம்.

அஃதாவது தமிழ், தெலுங்காதிய தென்னட்டுப் பாதைகளைச் சென்னைச் சர்வகலாசாலைப் பரீகைக்களினின் ரும் நீக்காது போற்றுதலாம். வடக்கேயுள்ள சூதேச பாதைகளெல்லாம் சமஸ்கிருதத்தின் பிராகிருதங்களாய் அதனேடியையு பட்டிருத்தலின்; அவற்றையற வொழிக்கு மிடத்து வங்காள முதலிய வடநாட்டினர் இடர்ப்பாடுகாண்றாயினார். இதுபற்றி யன்றே தென் னட்டுப் பாதைகளினியல்புணராத நீதிபதி குருதாச பானர்ஜி யவர்களும் சூதேசபாதை நீக்கத்திற்கு ஒ மென விணங்குவா ராயினார். மற்றுத் தென்னட்டுப் பிரதிநிதிகளா யிருந்தோரும் அவ்வமயத்து வாய் வாளாமை மேற்கொண்டிருந்து விட்டனர் போலும்.

தமிழ் மொழி சமஸ்கிருதத்தினின்றும் வேறுபட்ட பாதையாமென்பது, ‘தென்மொழி, வடமொழி யென் னும் அவற்றின் பெயர் வழக்கினுனே வலியுறுமாறு காண்க. எப்பொழுது தமிழ் மொழி சமஸ்கிருதத்தினின்றும் வேறுபட்டதா கின்றதோ; அப்பொழுதே தெலுங்கு, கன்னடம், மலையாளமாதிய தமிழின் வழி மொழிகளும் வேறுபட்டனவா மென்பது திண்ணனம். காலாந் தரத்தில் இத்தென்னிந்திய பாதைகள் சிற்சில வடசொற்களை மேற்கொண்டதனால் இவையனித்தும் வடமொழியின் வழிமொழிகளாகமாட்டா வென்பது யாவரு முனர்ந்த விஷயம். வளர்மொழிகள் நாடோ ரும் புதியபுதிய சொற்களைப் பிறமொழிகளி னின்றும் மேற்கோடலியல்பே. தமிழ்மொழியின் கண்ணே பல திசைச் சொற்களும் வந்து வழங்குதல் காரணமாக அவ்வத்திசை மொழிகளின் பாகதமெனத் தமிழ் மொழியைக் கூறுவாருமாரோ?.

இனித் தென்னிந்திய பாதை நீக்கத்தால் விளையுந் தீங்குகளோ அளவிறந்தன. இக்காலத்திற் கலா

சாலைகளில் தென்னூட்டுப் பாதைகள் பயில்வார் தொகையே யதிகமாக வடமொழி பயில்வார் தொகை மிகக்குறைவே. இதனுல்றிய வேண்டுவது தென் னூட்டுப் பாதைகளின் னின்றியமையாமை. இப் பொழுது தமிழை நீக்கி அதனிடத்து வடமொழியை வைத்துப் பயிற்று விக்கத் தொடங்கு மிடத்துப் பிரா மண் ராயினார்க்கு விசேஷமான அனுகூலமும், ஏன் யோர்க்கு விசேஷ பிரதிகூலமும் விளையுமென்க. இந் நாட்டுப் பிராமணர் தமது வீட்டிற் பேசுவது தமிழே யாயினும், அதன்கண்ணே வடசொற்கள் அதிகமாகக் கலந்தே பேசுவாராயினார்; சமஸ்கிருதோச்சாரணை நாடோறும் அவரது நாவிற் பயிலுதலின் அஃதுஅவர்க்குப் புதுமையன்று. ஆகவே அவர்கள் வெகு சுலபமாக சமஸ்கிருத பாதைப்பியாசஞ் செய்துவிடுவர். மற்றுத் தமிழர்களோ வம்ச பரம்பரையாகத் தமிழே பேசுவதனாலும், வடசொற்களை யதிகமாகத் தம் பேச்சில் வழங்காமையாலும், வழங்கினும் அவற்றைத் திரித்துத் தமிழாக்கி வழங்குவராதலாலும், அவர்கள் வடமொழி யுச்சாரணத்திற்குப் புதியராதலாலும், சமஸ்கிருத பாதையைப் பயில்வுழிப் பெரிதும் இடர்ப் படுவர். ஆகவே, இப்புதிய வேற்பாடு யாவர்க்கு மொப்ப அனுகூலமாகாது. ஒரு திறத்தார்க்கு அநுகூலமும் மறுதிறத்தார்க்குப் பிரதிகூலமுமாகவே முடிதல் கண்கூடாகத் தெரிந்த விஷயம். எனவே தென் மொழி நீக்கமும், வடமொழி யாக்கமும், பக்ஷபாதகமாக முடிகின்றமை காண்க.

இஃதன்றியும், தென்னிந்தியாவின் கேஷமகரத் தைக் கருதினாற் சுதேச பாதைகள் நிலைநிறுத்தப்படல் வேண்டும். தென்னிந்தியாவிலுள்ளோர் இதுகாறும் ஆத்மசம்பந்தமான நூல்களிலேயே பொழுது போக்கி

னர். இதற்கு வடமொழி பேருதவிபுரிந்தது. இனி மேலாதல் அவர்கள் நாட்டினியல்புணர்ந்து லோக சம் பந்தமான நூல்களிற் காலங்கழித்துப் பல சாதியார் முன்னும் உயரவேண்டாமோ? இவ்வுயர்ச்சிக்குச் சுதேசபாலைகளே பேருதவி புரியத்தக்கன. இது கருதியாதல் சுதேச பாலைகள் சர்வகலாசாலையாரால் நிலை நிறுத்தப்படுவனவாக.

இனித்தாம் நாடொறும் பேசிப்பயிலுறூஉம் சொந்த பாலையைக் கற்றுத் தேர்தலினும் தாம் பயிலாத வடமொழியாகிய பிறபாலைகளைக் கற்றுத் தேர்தல் மிக நலமுடைத்தென்று கருதா நின்றனர் சிலர். அவர்கள் அங்குனங் கருதுதற்குற்ற காரணம் முன்னது எளிதின் முடிவதும் பின்னது அறிதின் முடிவதுமாய் நிற்றலின், முன்னதன் கண் ஏற்படும் மனப்பயிற்சியினும் பின்னதன் கண் ஏற்படும் மனப்பயிற்சி மிகவும் அதிகமாகிப் பயின்ற மாணவர் உள்ளங்களை விரித்து மலர்த்தி வியாபகமாக்குகின்றது என்பதாம்.

இன்றைது தருக்கவன்மையைச் சிறிது ஆராய் வாம். முதற்கண் சொந்தபாலைப் பயிற்சி யெளிதின் முடிவது என்பது * நிகமனம் தமிழ்மொழி சொந்தபாலையாமாதலின், 'தமிழ்ப்பயிற்சி சொந்தபாலைப்' பயிற்சி என்பது † உபநயம் எனவே யிவற்றினின்றும் போதருந்துணிவு 'தமிழ்ப்பயிற்சி யெளிதின் முடிவது' என்பதாம். இது ‡ பக்கம். ஈண்டுக்கூறி இவரது பக்கம் உண்மையிற் பொருந்துவதோ வென்று பார்க்கு மிடத்துத் தமிழ்ப் பயிற்சி இக்காலத்தில் மிகவரிதின் முடிவதாய் விளங்குவதே யன்றியும், ஆங்கிலம் முதலிய பிறபாலைப் பயிற்சி மிகவெளிதின் முடிவதாயும்

* Major Premise. † Minor Premise. ‡ Conclusion.

விளங்குகின்றது. ஆதலின் மேற்கூறியாரது பக்கம் போலியாய் மேற்கொண்ட நிகமனமும் அறைபோதல் காண்க.

இது நிற்க. சர்வகலாசாலை விசாரணை சபையார் சுயபாடைப் பயிற்சி இன்றியமையாததென்றும், அப் பாடைகள் இக்காலத்தில் நன்கு கற்பிக்கப்பட்டில வென்றுங் கருதிச் சில ஏற்பாடுகள் செய்யவேண்டு மென்கின்றனர். அவ்வேற்பாடுகளாவன :—(1) பிரவேச பரீக்ஷை மாணுக்கர்களுக்குக் கொடுக்கும் சுய பாடை வினாப் பத்திரிகையைக் கடினமாக்குதல் (2) சர்வ கலாசாலை பரீக்ஷைகளில் சுயபாடைகளிற் கட்டுரையெழுதுமாறு செய்தல் (3) * கலாநாயகப் பரீக்ஷைக்குச் சுய பாடைகளுண்டு; அஃதாவது அவற்றின் மட்டிலேயே பரீக்ஷைக்கப்பட்டுப் பட்டம் பெறலாமென்பது. ஈண்டுக் கூறிய மூவித வுபாயங்களாலும் சுயபாடைகள் முன்னுக்கு வாராவென்பது மலையிலக்கே. இஃது ஒட்டகத்திற்குச் சளகு மாற்றுத் தென்ற கதையாய் முடிகின்றதேயென்றி வேறன்று.

ஆதலின், நமது இந்திய துரைத்தனத்தார் இவ் விஷயத்தைக் குறித்து மீட்டுஞ் சிந்தை செய்து தாம் அவசரப்பட்டு ஏற்படுத்திய விதிகளை மாற்றிச் சுதேசபாடைகளைச் சர்வ கலாசாலைப் பரீக்ஷைகளில் வைத்து ஆதரிப்பாராக.

XVI. சுதேச பாதையாக்கம்

வடமாழியினின்றும் உருவவகையானும் உறுப்பு வகையானும் ஒலி வகையானும், இலக்கண வகையானும் நூற்பரப்பு வகையானும் வேறுபட்டு இயங்குகின்ற தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மென்ற தென்னட்டு மொழிகளை அறியாமை காரண மாகவும் வட சொற்களுட் சில இப்பாதைகளுட் பயிலுகின்றமை காரணமாகவும் மருண்ட சிலர் சுதேச பாதைகளை யொழித்துவிட்டு அவற்றிற்கு பிரதியாக வடமாழி பயிலுதலே சிறந்ததென்று முழங்கிய முழக்கம் தென்னடெங்கும் நடுங்களுர் விளைத்தது. பண்டிதர் பலர் ஏங்குவாராயினர். சாமானிய ஜனங்கள் எல்லாம் துண்பக் கடலுளாழ்ந்தனர். பலர் ஆங்காங்கு சபைகள் கூட்டிச் சுதேச பாதைகளைச் சர்வ கலாசாலைப் பரீகைத்துகளினின்றும் நீக்கப்படாது போற்றிக் கொள்ளப்படல் வேண்டுமென்று விண்ணப்பங்கள் இராசாங்கத்தார்க்கு அனுப்பினர்.

இவையைனத்தையும் உய்த்துணர்ந்த இந்திய துரைத்தனத்தார் உடனே காலந்தாழுத்தலின்றி நமது சென்னைத் துரைத்தனத்தாரிடத்திற்குத் தந்தியனுப்பிச் சென்னைச் சர்வகலாசாலையாது அபிப்பிராயம் இவ்விஷயத்தின் கண் எவ்வாறுளது என்று விசாரிப்பாராயினர். அவ்வாறே சென்னைச் சர்வகலாசாலையாரும் கூட்டங்கூடி இவ்விஷயத்தைக் குறித்து ஆராய்ந்தனர். அவ்வாராய்ச்சியின் முடிவாகவும் கடவுளின் அருளாகவும் சுதேச பாதைகளின் அதிர்ஷ்டமாகவும் இவையைனத்தும் சர்வகலாசாலைப் பாடங்களினின்று நீக்கப்படாது போற்றிக்கொள்ளப்படவே வேண்டும். என்று தீர்மானமாயிற்று. இது

சென்னைத் துரைத்தனத்தார் மூலமாக இந்திய துரைத் தனத்தார்க்கு அறிவிக்கப்படுவதாயிற்று.

இனி இந்திய துரைத்தனத்தாரவர்கள் உண்மையை உய்த்துணர்ந்துச் சென்னைச் சர்வகலாசாலையார் விரும்பியவாறே அவர்களது இஷ்டத்தை முடித்தருளுவார் என்று நம்புகின்றோம். அவ்வாறு முடித்தலே ஏற்படுத்தாம் ; அற்றன்றிப் பிறிதுபட நடத்தல் சால்புடைத்தன்று. இதனைப் பேரநிவாளராகிய இந்திய துரைத்தனத்தார் அறியாமற் போகாரென்பது தின்னனம். ஆகவே சுதேச பாஷாஷ நீக்கம் போய்ச் சுதேச பாஷாஷகளுக்கு ஆக்கம் பிறந்ததென்றே நம்பித்தமிழ்ப் பெருந் தெய்வத்தை வாழ்த்தி இறைவற்குத் தெள்ளேணாங் கொட்டுவேமாக.

XVII. தமிழ்ப் பாடசாலைகள்

கிராமந்தோறும் தமிழ்ப் பாடசாலைகள் தொன்றுதொட்டு நடந்து வருகின்றன. கிராமச் சிறுர்கள் இவற்றிற் கல்வி கற்று வருகின்றனர். இவற்றின் சரித்திரத்தை ஆராயுங்கால் ஜிம்பது வருடங்கட்கு முன்னர் இப்பாடசாலைகளில் தமிழ் நன்கு பயிற்று விக்கப்பட்டதென்பதும் தற்காலத்தில் அத்துணை பயிற்றுவிக்கப் படவில்லை யென்பதும் எவரும் அறிந்த விஷயமே. இதன் காரணம் யாது? தற்காலத்துத் தமிழ் பாடசாலைகளில் வாத்திமைத் தொழில் நடத்துவோர் பெரும்பான்மையும் தமிழரிவு நுட்பங்காணுதவரே. ஆங்கிலேய பாடசாலைகளிற் சில்லாண்டு கற்று ஆங்கிலேயமாயினும் தமிழாயினும் சீர்பெறக் கல்லாமல் உதரவலி ஒழித்தற் பொருட்டுத்

திரிபவரே சிறுவர்களுக்குப் போதிக்க வருபவராவர். இவர்கட்டு இலக்கண இலக்கிய வறிவு சூனியம். ‘சட்டியிலுண்டானாலென்றே அகப்பையில் வரும்’ பண்டமில்லாத வாசிரியரிடங் கற்கும் மாணவர் எங்குனம் பயன் பெறுவர்? அன்றியும் ஆங்கிலம் அரச பாதையானதனால் முதன்மை பெற்று, நம் நாட்டு ஆலமரம்போல் தழுழ்த்து விழுதுவிட்டு வலிமையுற்று விளங்கி வரும் இக்காலத்தில் சிறுர் தமிழ்ப்பாடசாலை களில் தங்கும் காலம் சிறிதேயாம். அன்னார் ஜிந்துவயதாகு முன்னர் ஆங்கிலம் கற்கத் தொடங்குகின்றனர். தமிழ் வாசமும் ஏற்காமல் ஆங்கிலக் கல்வி தொடங்கும் மாணவர் உடல் தேய்ந்து கண் பூத்து மனமிற்று நாள்டைவில் யமனுக் குணவாகின்றனர். உலகவறிவும் ஆயுள் விருத்தியும் குன்றிய இவர்களுடைய சந்ததி யின் நிலையை நினைப்பிற் பரிதாபமே. மேலும் தமிழ் பயிற்றும் முறையைக் கவனிக்கப் புகின் வியப்பே. இலகுவாய்ப் பிள்ளைகளுக்குப் பாதையைக் கற்றுக் கொடுக்கக் கருதித் துரைத்தனத்தார் செய்திருக்கும் ஏற்பாடுகள் தமிழ் பாதைக்கு ஒவ்வாதெனவே. முன் ஸிருந்த தமிழ்ப் பாடசாலை உபாத்தியாயருக்கு ஆங்கி லக் கல்விகிடையாதாயினும் தமிழ் இலக்கண இலக்கியத் தேர்ச்சி மிகுதியு முண்டு. பிள்ளைகளும் குறைந்தது பண்ணிரண்டு வயதுவரை தமிழ்கற்றுவந்தார்கள். ஆத்தி சூடி, கொன்றைவேந்தன், முதுரை, உலகநீதி, வெற்றிவேற்கை, குறள், நாலடி, குறவுஞ்சி, திவாகரம், நிகண்டு, எண்சுவடி, குழிப்பெருக்கம், தானப் பெருக்கம் இவைபோன்ற நூல்களைப் பயின்று வந்தனர். எண்ணென்று திகழாத இம்மாணவர் பாக்களை வாசித்து அண்வயப்படுத்தி அருத்தஞ் சொல்லவும் கொடுத்தகணாக்கை வாயாற்றீரவும் சக்தியுள்ளவராய்,

வெள்கீக அறிவு படைத்தவராய், ஒழுக்க விழுமிதாக் கொண்டவராய் நன்கு மதிக்கப்பட்டு வந்தனர். ஞாபக சக்தி தற்காலத்து வாலிபர்களுக்குப் பெரும்பான்மை யுங் கிடையாது. நான்கு பாட்டுச்சொல்ல ஏலாது, சிலேட்டிலாயினும் காகிதத்திலாயினும் எழுதிப்பாரா மல் கணக்கு ஓடாது. இஃதன்றியும், கற்குங்கால வளவும் சிறிதன்று. தமிழ்ப் பாடசாலை விட்டபின் குறைந்தபகும் பதினெட்டாண்டு செல்லும் பி. ஏ. பட்டம் பெற. பதினெட்டு வயதில் ஆங்கிலம் கற்கப் புகுந்த மாணவரும் மேற்கூறிய காலவளவிற்கு முன் னரே அஃதாவது இருபது வயதில் பட்டம் பெற்று வந்தனர். இருதிறத்தாருக்கும் வித்தியாசம் என்ன வெனில் பின்னவர் நீண்ட ஆயுஞும் அறிவு முதிர்ச்சி யும், ஒழுக்கச் செல்வமும், உடற்றிறமும், பெற்றிருந்தனர். முன்னவரோ, ஈப்போல் நெந்தும், கண் ணொளி யிழுந்தும், இழுத்த நாள் எல்லையடையாததும், உடலாக்கம் மனவாக்கம் பெருதும் கைப்பொருளிழுந்தும் வருவாய் குன்றியும், தம்மைப் பெற்றுர் தவிக்கவும், தாம் பெற்ற குழவிகள் துடிக்கவும் விட டொழிகின்றனர். அந்தோபாவும் ! இப்பரிதாபநிலை தவிர்த்தல் எங்கனம் ? துரைத்தனத்தாரும் தமிழிய மானிகளும் தமிழ்ப் பாடசாலைகளை நன்கு பாராட்டுதலினாற் கூடும். இன்ஸ்பெக்டராக ஏற்பட்டிருக்கும் தமிழர்கள் தக்க தமிழ்ப்பாடங்களை ஏற்படுத்த வேண்டும். தமிழ் கற்பிக்கும்முறை வேறு, மற்ற பாதைகள் கற்பிக்கும் முறைவேறு என்பதை வற்புறுத்தித் தமிழின் விசேஷங்களை எடுத்துக் காட்டி ஆங்கிலப் போதனு முறை இதற்கு உதவாது என்பதை விளக்க வேண்டும். ஆங்கிலத் தேர்ச்சி மட்டுமன்றித் தமிழிலும் தக்க தேர்ச்சியுடைய வரைத் தெரிந்து ஆசிரிய

ராக்க வேண்டும். அன்னர்க்கு மட்டும் போதனை முறை பயிற்றநிலித்துப் போதகராயனுப்ப வேண்டும். சர்க்காருதவிப் பொருளையும் பாத்திரமறிந்து படைக்க வேண்டும். இத்தகைய குறிப்புக்களை கலப்பரேல், எல்லாத் தீமைத்தொழில் முன்போற் பறக்கும், மாணவர் மிக்க பயன் பெறுவர், வாழ்நாள் வீணைகாமல் இம்மையிற்றமூத்து, மறுமைக்கும் வித்திடுவர். தமிழபிமானிகாள்! தமிழபிலிருத்திக்கு ஆணிவேர் தமிழ்ப்பாடசாலைக் காதலினால் அவற்றைக் கண்டிறந்து பாருமின். அவற்றிக்குப் பைதிறந்துதவுமின், வாக்குச் சகாயம் செய்யுமின், எவ்வாற்றினும் சிருர்கள் தமிழ்த்தாயைப் போற்றவல்ல வழிகளை நாடிக்கொடுமின்.

XVIII. இந்தியர் ராஜபக்தி

நம் இந்தியாவில் முற்காலங்களிலிருந்த மாந்தரனை வரும் அவ்வக்காலங்களிலிருந்த அரசர்களிடத்திற் பக்தியுடையரா யொழுகின்றகள். இவ்வண்மை அக்காலத்து இயற்றப்பெற்று இப்பொழுது நாமெல்லாம் படித்துணரத் தக்க பெருமைசான்ற காப்பியங்களால் இனிதறியப்படும். மாந்தரது அகவிருளாகிய அஞ்ஞானத்தை நீக்கும் கல்வியும், உலகத்திலுள்ள புறவிருளை நீக்குஞ் சூரியனும், மாந்தர்க்கு அநீதியாகிய காரிருளை நீக்குங் காவலனும் ஆகிய இம்மூவரும் மக்கட்குழுன்றுகண்கள்; அக்கண்களுள் முதற்கண் காவலனும், இரண்டாங்கண் கல்வியும், மூன்றாங்கண் சூரியனுமென நூல்கள் வகைப்படுத்தோதின.

“ கண்ணெனப்படுவ மூன்று காவலன்
 கல்வி காமர்
 விண்ணினைச் சுழலவோடும் வெய்யவ
 னென்னும் பேர
 வெண்ணினுட் டலைக்கண் வைத்தகண்ணாஃப்
 தில்லை யாயின்
 மண்ணினுக் கிருளைநீக்கும் வகைபிறி
 தில்லைமன்னே ? ” (24)

என்று நன்கெடுத் தோதினார் சூளாமணியுடைய தோலாமொழித் தேவர். வைத்தியன் மக்களது உடலொன்றையே தனது மருந்துகளானுஞ் சிகிச்சை களானுங் காக்கவல்லன் ; நியாயவக்தாவோ மாந்தரது பொருளொன்றையே தனது சட்டவுணர்ச்சியானும் நியாயநூற் பயிச்சியானும் யுக்திகளானும் பாதுகாக்க வல்லன் ; குருவோ மனிதரது ஆன்மா வொன்றையே தனது வன்மையான் மலபந்தத்தினின்றும் நீத்துக் காக்க வல்லவன். மக்களது உடல் பொருளாவி மூன்றையுந் தனித்தனி முறையே பாதுகாக்கவல்லார் வைத்தியனும் நியாயவக்தாவும் குருவு மென்பதேற் பட்டதே யொழிய இவை மூன்றையும் ஒருங்கே காக்க வல்லார் அவரென்ப தேற்படவில்லை. அவர் இவையனைத்தையு மொருங்கே காக்கவும் வல்லரல்லர். மற்று யாவரே அவ்வாறு காக்கவல்லா ரெனில், அரசனே. தன்னுனுந் தன் பரிசனத்தானும் பகைவரானும் மக்கட்கு இடுக்கண் நேராதவாறு அவரது உடல் பொருள்களைக் காத்தும், மக்களது சாதிகுலாசாரங்கட்கும், சமய சாஸ்திர வொழுக்கங்கட்கும் பழுது வாராத வாறு அவரது ஆவியைப் பாதுகாத்தும் வருவதலான் வேந்தனே மாந்தரது உடல் பொருளாவி மூன்றையு மொருங்கே காக்கவல்லன்.

“ மாணிலங் காவலனுவாண் மன் நூயிர்
 காக்குங்காலைத்
 தானததனுக் கிடையுறு தன்னுற்றன்
 பரிசனத்தால்
 ஊனமிகுபகைத்திறத்தாற் கள்வரா
 லுயிர்தம்மால்
 ஆனபய னமைந்துநீர்த் தறங்க ப்பா
 னல்லனே ” (25)

என்றார் பெரிய பூராண முடைய சேக்கிழார்
 சுவாமிகள். இதனுனே மன்னவன் மாந்தரது உடல்
 பொருள்கள் காக்குமாறு பெற்றும்.

“ அந்தனர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
 நின்றது மன்னவன் கோல் ” (26)

என்றார் திருக்குறஞ்சுடைய தெய்வப் புலமைத் திரு
 வள்ளுவனுர். இன்னும்

“ மாதவர் நோன்பும் மடவார் கற்புங்
 காவலன் காவல் இன்றெனில் இன்றால் ” (27)

என்றார் மணிமேகலை யுடைய மதுரைக் கூலவாணி
 கன் சாத்தனுர். இவற்றினுனே அரசன் மக்களது
 ஆவியைப் பாதுகாக்குமாறு பெற்றும்.

மேற்கூறி யாங்குத் தன் கீழிருக்குங் குடிகளைப்
 பாதுகாக்கும் கோமானை மறக்கவு மொண்ணுமோ?
 கடவுளிடத்துப் பக்தியுடையராதல் போலக் காவல
 னிடத்தும் மக்கள் பக்தியுடைய ராவரன்றே.

“ உறங்கு மாயினு மன்னவன் றன்னெனுளி
 கறங்கு தெண்டிரை வையகங் காக்குமால் ” (28)
 என்றார் சீவக சிந்தாமணி யுடைய திருத்தக்க
 தேவரும்

மேற்கூறியவாறு அரசனுக்குங் குடிகளுக்கு மூள்ள இயைபினை நன்குணர்ந்தவராகிய நம் இந்தியர்கள் தம்மன்னவர் ஜாதியினாலும் சமயத்தினாலும் வேறுபட்டவராயினும் அன்றைக்கடங்கி அவரதானை வழி யொழுகும் இராஜ பக்தர்கள். ‘வல்லான் வகுத் ததே வாய்க்கால்’ என்றிருக்க முற்காலங்களிலேயே நம் இந்தியர் நிலைமை யிற்றெறன்றால், எளியரும் வலிய ரும் வேறுபாடின்றி ஒரு தன்மையராய்ப் பாராட்டி நடத்தப்படும் நடுவு நிலைமையும் நீதியும் வாய்ந்த நம் ஆங்கில அரசாட்சிக் காலத்தில் நம் இந்தியர்களிடத் தில் இராஜபக்திக் குறைவு எங்குனம் ஏற்படும்? ஒரு நாளும் ஏற்படாதென்பது தின்னாம்.

பாஸெட் நடையுடை, ஜாதி, சமயம், நிறம் முதலிய பலவாற்றுனும் வேறுபட்டமையின் இந்தியரும் ஆங்கி லரும் தொடக்கத்தில் ஒருவரை யொருவர் நன்குண ராது இருவர்க்கும் வேற்றுமை யுணர்ச்சி யேற்படுவ தாயிற்று. வரவர ஆங்கிலபாஸெட் இந்தியருட் பரவு தாயிற்று; மேற்புலவாணரது நடையுடைகளும் ஓராற் றுற் பின்பற்றப்படுவன வாயின. ஆகவே நம் இந்தியர்க்கும் ஆங்கிலர்க்கு மூள்ள வேற்றுமையுணர்ச்சி குன்றி ஒற்றுமை யுணர்ச்சி மிகுந்துகொண்டே வருகின்றது. அஃதாவது முன்னையினும் இப்போழுத்தது இராஜ பக்தி மிகவும் வளர்ந்துவருகின்றது.

இவை யனைத்திற்கும் அறிகுறியாய் நம் விஜயை மகாராணியார் காலஞ்சென்றபோது நம் இந்தியர்கள் எய்திய துக்கத்திற்கோரளவுண்டோ? தாயிழுந்த புனிற்றிளங் கண்றெனக்கதறினர். மற்று மகாராணியாரது முத்தபுதல்வரும் அரசரிமை வாய்ந்தவருமாதிய எட்வர்டு வள்ளலார் சிங்காதனமேறினமை கேட்டு நம் இந்தியரனைவரும் பேரானந்தக் கடலினுள்

தினைத்து விளையாடினர். இதுபோலவே நம்முடைய சக்கரவர்த்தியாரது முடிகுட்டுக் கொண்டாட்டத்தி னிமித்தம் அக்காட்சியை நேரே காண வேட்டு, சீமை சென்றவரும் பரிசில் கொடுக்கச் சன்னத்தரானவரும், அன்னதானம் செய்யவேட்டவரும், பாடல் பாடுநரும், கடவுளைத்துதிப்பவரும், அவ்வானந்தத்தி னரிகுறியாக நாடகமாட விரும்பியவருமாயிருந்தனர். இவ்வாறு நம்மவர் இராஜபக்தி தலைக்கிளர்ந்தோங்கி வெளிப்பட்டுலவும் அமையத்து, ‘அரசர்க்கு உடம்பு செவ்வையில்லையாதலின் முடி சூட்டுக்கொண்டாட்டம் இதுபோழ்து நிறுத்திவைக்கப்பட்டது’ என்று இடி விழுந்தாற்போல்வதோர் செய்திகேட்டு நம் இந்தியா முழுவதும் நடுங்கிக் கலங்கருமெய்திற்று. அங்ஙனம் மனந்தளர்ந்த நம் இந்தியராவார் வாளாதிராது உடனே தேவாலயஞ் சென்று மன்னவர் பெயராற் பூஜை செய்வதும், அர்ச்சசைன புரிவதும் சோதிடர் பாற் சென்று கேட்பதும், பத்திரிகைகளில் தந்திச் சமாசாரங்களைப் பார்ப்பதுமாயிருந்தனர்.

பின்னர்ப் பத்திரிகைகளும் அரசரது சௌக்கிய நிலையைப்பற்றி நற்செய்திகள் சொல்லிவரவே எம்மவர் மனங்களைல்லாஞ் சிறிது ஆறுவனவாயின. ‘அரசர் முற்றிலும் சௌக்கியமே! பட்டாபிஷேக மகோற்சவம் அடுத்த மதியில் நிகழும்’ என்ற செய்திகேட்டு, மூங்கையானுண் பேச்சுவன்மை பெற்றெனக் களி கூர்வோமாயினோம். கூடியவிரைவினில் நம் எட்வர்டு மன்னவர்க்குப் பட்டாபிஷேகம் நிகழ்ந்து நம் இந்தியரைனவர்க்கும் இன்பம் பயப்பதாக.

இனி இராஜபக்தி நிரம்பிய நம்மவர்மேல் இராஜ விசுவாசக் குறைவு காண்பதாக வாய்ப்பறையறைந்து திரியுஞ் சில போலிமாக்களது வெருட்டுரை நம் இந்தி

யரை யச்சுறுத்தும் வலியிலவாய்க் கழியுமென்க. இந்தியரது ஆக்கமுஞ் சிறப்புங்கண்டு பொருமை கொண்ட புல்லறிவாளர் சிலர் பொய்க்கதைகள் புனைந்து கூறி நம் இந்தியர்மீது அரசாட்சியார் கொண்டுள நல்லெண்ணத்தை மாற்றுவான் புக்கனர். புக்கு மென்? அவரது கருத்துக் கைகூடாது போகவே வாய்பிளாந் தேகினர்.

“அரசனுங் குடிகளுமம்ம வேறல

ரூரைசெயினுயிருலா முடல மாவரால்” (29)

—மதிவாணன்

தமிழ் வியாசங்கள் முற்றிற்று

செய்யுள் முதற் குறிப்பகராதி

| | | | |
|-------------------|-----|-----------------------|-----|
| அந்தணர் நூற்கும் | 106 | *தொன்று தோன்றிய | 72 |
| *அரசனுங் குடிகளு | 109 | தோலையே சொல்லு | 34 |
| அவமதிப்பு மான்ற | 79 | நள்ளி வாழியோ | 76 |
| அழுக்காறென | 79 | நாருத்தகடேபோ | 77 |
| உறங்குமாயினு | 106 | நுண்ணுணர்வின்மை | 75 |
| *என்றுமென்குறை | 51 | நெறியாலுணராது | 50 |
| கண்ணெனாப்படுவ | 105 | பல்லான்ற கேள்விப் | 75 |
| குற்றமே தெரிவார் | 70 | பல்லுயிரும் பலவுலகும் | 94 |
| செந்தாமரைக் | 36 | பொய்ந்தினர்ந நெஞ்சிற் | 35 |
| சென்றது மன்னெங் | 76 | பொலம்பூத்த | 2 |
| தம்மினுங் கற்றுரை | 78 | மன்னவனு நீயோ | 86 |
| தம்மை யிகழுந்தமை | 49 | மாசிலாவையகத் | 19 |
| தன்னெஞ்சுறிவது | 73 | மாதவர் நோன்பும் | 106 |
| *திருவளர் செல்வ | 9 | மானிலங்காவல | 106 |
| தெரியாதவர்தந் | 49 | | |

* உடுக்குறியற்றன ஆசிரியரியற்றியவை, மற்றவை மேற்கோட்டபாக்களாம்.



இந்நாலிலுள்ள வியாசங்கள் கீழ்க்கண்ட
சஞ்சிகைகளிலிருந்து எடுக்கப்பட்டன

| | | |
|----|--|---------------------------------------|
| 1 | தற்காப்பு நியமம் | தனிப் புத்தகமாக வெளி யிடப்பட்டது. |
| 2 | பொய்த் தோற்றங்கள் | விவேக சிந்தாமணி |
| 3 | ஐவராசிகளின் நாநாவித வர்ணங்கள் | ஃ |
| 4 | மனவமைதி | ஞானபோதினி |
| 5 | உயர்தனிச் செம்மொழி | செந்தமிழ் |
| 6 | பதினெட்டாம் நூற்றுண்டு ஒன்று தமிழ்ப் பாஷாபி விர்த்தி | விவேகசிந்தாமணி |
| 7 | சொற்பொருளாராய்ச்சி | ஞானபோதினி |
| 8 | ஓர் நண்டுத்தெறுக்கால் | ஃ |
| 9 | தமிழ் நூலாராய்ச்சியின் தற்கால நிலைமை | Christian College Magazine, Madras |
| 10 | வறுமையுந் தமிழ்ப் புலமை யும்* | ஞானபோதினி |
| 11 | தமிழ்ப்புலவர் பொருமை* | ஃ |
| 12 | தமிழ் அகராதி* | ஃ |
| 13 | தமிழ் நூலாதரிப்போர்* | ஃ |
| 14 | சுதேச பாவை நீக்கம்* | ஃ |
| 15 | சர்வகலாசாலை விசாரணை* | ஃ |
| 16 | சுதேச பாவையாக்கம்* | ஃ |
| 17 | தமிழ்ப் பாடசாலைகள்* | ஃ |
| 18 | இந்தியர் ராஜபக்தி* | ஃ |

* உடுக்குறியுற்றன இந்நாலாசிரியர் திருவாளர் M. S. பூர்ணலிங்கம் பிள்ளையவர்களுடன் பத்திராதிபரா யிருந்த காலத்தில் பத்திராதிபர் என்ற தலைப்பின்கீழ் எழுதப்பட்டவையென்று திருவாளர் பூர்ணலிங்கம் பிள்ளையவர்களின் சொற்படி மற்றவையுடன் இவை பிரசரிக்கப் பட்டன.

சென்னைக் கிறிஸ்தவ கலாசாலைத்
தலைமைத் தமிழ்ப் பண்டிதராகயிருந்து காலஞ்சென்ற
வி. கோ.

சூரியநாராயண சாஸ்திரியார்
இயற்றியவை

| | | ரூ. அ. ண |
|----------------------------------|--|-----------|
| 1. | கலாவதி | 3 2 0 |
| 2. | ரூபாவதி | 1 8 0 |
| 3. | மாண விஜயம் | 1 8 0 |
| 4. | மதிவாணன் | 1 0 0 |
| 5. | நாடகவியல் | 1 8 0 |
| 6. | தமிழ் வியாசங்கள் | 1 4 0 |
| 7. | தமிழ் மொழியின் வரலாறு... | 1 8 0 |
| 8. | பாவலர் விருந்து | 1 0 0 |
| 9. | தமிழ்ப் புலவர் சரித்திரம் ... | 1 4 0 |
| 10. | தனிப்பாசுரத் தொகை | 1 0 0 |
| 11. | ஸ்ரீ மணியசிவனுர் சரித்திரம் | 0 8 0 |
| 12. | சித்திரக் கவி விளக்கம் ... | 0 5 0 |
| வித்வான் N. சுப்பிரமணியன், M.A., | | |
| எழுதிய | | |
| 13. | சூரியநாராயண சாஸ்திரியார் சரித்திரம் | ... 2 0 0 |